


# தமிழும், ஈழமும் கடந்து வந்த வரலாற்றுச் சோதனைகள்!



தீருமதி. தாமரை குணாளன்





தாமரை குணாளன்

(4வது பதிப்பு)



**மணிமேகலைப் பிரசுரம்**

தபால் பெட்டி எண்: 1447,  
7 [ப.எண்: 4], தணிகாசலம் சாலை,  
தியாகராய நகர், சென்னை - 600 017.  
தொலைபேசி: 24342926, 24346082  
மின் அஞ்சல்: manimekai1@dataone.in  
இணைய தளம்: www.tamilvanan.com

## நூல் விவரம்

நூல் தலைப்பு	: தமிழும், ஈழமும் கடந்துவந்த வரலாற்றுச் சோதனைகள்!
ஆசிரியர்	: தாமரை குணாளன்
மொழி	: தமிழ்
பதிப்பு ஆண்டு	: 2014
பதிப்பு விவரம்	: முதற் பதிப்பு
உரிமை	: ஆசிரியருக்கு
தாளின் தன்மை	: 18.6 கி.கி. மேப்லித்தோ
நூலின் அளவு	: டெம்மி சைஸ் (14 X 21 செ.மீ.)
அச்ச எழுத்து அளவு	: 11 புள்ளி
மொத்தப் பக்கங்கள்	: $x + 118 = 128$

நூலின் இந்திய விலை : ₹ 80/-

அட்டைப்பட ஓவியம்	: பான்றாஜா கிராஃபிக்ஸ்
லேசர் வடிவமைப்பு	: ஸ்ரீ ஜெயம் கிராஃபிக்ஸ்
அச்சிட்போர்	: ஆதிலட்சுமி கிராஃபிக்ஸ்
நூல் கட்டுமானம்	: தையல்

## சமீபமை



Marie Colvin 1956 - 2012



Callum Macrae

**போ**ர்முனை ஊடகரான மேரி கொல்வின் (Marie Colvin 1956 - 2012) அர்ப்பணத்துடன் போர்களின் அநீதிகளைக் களஆய்வுகளினூடாக உலகறியச் செய்துவந்த ஒரு துணிச்சலான பெண் ஊடகராவார். இவர் 2001ஆம் ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்ற ஈழப்போரில் சிங்களப்படையினரின் தாக்குதலின் பொழுது ஒரு கண்ணையிழந்திருந்தார். பின் சிரியாவின் உள்நாட்டுப் போரில் அங்குள்ள மக்கள் நிலைமைகளை உலகறியச் செய்வதற்காக சிரியப் போர்க்களத்தில் தொழிற்பட்டிருக்கையில், அரசு படைகளின் தாக்குதலில் சிக்குண்டு 2012இல் உயிரிழந்தார். வெற்றிடமாக இருக்கும் இவரது சேவையை மனிதநேயமிக்க நாமனைவரும் நினைவு கூர்வோமாக. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து தொலைக்காட்சிச் சேவை - 4இன் (Channel - 4) ஊடகர்களான கலம் மக்ரீயின் (Callum Macrae) தலைமையில் தொழிற்பட்டிருந்த அனைத்து

ஊடகர்களும், (வன்னிப்போரில் தம் உறவுகளுக்கு நடந்ததென்ன? என அண்மைக்காலம் வரை தமிழ்மக்கள் அறியாது குழம்பிக்கிடந்த நிலையில்) அயராது தொழிற்பட்டு அங்கு இடம்பெற்றிருந்த மனிதப்படுகொலைகளை மூன்று காணொளிகள் மூலம் உலகறியச் செய்திருந்தனர். அவர்களது மனிதநேயத் தொண்டினை உலகுள்ளவரும் நினைவு கூர்வோமாக.

இந்தக் காணொளிகளின் சாட்சியங்கள் தமிழக மக்களையும் நிலைகுலையச் செய்திருந்தது. அதனால் தம் ஈழத்து உறவுகளைக் கொன்றுகொவித்த ராஜபக்ச அரசின் இரத்தக்கறை படிந்த நாட்டில் இடம் பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்திய மத்திய அரசு பங்கேற்கக் கூடாது எனும் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதங்களை மேற்கொண்டோர், கைதாகிச் சிறை சென்றோர், புகைவண்டி மறியல் போராட்டங்கள் நடத்தியோர், கதவடைப்புச் செய்தோர் என அனைத்து மக்களும் அறவழிப் போராட்டங்களை நிகழ்த்தினர். இவற்றை நடாத்திய தமிழக அரசியற் தலைவர்கள், வர்த்தகர்கள், சட்டவாளர்கள், மாணவச் செல்வங்கள், ஆகிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் இந்நூல் சமர்ப்பணமாகின்றது.



## அடைப்ட விளக்கம்



தென்பாண்டிய அரசுகளின் ஏழேழ் நாட்டுப் பிரிவுகள் (7x7=49) இயற்கை வளத்தினடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஏழ்குன்றநாடு எனும் ஆட்சிப் பிரிவானது கொல்லம், குமரி, பொதிகை, மணிமலை, மகேந்திரமலை முதலான மலைத்தொடர்களை உட்படுத்திய மலைப்பாங்கராகும். ஏழ்குண்காரைநாட்டுப்பாங்கரானது காரைப் பத்தைகள் நிரம்பிய சதுப்பு நிலங்களைக் கொண்டவையாம். ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு என்பன பாலை மரங்களைக் கொண்ட பெரும் நிலப்பரப்பைக் கொண்டிருந்தமையால், இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஏழ்முதிரைநாடு உறுதியான முதிரை மரங்களைக் கொண்டிருந்த நிலப்பாங்கராகும். முதிரை - மதுரையெனப் பேச்சுமொழித் திரிபாக அவதானிக்கப்பட வேண்டியுள்ளது. ஏழ்தெங்கநாடு தென்னைமரம் கொண்ட நாட்டுப் பிரிவாகும். ஏழ்குறும்பனைநாடு பனைவளம் மிக்க நிலப்பரப்பாகும். குமரிக்கண்டக் கடற்கோள்கள் இவற்றையெல்லாம் அழித்துவிட்ட நிலையில் எஞ்சிய துண்டமே ஈழமாகும். இத்தகைய இயற்கை வளங்களுக்கிடையில் ஓடிய குமரியாறு, பஹுளியாறுகளுக்கிடையே செழிப்புற்றிருந்த நிலப்பரப்பே 'பெருவளநாடு' எனும் சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தது என்பதனையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ளன. இன்று அவை காலத்தை வென்று வரலாறாகி விட்டுள்ளன.

□□□

# பொருளடக்கம்



## இயல் I

- |    |   |          |
|----|---|----------|
| 1. | “குமரிக்கண்டமா, சுமேரியமா?<br>தமிழரின் தோற்றமும், பரவலும்” எனும்<br>நூலின் ஆசிரியரான திரு.பா.பிரபாகரனுக்கு<br>அனுப்பிய மின்னஞ்சல் | 1        |
| 2. | கொலைக்களங்களிலிருந்து அறக்களத்திற்கு...   | 13       |
| 3. | ஈழத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்களின்<br>பாதுகாப்பு கேள்விக்குறியாகவே தொடர்கின்றது   | 18       |
| 4. | தோழர் தியாகு அவர்களே!<br>எழுத்தாளர் திருமதி. தாமரை தியாகு அவர்களே!  | 27<br>29 |
| 5. | மாண்புமிகு சட்டவாளர் வை.கோ அவர்களே!   | 30       |
| 6. | மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களே!   | 33       |
| 7. | பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே!   | 36       |
| 8. | தொல்லியல் ஆய்வாளர் இனியன் அவர்களே!  | 38       |
| 9. | மணிமேகலைப் பதிப்பகமே!<br>உனக்கொரு அன்பான வேண்டுகோள்   | 40       |


## இயல் II

- |    |   |     |
|----|---|-----|
| 1. | Rt. Hon. Prime Minister David Cameron, England            | 45  |
| 2. | Rt. Hon. Prime Minister Stephen Harper, Canada            | 70  |
| 3. | Rt. Hon. Prime Minister Navin Ramgoolam, Mauritius        | 87  |
| 4. | The UN penal experts on Accountability in Sri Lanka       | 91  |
| 5. | To the Members of the T.N.Panel<br>addressed to Tamil Net | 93  |
| 6. | The Tamil Community in Eastham and its nostalgia          | 104 |
- Appendix I, II, III





## ஆசிரியர் இன்னுரை



ஆசிரியர் நூல்களை எழுதுவதில்லையென்ற நிலையேற்பட்ட பின்னரும், பல்வேறு சந்தர்ப்பங்களில் சமகால ஆய்வாளர்கள், கல்விமாண்கள், தமிழ் உணர்வாளர்கள் எனப் பலதரப்பட்ட கருத்துக்களைக் கொண்டோருக்கும், மின்னஞ்சல் மூலம் தன் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார். இவற்றில் ஈழத்தமிழரின் பூர்வீக வரலாறுகள் முக்கிய கருவாக அமைந்தமையால், நூலிற்கு 'தமிழும், ஈழமும் கடந்து வந்த வரலாற்றுச் சோதனைகள்' எனப் பெயரிட்டுக் கொண்டார். இவர் படிக்க நேரிட்ட பா.பிரபாகரனின் "குமரிக்கண்டமா, சுமேரியமா? தமிழரின் தோற்றமும், பரவலும்" எனும் நூலில் ஆராயப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், தமிழ் இலக்கியச் செய்திகள், தொல்லியல், கடலாய்வுகள், மானிட ஆய்வுகள் தரும் செய்திகளுக்கு முரணானவை எனும் கருத்திற்காகிய தம் சான்றுகளை முன்வைத்த கட்டுரையாகும். இதனைத் தொடர்ந்து இடம்பெறும் 'கொலைக்களங்களிலிருந்து அறக்களத்திற்கு' எனும் கட்டுரை லண்டனில் வெளிவரும் வார இதழான 'ஒரு பேப்பரில்' பிரசுரிக்கப்பட்டதாகும். இதில் தென்பாண்டியர் வழிவந்த ஈழத்தமிழரின் தாயகமான ஏழ்ப்பனை நாட்டுப்பிரிவு குமரிக்கண்டக் கடற் கோள்களிலிருந்து எஞ்சி "ஈழம்" எனும் ஒரு தீவாக உருவாகிக் கைவிடப்பட்ட நிலையில், எப்பொழுது? எவ்வாறு? சிங்களக் குடியேற்றங்கள் உருவாகி, ஈழத்தினைப் படிப்படியாகத் தம் வசப்படுத்த செய்த கொலைக்களங்கள் பற்றியும், எவ்வாறு பூர்வீகக்குடிகளைச் சிங்களமயப்படுத்தி தம்மைப் பெரும்பான்மையினமாக வளர்த்துக் கொண்டது என்பது பற்றியும், மகாவம்சத்தினைத் துணைகொண்டு எழுதிய கட்டுரையாகும்.

பெரும் உயிரிழப்புகளுக்குத் துணைபோயிருந்ததும் நீதி நியாயங்களைத் தம் சுயதேவைகளுக்காகப் புறம்தள்ளியிருந்த உலகமே ஈழத்தின் வடமாகாணத் தேர்தலின் முடிவுகளைக் கணிப்பீடு செய்துகொள்ள முடியாது குழம்பிக்கிடந்த சமயம், போரினால் நொந்து அன்றாட வாழ்வினைக் கட்டியெழுப்ப முடியாது தவிக்கும் தமிழ் மக்கள் தங்கள் வாக்குரிமை எனும் சிறிய சலுகையைப் பாவித்து, அங்கு நிரந்தரமாகக் கோட்டைகள் கட்டத் திட்டமிட்டிருந்த சிங்கள அரசின் கனவுகளைத் தகர்த்தெறியும் வகையில், தம் பாரம்பரியத் தமிழ்

தலைவர்களிடையே ஆட்சிப் பொறுப்பினைக் கையளித்திருந்தனர். அன்றாடம் வாழ்வுடன் போராடும் பாமரமக்களின் அரசியல் ஞானம் பதவிகளுக்காகப் பொய்வாக்குறுதிகளைக் கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழித்தெறிந்திருந்தது. ஏற்கனவே இதே நிலையொன்றினைக் கிழக்குமாகாணத் தமிழ்மக்கள் ஏற்படுத்தியிருந்தபொழுது, அரசியல் சூதாட்டம் அவர்கள் விரும்பிய ஆட்சியினை உருவாகவிடாமல் தடுத்திருந்தது. வடமாகாணத்திலும் இத்தகைய நிலையொன்றினை சிங்கள அரசு மாற்றுவுடலில் உருவாக்கி யிருந்தது. அதாவது தமிழ் மக்களது வடமாகாணசபை நிர்வாகம் கூட யானை உறிஞ்சி உண்டுவிட்டுப்போட்ட விளாம்பழம் போன்றதேயாம். இவ்வாறு இரு மாகாணங்களிலும் மாகாணசபைகள் என்பன உயிரோட்டமற்ற வெறும் சடநிலை என்பதனால் மக்களின் பாதுகாப்பும், அரசியல் தலைவர்களின் பாதுகாப்பும் தொடர்ந்தும் கேள்விக்குறியாகத் தொடர்வதனை ஆசிரியர் சீர்தூக்கி எழுதிய கட்டுரை காலத்தின் தேவையாகும்.

இவ்வாறெல்லாம் தொடரும் துன்பங்களைத் தவிர்த்துக்கட்ட ஈழத்தமிழரின் பூர்வீக வரலாறுகளையும், தற்கால அரசியல் சீர்கேடுகள் பற்றியும் இவர் எழுதிக் கொண்டிருக்கையில், தோழர் தியாகு இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடத்தக்கூடாது முதலான ஒன்பது அம்சக் கோரிக்கைகளை, இந்திய மத்திய அரசிடம் முன்வைத்துச் சாகும்வரை உண்ணாவிரதத்தினை 1 ஐப்பசி 2013 அன்று ஆரம்பித்திருந்தார். அவரது உயிர்ப் போராட்டம், உலகெங்கும் வாழ் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை ஆட்டி, அசைத்திருந்தது. அதனால் அவருக்கும், பின் அவரது மனைவி தாமரைக்கும் நன்றியுடன், ஆறுதல்கடிதங்கள் எழுதியிருந்தார். தொடர்ந்து சட்டவாளரும், ஈழத் தமிழர்கள் இழந்துவிட்ட உரிமைகளை மீட்டெடுக்கத் தொடர்ந்து அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் வை.கோ அவர்களுக்கும், மற்றும் அறிவுச்செம்மல்களான மறவன் புலவு சச்சிதானந்தன், பேராசிரியர் சப.வீரபாண்டியன் முதலானோருக்கும், அவர்களது சேவைகளைப் பாராட்டி எழுதிய கடிதங்களும், சிறிய வயதிலான இனியன், நான் கற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தொல்லியல்துறைப் பேராசிரியர்களிடம் கற்றவரென்பதனால், அவரது ஆய்வுகளுக்கு உரமூட்டும் வகையில் எழுதிய கடிதமும் இடம்பெறுகின்றன. பின், மணிமேகலைப் பிரசுரத்திற்கு எழுதிய கடிதமும் இடம்பெறுகின்றது.

நூலின் இரண்டாம் இயலில் பிரித்தானிய பிரதமர் இலங்கைப் பொதுநலவாய நாட்டு மகாநாட்டில் கலந்துவிட்டு, வடமாகாணத்திற்கு ஊகவியலாளர்களுடன் சென்று காட்டிய மனிதநேய உள்ளத்தைப் பாராட்டியும், ஈழத்தமிழரின் பூர்வீக வரலாறுகளை எடுத்துக்காட்டி, எவ்வாறு இவர்கள் சிங்கள அரசுகளால் ஏதிலிகளாக்கப்பட்டார்கள் என்பதனையும் விவரித்து எழுதிய கடிதமுமாகும். அடுத்து கண்டிய அரசு தமிழர்களுக்குப் பல உதவிகளைச் செய்து காப்பாற்ற முயல்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக கண்டிய பிரதமருக்கு எழுதிய கடிதமும், மொரிசியஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்குலாமும், பாராளுமன்றமும் உறுதியாகப் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதனைத் தவிர்த்ததோடு, பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து மீண்டும் மனித உரிமைகளுடன் வாழும் ஈழத் தமிழரைத் தம் நாட்டிற்கு அழைத்துக் கௌரவித்தமைக்காகவும் நன்றி தெரிவிக்கும் கடிதமும், ஐ.நா. மன்றத்திற்கு எழுதிய கடிதமும் இடம்பெறுகின்றன. இதனைத் தொடர்ந்து தமிழ் வலைய உறுப்பினர்களின் கட்டுரைகளை மதிப்பீடு செய்து, பாராட்டி எழுதிய கடிதம் இடம் பெற்றுள்ளது. இறுதியாகத் தம் மக்களின் தாயகம் பற்றிய ஏக்கங்களை ஆய்வு செய்து எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. அதனோடு மேலதிகச் செய்திகள் சில பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

லண்டனில் உலகத் தமிழ் தொலைக்காட்சியில் (GTV) வெளிச்சம் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வரும் காதர் மாஸ்டர் (B.A. காதர்) தன் இளமையை முழுமையாக (20 வருடங்கள்) சிறையில் கழித்தவர் என்பதனை அறிந்திருந்தேன். ஆயினும் ஒருநாள், நான் எதிர்பாராத வகையில் மருத்துவர் வைரவப்பிள்ளை ராஜயோகேஸ்வரன் ஒரு பெரிய ஈழவரலாற்று நூலின் கையெழுத்துப் பிரதியைக் கையளித்தார். அதனைக் கண்ணோட்டமிடப்பொழுது அது காதர் மாஸ்டர் சிறைவாசம் செய்த காலத்தில் பல நண்பர்களின் உதவியுடன் எழுதிய நூலென்பதனை அறிந்துகொண்டு, அவருக்குப் பாராட்டி எழுதிய கடிதப் பிரதியில்லாமையால் அது இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது.

**தாமரை குணாளன்**





## பதிப்புரை

நன்றி கூறுதல் தமிழர் மரபு. அவ்வகையில் இத்தமிழர் மரபில் வந்த திருமதி. தாமரை குணாளன், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த உலகத் தலைவர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் உணர்வுபூர்வமாக நன்றி கூறி எழுதிய கடிதங்களை மணிமேகலைப் பிரசுரம் பதிப்புத்துள்ளமை ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

- பதிப்பகத்தார்



# இயல் 1



பா.பிரபாகரன், குமரிக்கண்டமா? சுமேரியமா?  
 தமிழரின் தோற்றமும் பரவலும்  
 கிழக்குப் பதிப்பகம் 2012.

திரு.பிரபாகரன் அவர்களுக்கு,

வணக்கம்.

மேலே குறிப்பிட்ட தங்கள் நூலின் பிரதியினை திரு.சிவகணேசன் அன்பளிப்புச் செய்திருந்தார். மிகவும் பாராட்டக்கூடிய ஆய்வு. கடுமையான முயற்சிகள். ஆனால் முடிவுதான் திசைமாறிச் சென்றுள்ளது. குமரிக்கண்டமே தமிழரின் தாயகம் எனும் முடிவிற்கான காரணங்கள் கீழே தரப்படுகின்றன. தங்களால் ஏற்றுக் கொள்ள முடிகின்றதா? என்று பாருங்கள்.

ஒரு கண்டமாக இருந்த பூமி காலப்போக்கில் ஐந்து கடல்கள் சூழப்பட்ட ஐந்து கண்டங்களாகவும் உருவாகியது எனில், எவ்வளவு கொடுமான பாரிய பிளவுகள் பூமியின் அடித்தட்டுகளில் ஏற்பட்டு மோதி முட்டின என்பதனை விவரிக்க எந்த மொழியிலும் சொற்கள் இல்லையென்றே கூறவேண்டும்.

இவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றாக உரேசியன் தட்டும், தெற்கேயிருந்த கொண்ட்வானாவின் பகுதியான குமரீக்கண்டமும் மோதி முட்டியதனாலே கடலாக இருந்த பகுதியில் இமயமலையும், திபெத் பீடபூமியும் உருவாகலாயின என்பது சென்ற நூற்றாண்டில் கண்டறியப்பட்ட உண்மையாகும். இவ்வாறு தென்பகுதியிலிருந்த பூமியின் தட்டு வடக்கு நோக்கித் தள்ளப்பட்டதனால், குமரீக் கண்டத்தின் பகுதிகள் இயல்பாகவே ஆழ்கடலில் தள்ளப்பட்டு அடையாளமில்லாமல் புதிய திட்டுக்களை ஏற்படுத்துவது இயல்பாம். அதனோடு காலம்தோறும் பூமியின் பனிப்படலங்கள் உருகும்பொழுது ஏற்பட்ட கடற்கோள்களும் அனைத்தையும் அடையாளமின்றி மூடிவிடுதலும் இன்னோர் இயற்கை அழிவாகும்.

இன்று விஞ்ஞானிகள் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் நேரடியாகவோ அல்லது விண்கலங்களூடாகவோ ஆய்வு செய்து அவற்றின் இயல்பினை அறிந்து கொண்டமைபோல் கடல்கள் ஆய்வு செய்யப்படவில்லை. ஏனெனில் கடல்கள் இரண்டரை மைல்கள் ஆழமுடையனவாய் இருத்தலால் 15%வீதமான கடற்பகுதிகள் மட்டுமே எதிரொலிகளை எழுப்பக்கூடிய மின்கருவிகள் மூலம் ஆய்வுகள் செய்து அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. வேறு சில பகுதிகள் செய்மதிகள் மூலம் ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளன. ஏனெனில் காந்த ஈர்ப்புச் சக்தியினால் கடல்நீர் மலைகளின் உச்சிவரை எழும்புதல் அல்லது ஆழமான பகுதிகளில் கீழிறங்கும் தன்மையுடையமையும், இவற்றை முழுமையாக ஆராய முடியாமல்குரிய காரணிகளாகும். இப்படியான பூமியின் இயல்பினை மணிமேகலை,

“தீம்கனி நாவல் ஓங்கும் இத்தீவிடை  
இன்று எம்நாளில் இருநில மாக்கள்  
நின்று நடுக்கு எய்த நீள் நிலவேந்தே  
பூமி நடுக்குறும் போழ்தத்து இந்நகர்  
நாகநலநாட்டு நானூறு யோசனை  
வியன் பாதலத்து வீழ்ந்து கேடுஎய்தும்”

(காதை 9, வரி 17 - 22)

எனக் குறிப்பிடும்.\*

\* Earth's most dynamic and least explored terrain is the bottom of the Sea. New seafloor, born as molten rock, constantly spreads out from mid-ocean ridges while old seafloor plunges back into trenches - driving the movement of the planet's tectonic plates. Source : 2012 National Geographic Society, Washington.

இவ்வாறான இயற்கையழிவின்பொழுது பாண்டியரின் தென்மதுரை ஆட்சிப் பிரிவுகளான 49 நாடுகளும் கடலுட்தாழ், எஞ்சியது ஈழமும், மாலைத்தீவுகள், லட்சத்தீவுகள் என்பனவேயாம். ஆயினும் சில ஆய்வாளர்கள் குமரிக்கண்ட அழிவொன்று இடம்பெறவில்லை என்பர். இவர்கள் ஆய்வு முடிவுகளை நிராகரிக்கும் வகையில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னராகவே தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பாண்டியரின் இரண்டாம் தமிழ்கெழுசூடல் (சூடல் - கழகம் - சங்கம் எனும் பொருள் கொண்டது.) நூலாகக் கருதப்படுகின்ற செங்கோன்தரைச் செலவநூல், குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடைப்பட்ட நாட்டினையாண்டிருந்த பெருவளநாட்டரசனாகிய செங்கோன் மீது பாடப்பெற்றதாகும். இந்நூலில் தம் காலத்திற்கு முற்பட்ட ஊழிவெள்ளத்தினைப் புலவர்

“சக்கரக்கோ முன்னின்று சாற்றும்  
அக்கரக்கோ நாமஞ்சுவோம்”

என நினைவு கூர்கின்றார். புறநானூற்றில் இடம்பெறும் செய்யுள் (9),

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கீந்த  
முந்நீர் விழவி னெடியோன்  
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”

எனப் பஃறுளி ஆறு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் பாடப்பெற்றதாகத் தெரிகின்றது. ஆனால் இந்தப் பஃறுளி ஆற்றுடன் குமரிக்கண்டத்திலிருந்த பல மலைகளும் கடலுட்தாண்டு போயின என இளங்கோவடிகள் குறிப்பிடுவர்.

“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது  
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்  
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

(சிலம்பு - காடுகாண்காதை, வரி 18-19)

இவ்வாறான செய்திகள் கொண்டு பஃறுளியாற்றிற்கும், குமரியாற்றிற்கும் இடைப்பட்ட நாடுகளில் செங்கோன், நெடியோன், வடிவம்பலப் பாண்டியன் முதலானோர் ஆண்டிருந்தமை புலனாம். இந்த இரண்டாம் கடற்கோளின் பின்னரே தென்னவரான பாண்டியர் வடமதுரையை நோக்கிப் புலம்பெயர்ந்தனர் என்பதனைக் கலித்தொகை (செய் 104),

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்  
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பப்  
புலியொடு வின்னக்கிப் புகழ்பொறித்த கிளிர்கெண்டை  
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்”

எனும். அதாவது கடற்கோளின் பின் பாண்டியர் வடக்கே புலம்பெயர்கையில் சேர, சோழர் நாடுகளை வழங்கியதனால், மீண்டும் கயல் கொடியைத் தாங்கி பெருமையுடன் ஆண்டிருந்தனர் எனும். இவ்வாறு பாண்டியர் நாடுகளில் ஏற்பட்ட கடற்கோள்கள் போன்றதொரு நிலை சோழருக்கும், சேரருக்கும் ஏற்பட்டிருந்தமையை மணிமேகலை,

“கடவுள் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த  
வடிவேல் தடக்கை வானவன் போல  
விரிதிரை வந்து வியனகர் விழங்க  
ஒரு தனி போயினன் உலகமன்னவன்”

(ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை வரி,  
201-204).

எனக் குறிப்பிடும். முன்பு நாககன்னிகையான பீலிவளைக்கும், சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த குழந்தை சோழநாடு வரும் வழியிற் கடலிற் தவறியதனால் மன்னன் துயருற்று இந்திரவிழா எடுக்கத் தவறியிருந்தான். அப்பொழுது மணிமேகலாதெய்வம் “அணிநகர் தன்னை அலைகடல் கொள்க” எனச் சாபமிட்டது. அதனால் பூம்புகார் நகர் கடலுட்தாழ் சோழன் நீங்கியதனை, அதற்கு முன் ஏற்பட்ட கடற்கோளில் சேரன் நீங்கியது போல என ஒப்பிட்டு, மீண்டும் ஏற்பட்ட கடற்கோளின் பொழுது அறவணவடிகளும், மாதவியும் பூம்புகாரை விட்டு நீங்கினர் எனும் காலத்தால் பிற்பட்ட கடற்கோள்களின் சிதைவுகளை இந்தியக் கடலாய்வாளர்கள் அடையாளப்படுத்தியிருந்தனர். பின்னர் 2001 ஆம் ஆண்டில் கிரகம் ஹன்கொக்குடன் இணைந்து நடாத்திய ஆய்வுகளின் பொழுது, 11000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டட அழிபாடுகள் 23 அடி ஆழத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. எனவே, இன்னும் தெற்கே அழிவுகள் பன்மடங்கானவை என்பது உய்த்துணரத்தக்கது.

சங்கத் தமிழ் இலக்கியங்கள் மன்னர்கள் இறைநீதி தவறியதனாலே இயற்கை சீற்றம் கொண்டு அழித்தொழித்தது என்கின்றன. ஆனால்



விவிலியவேதம் மக்கள் அனைவரும் நெறி தவறி வாழ்ந்ததனால் இறைவன் நோவா எனும் நீதிமானைத் தவிர்த்து மற்ற அனைவரையும் 40 நாட்கள் தொடர் மழைபெய்வித்து அழித்துக்கட்டினார் எனும், சிங்கள வரலாற்று நூலான ராஜாவலிய மரபுச் செய்திகள் கொண்டு, தென்பாண்டி நாட்டின் கடற்கோள் கோபமுற்ற தெய்வத்தினால் ஏற்படுத்தப்பட்டபொழுது 100,000 பெரும் பட்டினங்கள், 970 மீனவர் கிராமங்கள், 400 முத்துக்குளிப்போர் கிராமங்கள் கடலுட்தாண்டன எனக் குறிப்பிடும். அதனால் கைவிடப்பட்டிருந்த ஈழத்தினைக் காலப்போக்கில் குபேரனும், இராவணனும் கைப்பற்றி யாண்டிருந்தனர். மீண்டும் இராவணனின் கோட்டைகள், நாடுகள் என்பனவற்றை புத்தருடைய காலத்திற்கு 1884 ஆண்டுகளுக்கு முன் (1884 + 483) கி.மு.2367இல் கடல் உண்டு ஏப்பம் விட்டதாக ராஜாவலிய குறிப்பிடும். மேலும், மூன்றாம் சங்கப்புலவரான நக்கீரர் இறையனாரகப்பொருளுக்கு உரைகண்டிருந்த வரலாற்றின்படி, அந்நூலிலும் கடல் கொள்ளப்பட்ட பாண்டியர் நாடுகள் பற்றி குறிப்புகள் உள. அவை பின்வருமாறு.

அ) தலைச்சங்கமிருந்தார்

-----  
-----

அவர்... தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை\* என்ப.

ஆ) கடைச்சங்கமிருந்தது

----- சங்கமரீ இயனார்

கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன்

எனக் கடற்கோள்களே இந்நாடுகளை முற்றாக அழித்திருந்தது என்பர். இந்த முடத்திருமாறனே நிலமிழந்த மக்களுக்கு சேர, சோழ நாடுகளிலிருந்து வாழ்விடங்களைப் பெற்றுக் கொடுத்தான் என்பதனால் 'நிலந்தரு திருவிற் பாண்டியன்' என மக்கள் அழைத்தனர் என்பர். இந்தப் பாண்டியன் அமைத்த மூன்றாம் சங்கத்திலேதான் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டதாகும். இதனைத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார்,

\* மதுரை என்று மட்டுமே நக்கீரர் இங்கு குறிப்பிட்டாராயினும் பின்னர் மூன்றாம் சங்கம் அமைக்கப்பட்ட நகர் உத்தரமதுரை என்பதனால் தெற்கேயிருந்த மதுரை தென்மதுரை என்பது புலானம்.

“நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து  
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய  
அதங்கோட் டாசாற் கரிபுத் தெரித்து”

எனக் குறிப்பிடுவர்.

இனிக் குமார்க்கண்டம் ஒரு தனிக்கண்டமாக உருவாகிய பின்னரே முற்குறிப்பிட்ட கடல்கோள்கள் ஏற்பட்டு பாண்டியர் ஆட்சிகளைச் சிதைத் திருந்தன. எனவே, இவற்றின் கால அளவைப் பேராசிரியர் மகாலிங்கம் முதலாவது கடல்கோள் கி.மு.16,000இலும், இரண்டாவது கடற்கோள் கி.மு. 14,055இலும் மூன்றாவது கடல்கோள் கி.மு.9564இலும் ஏற்பட்டிருந்தன என்பர். உலகளாவிய அளவில் ஏற்பட்ட கடற்கோள்களின் கால அளவினைக் கருத்திற்கொண்டு கிரகம் ஹன்கொக் பாண்டியர் பஃறுளி ஆற்றங்கரையில் முதற் சங்கம் வைத்து ஆண்டிருந்த காலம் கி.மு.9600 ஆகலாம் என்பர். இது பேராசிரியர் மகாலிங்கம் குறிப்பிட்ட கி.மு.9564இல் ஏற்பட்ட கடற்பெருக்குடன் கால ஒருமைப்பாடு உடையதாகும். பின், பாண்டியரின் 49 நாடுகளிற் பனைநாட்டுப் பிரிவின் பகுதியான ஈழம் தவிர்ந்த மற்றவை அனைத்தும் கி.மு.5200 அளவிற்கு கடலிற் தாழ் அமைக்கப்பட்ட இரண்டாம் தமிழ்கெழுகூடல் கொற்கை நகராகும். இதுவும் கடல்கொள்ள பாண்டியர் வடக்கே புலம்பெயர்ந்த காலத்திலேயே இந்துவெளி மக்களின் புலம்பெயர்வுகள், மற்றும் பிராமணர் புலம்பெயர்வுகள் தென்மராநிலங்களை நோக்கி இடம்பெறத் தொடங்கின. அதனோடு அகத்திய முனிவர் துவாரகையைச் சேர்ந்த பதினெண் வேளிக்களையும், அருவாளர்களையும் குடியமர்த்தினார் எனத் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினியார்க்கினியர் குறிப்பர். இதனை உறுதி செய்யும் வகையில் (புறம் 201) கபிலர் எனும் புலவர் விச்சிக்கோ எனும் வேளிர் குலமன்னன் வரலாற்றினைக் குறிப்பிடுகையில்,

“நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்  
செம்பு னைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை  
உவரா ஈகைத் துவரை ஆண்டு  
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த  
வேளிருள் வேளே”

எனக் குறிப்பிட்டனர்.

இவ்வாறான இனக்கலப்புகள் உருவாகியபின் எழுந்த நூலே தொல்காப்பியமாகும். இவ்வாறு புதிய சமூகங்களின் வருகையினால் ஏற்பட்ட தமிழ்மொழியின் நிலை பற்றிக் குறிப்பிடுகையில்,

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்  
தற்குறிப்பினவே திசைச் சொற் கிளவி  
வடசொற் கிளவி வடவெழுத் தொர்இ  
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே”

(தொல்காப்பியம். எச். 4)

எனத் தமிழ் மொழியில் இடம்பெற்ற வடமொழித் தாக்கம் பற்றிக் குறிப்பிடும். எனவே, இத்தகைய சமூகப் பின்னணிகளையும் கணக்கிற் கொண்டு, நக்கீரர் தரும் சங்கங்களின் கால அளவினையும் சீர்தூக்கல் அவசியமாம். அதன்படி முதற்சங்கம் 4440 வருடங்களும், இரண்டாவது சங்கம் 3700 வருடங்களும், கடைச்சங்கம் 1850 வருடங்களும் இயங்கியிருந்தனவாம். இன்றைய காலக்கணிப்புகளின்படி, சங்கமருவிய கால நூல்களான சிலப்பதிகாரம் ‘கடல் சூழ்இலங்கைக் கஜபாகு’ மன்னனை சேரன் செங்குட்டுவன், மற்றும் கரிகாட் சோழன் காலத்தவனாகக் குறிப்பிடும். கரிகாட்சோழன் காலம் (கி.பி. 65 - 115) எனவும், முதலாம் கஜபாகுவின் காலம் (கி.பி. 111 - 114) எனவும் ராஜாவலியவின் காலக்கணிப்புகள் கொண்டு இவர்கள் இருவரும் சமகாலத்தவர் என அறிய முடிகின்றது. அதனோடு ராஜாவலிய சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலையெடுத்த விழாவில் முதலாம் கஜபாகு மன்னன் கலந்து கொண்டதோடு, கரிகாட்சோழன் காவேரி அணையைக் கட்டச் சிறைப்பிடித்துச் சென்ற 12 ஆயிரம் சிங்களவர்களையும் மீட்டு வந்தான் எனக் குறிப்பிடும். இக்காலம் முதலாகவே சிங்கள மக்களும் கண்ணகி வழிபாட்டினை மேற்கொள்ளலாயினர் என்றும் தெரிகின்றது. எனவே, இக்காலக் கணிப்பினைத் துணைகொண்டு மூன்றாம் சங்கத்தின் முடிவு (கி.மு. 100 - கி.பி.100) என ஏற்றுக்கொள்ளல் ஏற்றதாம். எனவே மூன்றாம் சங்கத்தின் தொடக்கம் கி.மு.1850 - கி.மு.1750 ஆகிய காலங்களுக்கு இடைப்பட்டதென்பதும் உறுதியாம்.

இதுவரை பல்வேறு கோணங்களிலிருந்து குமரிக்கண்டத்தில் ஏற்பட்டிருந்த கடற்கோள்கள், மற்றும் புலம்பெயர்வுகள் பற்றிய கால அளவுகளை ஓரளவிற்குக் கணிக்க உதவிய காரணிகளையும் ஆராய்ந்திருந்தோம். இனி தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளான சுமேரியா (குமரியர்) சாஸ்டியரின்

ஊர், ஞாபம், மாவெழுகா எனப்படும் மொகஞ்சதாரோ - ஹாரப்பா பண்பாட்டுக் களங்களின் தொல்லியல் ஆய்வுகள், இன ஆய்வுகள், விவிலிய வேதம் தரும் சான்றுகள், இருக்குவேதம், மகாவம்சம் முதலான நூல்கள் தரும் சான்றுகள் கொண்டு ஆராய்வோம். 1922 - 1934 ஆண்டுகளில் ஊர் பகுதியில் லேனாட்ஜூலி செய்த தொல்லியலாய்வுகளின்படி கி.மு. 2400 ஆம் ஆண்டளவில் அங்கு ஆண்டிருந்த மன்னர்களின் பொன், வெள்ளி, வைரக்கற்கள் உட்பட்ட செல்வங்கள், சாக்கடை நீர்களை வெளியேற்றும் திட்டங்களுடன் கூடிய வீடுகள், தூரதேச வர்த்தக முயற்சிகளைத் தெரிவிக்கும் கியூனிபேம் எழுத்துத் தட்டுக்கள், வெண்ணிலா வழிபாட்டிற்கு அமைக்கப்பட்ட சிகுராட் எனும் சிகரக் கோவில்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டிருந்தன. அதனோடு 1887 ஆம் ஆண்டளவில் எச்.நெவில் தமது தப்ரேய் எனும் கட்டுரைத் தொகுப்பு நூலில் சாஸ்டியரை (செழியர் எனும் பாண்டியரை) மொழி, இன அடிப்படையில் தமிழகத்துடன் தொடர்புபடுத்திப் பல கட்டுரைகளை எழுதியிருந்தார். ஆனால் விவிலிய வேதம், சாஸ்டியர் உருவாக்கிய ஊர்நகர் (ஈராக்கின் தென்பகுதி) ஒரு புதிய குடியேற்றம் என்பதனைக் குறிப்பிடும். அதாவது அசிரியர்கள் காட்டுவாசிகளுக்கென ஒதுக்கிவிடப்பட்ட பகுதிகளிலேதான் சாலிநாட்டார் குடியமர்ந்து ஊரை உருவாக்கிக் கோபுரங்களைக் கட்டி எழுப்பினர் என்பதோடு, அவை பின்னர் அழிக்கப்படுவதற்கென்றே என்றும் எதிர்வு கூறும் (ஈசையா.23;13). இச்செய்தி கொண்டு இவர்கள் குடியேற்றம் சடுதியான, புதிய குடியேற்றம் என்பது புலனாம். அதனோடு யூதரின் தந்தையான அப்ரமின் பேரனுக்கு (யேக்கப்பிற்கு) யெகோவா கூறுவதாவது: (ஊர் நாட்டினர் காலவெள்ளத்தால் உறவுகள் முற்றாக அறுந்த நிலையில் இஸ்ரவேல் நாட்டின் மீது பண்டெடுத்திருந்த பொழுது) “சாஸ்டியர்கள் தோணிகளிலிருந்து கதறியபொழுது அவர்களைக் காப்பாற்றி ஊருக்கு அனுப்பினேன். பழையனவற்றை நினைக்க வேண்டாம். ஊர் அரசினை அழிப்பேன்” (ஈசையா 43:14-18) என்பதனாலும் இவர்கள் குமரிக்கண்ட அழிவின்பொழுது இறைவனால் காப்பாற்றப்பட்டவர் என்பதும் புலனாம்.

சுமேரியர் பற்றிய தொல்லியல் ஆய்வுகளும் அவர்கள் சடுதியாக வந்து குடியமர்ந்து, தம்முடன் கொண்டுவந்த முற்றிலும் புதிதான சமூக பாரம்பரியங்களை வளர்த்திருந்த மக்கள் எனவே அடையாளப்படுத்தியுள்ளன. மண்படை, கலாசார, இன ஆய்வுகளின்படி சுமேரியர்கள்

இடையிட்டு வந்த வேறு நாட்டு மக்கள் எனவே அவதானிக்கப்பட்டதனால் ஆய்வாளர் பெனோ லான்ட்ஸ்பேகர் (Benno Landsberger) 1944ஆம் ஆண்டில் "இவர்கள் கடல் வழியாகக் கிழக்கு நாடுகளிலிருந்தோ அல்லது இந்து வெளிப்பகுதியிலிருந்தோ புலம்பெயர்ந்திருக்கலாம் எனும் கருத்தினை வெளியிட்டிருந்தார். அப்பொழுது சுமேரியரின் மொழி பற்றியோ அல்லது ஆப்பு எழுத்துப் பற்றியோ (Cuneiform Script) அல்லது அவர்களது இலக்கியங்கள் பற்றியோ ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் சுமேரிய மொழி உலகில் வேறு எந்த மொழியுடனும் ஒற்றுமை கொண்டிராது தனித்துவமான இயல்பினைக் கொண்டதாகும். ஆனாலும் இவர்கள் மொழியிலிருந்த பல அறிவுபூர்வமான விடயங்களை வடக்கே வாழ்ந்திருந்த அக்காடியன் இனத்தவர் (Akkadian Tribes) தம் மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்திருந்தனர். அதனாலே நாம் இம் மக்களையும், எழுத்து, மொழி, கலாசாரங்கள் என்பனவற்றையும் அறிந்து கொள்ள முடிகின்றது எனலாம். சுமேரியர் கணக்கு வழக்குகள், வட்டத்தின் பகுப்புகள், நாள், நேரம், வானவியல், நீதிக்கதைகள், பிரளயக் கதைகள் என்பனவற்றைத் தமது ஆப்பெழுத்தில் எழுதி வைத்திருந்தவராவர். இவர்களது எழுத்து முறையானது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இவ்வாறு அறிமுகமாகியபொழுது, எல்லா இன மக்களும் இவர்களது எழுத்தினையே ஏற்றுப் பாவித்து வந்தனர். குறிப்பாக, அசிரியர்கள் தம் அரச நிர்வாகம், ராஜதந்திரம், காணிப்பதிவுகள் என எல்லா நடவடிக்கைகளுக்கும் இவ்வெழுத்தினையே பயன்படுத்தினர். அசிரிய மன்னனான அசுர்பனிபால் (கி.மு. 669 - 627) தன் அரசின் அனைத்து விடயங்களையும் 20,000 களிமண் தட்டுக்களில் எழுதிப் பேணியிருந்தான். பலுசின்தானிலும் பிராஹீய் மொழியை எழுத இச்சுமேரிய எழுத்தே பாவிக்கப்பட்டிருந்தது. இந்த சுமேரியர் யார்? என்ற கேள்விக்கு, குமரிக் கண்டத்திலிருந்து புலம்பெயர்ந்த குமரியரே இவர்கள் ஆவர் என்பது, இன்று ஆய்வுகளால் நிறுவப்பட்ட உண்மையாகும். சுமேரியரின் ஆப்பெழுத்திற்கும் தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களுக்கும் அதிக ஒற்றுமைகள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளன.

சுமேரியர்கள் குறிப்பிட்ட மாவெழுகா (எழுத்துடைய நாடு) எனும் மொகஞ்சதாரோ - ஹாரப்பா அகழ்வாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கட்டட அழிபாடுகள், பொருட்கள், அணிகலன்கள், ஆடை வகைகள் அனைத்தும்

தமிழினத் தொடர்புடையவை. குறிப்பாக கிரபிற்றி எழுத்துக்கள் 89% வீதமானவை பழைய தமிழ் குறியீட்டெழுத்துக்களுடன் ஒற்றுமை கொண்டவை. மதவழிபாட்டில் இலிங்க - யோனி வழிபாடு, முருகன் வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு அனைத்தும் குமரிக்கண்டத்தை மூலமாகக் கொண்டிருந்தவையே. எழ்ப்பனை நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து எழாமில் குடியமர்ந்த மக்களின் மொழியும் தமிழ்மொழித் தொடர்பு கொண்டதேயாம்.

இனி, இன அடிப்படையில் நோக்கில் இவர்களது மூலம் நீக்ரோ இனத் தன்மைகொண்டதாகும். தட்டையான மூக்கு, கரியநிறம் தடித்த உதட்டினையும் கொண்டவர்களாவர். இதனை வலியுறுத்தும் வகையிலே ஊர் அகழ்வாய்வில் கிடைத்த பெண் உருவும், மொகஞ்சதாரோ - ஹாரப்பாவிற்கு கிடைக்கப்பெற்ற நடனமாதுவும் காணப்படுகின்றனர். அதனோடு இருக்குவேதம் ஆரியர்கள் படையெடுத்து வருகையில் இந்துவெளியில் வாழ்ந்திருந்த மக்களை தாசர்கள் அல்லது தஸ்யுக்கள் என நிறவேறுபாடு காட்டிக் குறிப்பிடுவதோடு "நூறு வாயில்களை உடைய மனைகளைக் கொண்டவரும் இலிங்க வழிபாட்டையுடையவருமான சிஸ்னாதேவர்களை இந்திரன் கொன்று அவர்களின் பொருள்களையும் சூறையாடினான் எனக் குறிப்பிடும் (இ.வேதம் X 99.3). எனவே அதிக இனக்கலப்பற்ற ஒரு நிலையை இங்கு அவதானிக்கலாம். இருக்குவேதம் குறிப்பிட்டது போலவே விஜயன் குழுவினர் ஈழத்திற்கு வந்தபொழுது, அங்கு வாழ்ந்திருந்த ஆதி தமிழ் குடிகளை (இயக்கர், நாகர், சிவவழிபாடுடைய தமிழர்) அநாசர், அமானுசர் என்றே மகாவம்சம் குறிப்பிட்டிருந்தது. இச்சான்றுகள் கொண்டு குமரிக் கண்டம் முதல், அன்றைய இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் நீக்ரோ இன இயல்பு கொண்டவர் என்பது உறுதியாம். இவர்கள் மத்தியதரை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து, அங்கு செமிற்றிக் இனங்களுடன் கலப்புற்றதனாலேயே ஒரு புதிய தமிழினம் உருவாகலாயிற்று.

மேலும், கோத்தலையார் ஓடையிற் கிடைக்கப்பெற்ற பழங்காலக் கல்லாயுதங்களுக்கும், கிழக்காப்பிரிக்க நாடுகளின் பழைய கற்கால ஆயுதங்களுக்கும் அதிக ஒற்றுமைகள் அவதானிக்கப்பட்டுள்ளன. அதனோடு மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வாளர் இராமசாமி பிச்சையப்பன் செய்த மரபணு ஆய்வுகளின்படி ஆப்பிரிக்காவை விட்டுப் புலம்பெயர்ந்த

அல்லது கடற்கோளால் பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டுப் பழங்குடியினரிடமும், அவ்வுத்திரேலிய பழங்குடியினரிடமும் மரபணு M 130 ஆக உள்ளது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், செமிற்றிக் இனம் உருவாகிய மத்திய தரை நாடுகளுக்கு இவர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து கலப்புற்ற நிலையினால் ஏற்பட்ட புதிய தமிழினம் M 20 என்பதனையே மரபணுவாகக் கொண்டுள்ளது. காலப்போக்கில் ஆரியர் படையெடுப்புக்களினாலும், வேறு காரணிகளாலும் மீண்டும் லோதால், கேம்பேகுடாவுடாகவோ அல்லது கடல் வழியாகவோ தமிழகம் நோக்கிப் பயணித்த சூழ்நிலைகளும் தவிர்க்க முடியாததொன்றாகும். யூதரைப் பொறுத்தவரை அவர்கள் மேற்கே இஸ்ரவேல் நாடு வரை புலம்பெயர நேரிட்டது. இவ்வாறு புலம்பெயர்கையில் இனக்கலப்பு இருந்த நிலையை ரெல்பிரேக் அகழ்வாய்வு மரபணுக்கள் M 20 ஐ அடையாளப்படுத்தியுள்ளன. எனினும், சொலமன் (சோழமன்னன் திரிபாகலாம்) மன்னனின் அரச சபையில் அழகான கருநிறப்பெண் இருந்தாள் என்பதனை விவிலிய வேதம் குறிப்பிடுவதனால் (The Song of Solomon 5) இவள் காலத்திலும் இனத்திரிபடையா நிலை ஒன்று கவனித்திற்கொள்ள முடிகின்றது. ஆனால் கி.பி.70 இல் இடம்பெற்ற ரோமப் படையெடுப்பினால் உலகளாவிப் புலம்பெயர்ந்து பல்லினக் கலப்புடைய இனமாக இன்று உருவாகியுள்ள நிலையில் யூதரின் இன்றைய மரபணு M 170 ஆகும். இது ஒரு இனம் முற்றாக மாறலாம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும், யூதரின் குமரிக்கண்ட மூலத்தை உறுதிசெய்யும் வகையில் விக்டரின் மொழி ஆய்வுகளும் அமைந்துள்ளன எனில் மிகையாகாது. (Dr.Ma.So - Victor, Tamil and Hebrew, தமிழியல் மாநாட்டிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, 16 ஆவணி, 2013, லண்டன்).

மேலும், ஈழத்தில் பொன்பரப்பிலும் (புத்தளம் மாவட்டம்) தமிழ்நாட்டு ஆதிச்சநல்லூரில் சவக்குழிகளில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் பொழுதும் கிடைக்கப்பெற்ற வேல், கறுப்பு சிவப்பு மட்பாண்டங்களும் கி.மு.1000 ஆண்டினைச் சேர்ந்தவை எனக் காலக்கணிப்புச் செய்யப்பட்டிருந்தன. 2006 ஆம் ஆண்டில் கண்டியூரில் (மயிலாடுதுறைக்கருகான ஊர்) கிடைக்கப்பெற்ற கல்லாயுதங்களில் ஒன்றில் ஹாரப்பா குறியீடும், மற்றயதில் பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தெய்வச் சிலையும் வடிக்கப்பெற்றிருந்தது. இதனை ஐராவதம் மகாதேவன் முருகன் ஆகலாம் என்பர். எனவே, இச்சான்றுகள்

அனைத்தினையும் சீர்தூக்குகையில் தமிழர் தாயகம் குமார்க்கண்டம் என்பது உறுதியாம். ஆனால் பா.பிரபாகரன் தமது நூலில் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் யூபிரிஸ் (பக் 54-55) ஆற்றின் கரையோரமாக அரசுகளை அமைத்திருந்த சுமேரியர் பற்றி விவரித்து விட்டுப் பின் இவர்கள் வெள்ள அபாயத்திலிருந்து தப்புவதற்காக தில்முன் என்றழைக்கப்பட்ட தமிழகத்திற்குப் புலம் பெயர்ந்தார்களா? என்று வினா எழுப்பி, பதிலையும் அதுதான் எனும் வகையில் கோடிட்டுக் காட்டியுள்ளார். நதிகள் மாரிக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடினாலும் கடற்கோள்கள் போல் பூமியின் இயல்பை மாற்றவல்லன அல்ல. எனவே, பிரிந்துபோன கண்டங்களின் இயல்புகள் பற்றிய மீளாய்வு அவசியமாம்.







## கொலைக்களங்களிலிருந்து அறக்களத்திற்கு...

ஈழவரலாற்றில் கி.மு.543 இல் விஜயன் குழுவினர் கரையொதுங்கியது முதல், அங்கு ஒரு புதுவித மனித சமூகம் உருவாகிற்று. அதுவரை காலமும் மனிதநேயத்துடன் அமைதிகாத்த மக்கள் வாழ்வு, ஆக்கிரமிப்பு, போர் என்பவற்றால் அமைதியையிழந்து அழுகுரலுடன் கூலைகளை நிரப்பிக் கொண்டிருந்தன. இவையனைத்தினையும் பதிவு செய்து எமக்கு அறிவுறுத்துவது மகாவம்சமேயாம். ஆனால் ஒருசில தமிழ் வரலாற்றாசிரியர்கள் மகாவம்சம் ஒரு கட்டுக்கதையென்று ஒதுக்கிவிட்டு, ஈழவரலாற்றிற்கு முகமூடிகள் பலவற்றை அணிவித்து டிஸ்னிகதைகள் போல் சில ஊக்கசக்திகளை வழங்கி உண்மைகளைத் திரித்து விட்டுள்ளார்கள். இவற்றுள் ஒன்று மரபணு. மற்றது பரிணாமவளர்ச்சியாகும். எம் கையில் கூட்சுட எழுதப்பட்டு சிங்கள - தமிழர் வரலாற்றினைப் பதிவு செய்திருக்கும் மகாவம்சம் குப்பையிலே.

மகாவம்சம் ஈழத்தில் தமிழர் - சிங்களவர் வரலாறுகளை எவ்வாறு பதிவு செய்துள்ளதென்பதை 21ஆம் நூற்றாண்டில் வாழும் நாமும் புரட்டிப்

பார்ப்பது அவசியமாம். மகாவம்சம் விஜயன் ஈழத்தில் கரைசேர்ந்த பொழுது அங்கு வாழ்ந்திருந்த நாகர், இயக்கர், தமிழர் (நாகவழிபாடு, இயக்க வழிபாடு, சிவவழிபாடு என்பவற்றால் வெவ்வேறாக அடையாளப்படுத்தப்பட்டாலும் இனரீதியில் ஆகிதிராவிடரே.) ஆகியோரை அமானுசர் எனக் குறிப்பிடும். அதாவது தோற்ற அளவில் கவர்ச்சி குறைந்தவர். பழைய கலாசாரப் பற்றுடையவர் எனுமளவில்தான் இச்சொல் குறிக்கப்பட்டதாம். ஆனால் முதலில் இப்பழங்குடியினர் உதவிபுடன் அரசாட்சியொன்றினை உருவாக்கிக் கொண்ட விஜயன், பின் கௌரவமாகத் தன் இன ஆட்சியை உறுதிப்படுத்த விரும்பினான். இதற்காக முதலில் இயக்கப் பெண்ணான குவேணியை அகற்றிவிட்டுப் பாண்டி நாட்டிலிருந்து இளவரசி மற்றும் அவளுக்கான பரிவாரங்களையும் தருவித்து ஆட்சியை உறுதி செய்து கொண்டான். இந்நிகழ்ச்சியால் நாடுகடத்தப்பட்ட விஜயன் இன்னோர் நாட்டின் ஆட்சியாளனாகி விட்டான் என்பதனால், இவனுக்குத் தன் தாயகத்தில் வரவேற்பு இயல்பானதாகிவிட்டது. அதனால் தனக்குப் பின் ஈழத்தினை ஆட்சி செய்யத், தன் தம்பி மகன் பாண்டு வாசுதேவனை இரகசியமாக புத்தபிக்கு வேடத்தில் தருவித்திருந்தான். தொடர்ந்து இவனைத் திருமணம் செய்ய புத்தகசனாவும் பரிவாரங்களும் மாறுவேடத்திலேயே தருவிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு முதலில் வங்கத்திலிருந்தும், பின் கங்கைப் பகுதிகளிலிருந்தும் பல குடியேற்றங்கள் தொடர்ந்தும் இடம் பெற்றிருந்தன. இவற்றுள் கங்கைப் பிரதேசக் குடியேற்றங்கள் ஆரியப் பின்னணிகளைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வங்கம், கலிங்கம் திராவிடவினவழி வந்தோராயினும், இனக்கலப்புக்களினால், ஒரு புதிய உருவைப் பெற்றிருந்தார்கள். கங்கைப் பகுதியிலிருந்து வந்த ஆரியக் குடியேற்றங்களே M 17 எனும் மரபணுக்களைச் சிங்களவர் மத்தியில் விதைத்தன. இவ்வாறான குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கையில் உள்ளூரில் நாகர், இயக்கர், தமிழர் இன அழிப்பும், சிங்களமயமாக்கலும் ஈழவரலாற்றில் புதிய வரலாற்றியலாக உருவாகலாயிற்று. தேவநம்பியதீசன் ஆட்சிக்காலத்தில் (கி.மு. 247-207) இவனது தம்பியாகிய மகாநாகன் மாகமையில் (அன்றைய உருகுணப்பிரிவு) இன்னோர் சிங்கள அரசினை உருவாக்கிக் கொண்டு கதிர்காமம், சந்தனகாமம் (இது இன்றைய அம்பாறைப்பிரிவு) ஆகிய பகுதிகளில் ஆண்டிருந்த பாண்டிய சிற்றரசுகளின் உதவியினைப் பெற்றிருந்தான். ஆனால் இவன் பேரனான கோதாபயன் கதிர்காமத்துப் பத்து பாண்டிய அரசர்களைக் கொன்றுவிட்டு அவர்களது ஆட்சி நிலப்பரப்பினைத் தனதாக்கியிருந்தான். பின் இக்கொலைகளுக்குப் பாவம் தீர்க்கும் வகையில் ஐம்பது புத்தவிகாரைகளைக்

கட்டினான் எனத் தாதுவம்சம் (33-34) குறிப்பிடும். இச்செய்தியினை மீள் இலச்சினை பொறித்திருந்த போவத்கல கல்வெட்டும் உறுதிசெய்துள்ளது. விஜயன் அடியெடுத்துக் கொடுத்த இன அழிப்பின் மாற்று வடிவமாகவே இதுவும் பதிவாகியுள்ளது.

உண்மையில் மனிதநேயத்தில் உறுதியூண்டிருந்த கதிர்காமத்து மற்றும் சந்தனகாமத்துச் சிற்றரசுகள் தேவநம்பியதீசனின் அழைப்பின் பேரில் அனூராதபுரத்தில் இடம்பெற்றிருந்த புனித அரசு மரக்கிளை நாட்டு விழாவில் கலந்து கொண்டதோடு தம் தமிழ்க்குடியினருக்கும் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியிருந்தனர். ஆனால் பின்னர் இவ்வரசர்கள் கொலைகள் மூலம் பௌத்தம் சிங்களவருக்குப் போதித்தது என்ன? கடவுளை ஏற்றுக் கொள்ளாத பௌத்தம் தர்மத்தை மட்டுமே போதித்தது. ஒரு மனிதனின் வாழ்வினைப் பண்படுத்த இரண்டும் அவசியமாம். பௌத்தத்தில் உலகைப் படைத்த இறைவற்கு இடம் இல்லாநிலையில், கொலைகள் காற்றடைத்த பைகளைத் தொடர்ந்தும் காலி செய்யத் தொடங்கின.

கதிர்காமத்தரசுகளைக் கொலை செய்த அதே கோதாபயன் வழிவந்த துட்டகைமுணு (கி.மு.101 - 77) உருகுணையாட்சிப் பிரிவுடன் திருப்தியடையவில்லை, முழு ஈழத்தையும் தன்னாட்சிப்படுத்தும் முயற்சியில் அனூராதபுரத்தையாண்டிருந்த தமிழ்மன்னன் எல்லாளன் மீது படை எடுத்தான். அப்பொழுது மகாவலிகங்கைக் கரைப்பகுதிகளில் ஆண்டிருந்த முப்பத்திரண்டு தமிழ்ச் சிற்றரசுகளை வென்று முன்னேறினான் என மகாவம்சம் (XIX 54; XXV 75) குறிப்பிடும். இந்த மூன்றாம் கட்ட சிங்கள ஆட்சி விரிவாக்கத்தில் இப்பகுதிகள் அனைத்தும் சிங்களமயமாக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளே சிங்களவரிடையே அடையாளப்படுத்தும் புதிய திராவிட M 20 மரபணுக்களின் சோகக்கதைகள் ஆவன. இந்தச் சிறிய வரலாற்று நிகழ்ச்சிக்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரபணுக்களுக்குத் தேடி அலைவதாவது பிள்ளையார் பிடிக்க முயன்றவன் குரங்கு பிடித்த நிலைமைக்கே உள்ளாவான். இவ்வாறு ஈழத்தில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழினப்படுகொலைகள் 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மனித நாகரிகத்தின் கொடுமைகளுக்குச் சான்றுகளே. இனி உருகுணையில் கோதாபயன் - துட்டகைமுணு வழிவந்தோராகத் தம் பரம்பரை பற்றிப் பெருமை பேசும் இன்றைய ராஜபக்ச குடும்பம் 2009 வைகாசியில் செய்த வன்னிப்படுகொலைகள், இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தும் சிங்கள இனம் இன்னமும் பண்படாமல் தன் கோரமுகத்தினையே கொண்டிருக்கின்றது என்பதனையே நிரூபித்துள்ளது.

இனி, இத்தகைய சிங்கள இனத்தின் மத்தியில் கடவுள் நீதிமான் ஒருவரையும் படைத்து உலகத்திற்கு நீதியை எடுத்துக் கூறத் தவறவில்லை. இக்கொலைகளுக்கெல்லாம் உடந்தையாக இருக்கும் மஞ்சள் காவியுடையணிந்த பௌத்த குருமார் மத்தியில், காவி உடையை அணிந்து வேடம் போடாத மனிதர் அவர். அவர் ஒரு அப்பாவிப் பொதுமகன். ஆனால் தன் இனத்தின் வரலாற்றினை அறிந்து கொண்டு, தமிழ் இனப்படுகொலைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் ஒரு அறக்கோட்பாட்டாளர் ஆவார். அவர் தான் கலாநிதி விக்ரமபாகு கருணரட்னா ஆவார். சென்ற நூற்றாண்டின் இறுதியில் (1989) ரஷ்யாவில் மிகைல் கொர்பசேவ் (Mikhail Gorbachev) ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கூட்டாட்சியிலிருந்து விலகி மக்கள் ஆட்சியை ஏற்படுத்தவும், பிரிந்துபோன ஜேர்மனிய மக்களை ஒன்றுசேர்க்கவும் தன் மனித நேயத்தைப் பயன்படுத்தினார். அப்பொழுது அவரிடம் ஆட்சியதிகாரம் இருந்தபடியினால் இது சாத்தியமாயிற்று. ஆனால் ஈழத்தில் வடகிழக்கு மாகாணங்களில் வாழ்ந்திருந்த லட்சக்கணக்கான தமிழ்மக்கள் உயிர்ப்பிச்சை கேட்டு, முன் பின் தெரியாத ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்திருந்தனர். இவர்கள் அங்கிருந்தால் பலிக்கடாக்கள் ஆகி இருப்பர்.

ஆனால் கலாநிதி விக்ரமபாகு கருணரட்னா கொலைக்களத்தின் நடுமையத்தில் தன் இனத்தவருடன் வாழ்பவர். அவரிடம் ஆயுதங்கள்,



படைகள், ஆதரவாளர்கள் என எதுவுமே இல்லை. ஆனால் இவரது அறக்களத்தின் ஆயுதங்கள் உண்மை, அன்பு, அறம், மனித நேயம் என்பனவே. இவற்றிற்காக இவர் தன் உயிரையும், உடலையும் வெறும் காற்றடைத்த பையாகவே கருதினார். இவரது ஆயுதங்கள் எவரிடமும் கொள்வனவு செய்யாதவையே. ஆனால் அணுவாயுதங்களைக் கூட வெறும்

மாயை விளையாட்டாகவே கருதியதனால், சிங்கள மக்களின் மனங்களை வெல்ல விரும்பினார். தமிழர் என்பது வெறும் மனிதக்குறியீடு. அவர்கள் உங்களை அரவணைத்து வாழ்வு தந்தவர்கள். அதனால் அவர்கள் விரும்பும்

மனித உரிமைகளை வழங்க முன்வாருங்கள் என்று அறக்கள வேள்வியில் தன் நீதிகளைப் போதித்தார். ஆனால் அவருக்குப் பரிசில்கள் தாக்குதல்கள், கூழ்முட்டைகள், என்பனவேயாம். யேசுநாதருக்குச் சிலுவையில் அறைந்த நிலை இவருக்கு ஏற்படக்கூடாது என்று நாமனைவரும் இறைவனை வேண்டுவோமாக! உயிரைப் பணயம் வைத்து அறத்தினை நிலைநாட்ட முயலும் திரு.விக்ரமபாகு கருணரத்தனாவை தமிழ்மக்கள் நன்றியுடன் நோக்குவார்களாக.

□□□



## ஈழத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே தொடர்கின்றது

பல இனங்களை ஒற்றையாட்சிக்குள் உட்படுத்தும் நிலையில் மத்திய அரசின் கண்ணியமான பொறுப்பாக அனைத்து மக்களின் பாதுகாப்பும் அமைந்துள்ளது. ஆனால் இலங்கையில் வடகிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையிலே மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் மொழி, சமயம், வாக்குரிமை, கருத்துச் சுதந்திரம், வாழ்வாதாரம் அனைத்தும் தான்தோன்றித்தனமான ஆட்சி முறைகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் சிறைவைக்கப்பட்ட கைதிகளை விட, மிகவும் மோசமான கெடுபிடிகளுடனேயே அன்றாட வாழ்வினைக் கழித்து வருகின்றார்கள். பலர் சொத்துக்களையும் வாழ்வாதாரங்களையும் முற்றாக இழந்து நிற்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள் பந்தபாசமற்ற அநாதை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஏராளமான மக்கள் கை, கால்களையிழந்து மண்ணிற்குச் சமையாக விடப்பட்டுள்ளார்கள். இதுபோன்ற துயரங்கள் அனைத்தையும் மக்கள் தாங்கிக்கொண்டு, தங்களுக்குக் கொடுமையிழைத்த சிங்கள அரசினை அகற்றுவதில் வெற்றி கண்டார்கள். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மாகாண நிருவாகத்தைக் கையளித்திருக்கும் நிலையில் இவர்களுக்குப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? எனில், பதில் இல்லவே இல்லை என்பதுதான் எஞ்சி நிற்கின்றது.

மாகாண அரசு நிருவாகம் தமிழர் கையில் என்பது உண்மைதான். ஆனால் சிங்கள அரசு தம்மின ஆட்சியை மேலோங்க வைக்கும் நிலையில், கடிவாளங்களை (சட்டங்களை உருவாக்கி) தன் கையிலேயே வைத்திருக்கின்றது. அதனால் மாகாண அரசு தம் மக்களின் வாழ்வினைக் கட்டியெழுப்பு விரும்பினாலும், அது வெறும் கானல் நீரே. இதுபோலவே மக்களின் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகவே தொடரும் நிலை காணப்படுகின்றது.

உண்மையில் இந்தத் தமிழ் மக்களுக்குரிய நூடே முழு ஈழமுமாகும். எமக்குக் கிடைக்கின்ற சான்றுகளின்படி குமார்க்கண்டத்தில் பாண்டிய அரசுகள் 49 இயற்கைவள நாடுகளை வைத்தாண்டிருந்தன. அவை ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரைநாடு (இது ஏழ்முதிரைநாடு என்பதன் திரிபாகும்), ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்குணகாரைநாடு, ஏழ்குறும்பனைநாடு என்பனவாம். இவையனைத்தும் கி.மு.9600இலும், பின் கி.மு. 5200இலும் ஏற்பட்ட கடற்கோள்களினாற் கடலுட்தாண்ட நிலையிலே பாண்டியர்கள் வடக்கே புலம்பெயர்ந்து சேரர், சோழர் கொடுத்த நிலப்பரப்பில் இன்றைய மதுரையில் மக்களைக் குடியமர்த்தி ஆண்டிருந்தனர் எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதனைச் சிலப்பதிகாரம், "பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமார்க்கோடும் கொடுங்கடல் கொள்ள" எனக் கடல் கொண்ட ஆறுகள், மலைகள், நாடுகள் பற்றிக் குறிப்பிடும். ஆனால் இதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கலித்தொகை (செய். 104) கடற்கோளினால் நாடுகளையிழந்த பாண்டியருக்கு சேரர், சோழர் நாடுகளை வழங்கியதனால், மீண்டும் பாண்டியன் தன் மீன்கொடியைப் பறக்கவிட்டு வலிமையுடைய ஆட்சியை உறுதிப்படுத்தினான் என்பதனை,

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்  
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பப்  
புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளிர்கெண்டை  
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்”

என்று கூறுவதன் மூலம் உணரலாம்.

“செங்கோன் தரைச்செலவு” எனும் நூல் குமரியாறும், பஃறுளியாறும் கடற்கோளினால் கடலுட் தாமுமுன் ஆண்டிருந்த இந்த ஆறுகளுக்கிடையிட்ட நிலப்பரப்பை ஆண்டிருந்த பெருவள நாட்டரசனாகிய செங்கோன் மீது பாடப்பெற்ற நூலாகும். மேலும், இந்நூலின் உரையில் கூறப்படுகின்ற ஏழ்தெங்கநாட்டு முத்தூரகத்தியன், போற்று நெடுந்துறையன் முதலாய புலவர் பெயர்களும், பெருவளநாடு, மணிமேகலை முதலாய இடப்பெயர்களும், பஃறுளியாறு, குமரியாறு முதலான ஆற்றுப் பெயர்களும் குமார்க்கண்டம் கடல் கொள்ளப்படுமுன் வழக்கிலிருந்த நாடுகள் என்பதனை உயர்த்துணரலாம். இவ்வாறு கடல் உண்டு ஏப்பம் விட்டதில் எஞ்சிய நாடே ஈழம் என்பது உறுதியாம். சிங்கள வரலாற்று நூலான ராஜாவலிய மரபுச்செய்திகள் கொண்டு, தென்பாண்டியரின் நாடுகளைக் கோபமுற்ற தெய்வத்தின் சாபத்தினால் ஏற்பட்ட கடற்கோளின் பொழுது 100,000 பெரும்பட்டினங்கள், 970 மீனவர் கிராமங்கள், 400 முத்துக்குளிப்போர் கிராமங்கள் முதலானவை கடலுட்தாண்டன எனும். இப்பேரழிவுகளின் பின் எஞ்சிய ஈழத்தைக் கைவிட்டுப் பாண்டியர் வடக்கே சேர, சோழ நாடுகளைப் பெற்று ஆண்டிருந்தனர். அதனாலே நீண்ட காலமாகக் கைவிடப்பட்டிருந்த ஈழத்தினைக் குபேரனும், இராவணனும் கைப்பற்றியாண்டிருந்தனர். பின் இராவணன் ஆட்சிமுடிவில் கி.மு.2367 இல் ஈழத்தின் கரையோரப் பட்டினங்கள் பல கடற்கோளினால் அழிவெய்தியதையும் ராஜாவலிய குறிப்பிடும். இதன் பின்னரும் ஈழம் ஆட்சிகளின்றிக் கைவிடப்பட்டிருந்தது. காலப்போக்கில் தொடர்ந்தும் இயக்கர், அத்தினாபுரி குருகுலநாகர் ஆட்சிகள் இடம்பெற்றிருந்தன. எனினும் கி.மு.600 அளவில் இரகுவம்சத்தைச் சேர்ந்த காளிசேனன் கிழக்கு இலங்கையில் ‘காளிதேசம்’ எனும் தலைநகரை வைத்து ஆளுகையிலேயே விஜயன் குழுவினர் ஈழத்தின் கரையில் ஒதுங்கியிருந்தனர். பின் இயக்கப் பெண்ணான குவேணியின் உதவி கொண்டு காளிசேனனைக் கொன்று விஜயன் தன் ஆட்சியை உருவாக்கியிருந்தான் என்பது பாண்டியர்களால் வெகுகாலமாகக் கைநழுவ விடப்பட்ட ஈழத்தின் வரலாறுகளாம்.

மக்களின் வேண்டுகோட்கிணங்க வங்க மன்னனால் கடலில் தண்டனையாகக் கைவிடப்பட்ட அவன் மகன் விஜயனும், எழுநூறு தோழர்களும் ஈழத்தின் கரையைச் சேர்ந்தபொழுது, அங்கு வாழ்ந்திருந்த பூர்வீகக் குடிகள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் மனிதநேயப்படி அவர்களை வரவேற்று வாழ்வளித்தார்கள். இந்த பூர்வீகக் குடிகள் யார்? அவர்கள்



யாரும்ல்ல, சிவவழிபாட்டினையுடைய பழந்தமிழர் (பாண்டிய மக்கள் வழிவந்தோர்) நாகவழிபாடுடையோர், மற்றும் இயக்க வழிபாடுடையோர் ஆவர். இவர்களைப் பற்றி சிங்கள வரலாற்று நூலான மகாவம்சம் கூறுவதென்ன? வடஇந்தியாவிற்குள் படையெடுத்து வந்த ஆரியர்கள், இந்துவெளி நாகரிகத்தை வளர்த்திருந்த சுதேசக் குடிகளை மூக்கற்றவர் (சம்பை மூக்கினையுடையவர்), கரியநிறமுடையவர், தெளிவற்ற பேச்சுடையவர் என்றே தம் முதல் நூலான இருக்குவேதத்தில் குறிப்பிட்டிருந்தனர். அதே போன்றதொரு விவரத்தையே மகாவம்சமும் ஈழத்தின் பூர்வீக குடிகள் பற்றிக் கூறுகையில் அவர்களை “அமானுசர்” என்றே குறிப்பிட்டிருந்தது. ஏனெனில் தொல்லியல் ஆய்வுகள், மற்றும் மானிடவியல் ஆய்வுகள் குமாதிக்கண்டம் முதல் வடக்கே இமாலயம் வரை வாழ்ந்த மக்கள் கிழக்காபிரிக்க மக்களுடன் இரத்த உறவு கொண்ட நீக்ரோ இனமக்களே என இனம் காட்டியுள்ளன. எனினும், கடற்கோள்களினால் மத்திய தரைக்கடற் பிராந்தியங்களுக்குப் (இன்றைய தென் ஈராக், மற்றும் இந்துவெளிப் பிரதேசம் வரை) புலம்பெயர்ந்த மக்கள் இனக்கலப்புற்று, புதிய தமிழினத்தை (செமிற்றிக் இனக்கலப்பினால் புதிய தோற்றம் பெற்ற) உருவாக்கினர் என்பதும் இன்னோர் பக்க வரலாறாகும்.

எனவே, விஜயன் குழுவினர் (இவர்கள் ஏற்கனவே இனக்கலப்புற்று புதிய உருவை ஏற்றிருந்தவர்கள்.) ஈழத்து மக்களைத் தோற்ற அளவில் தரக்குறைவாகவே கணிப்பிட்டிருந்தனர். அதனால் தம் அரசாட்சியை உறுதிப்படுத்தும் வரை முதலில் இயக்கப் பெண்ணான குவேணியையும், பின் பாண்டிய அரச வம்சத்தைச் சேர்ந்த இளவரசியையும் விஜயன் திருமணம் புரிந்தான். இவனுக்குப் பாண்டிய இளவரசி மூலம் வாரிசின்மையால் தன் இனத்தினைத் தூய்மையாகப் பேணும் வகையில், வங்கத்திலிருந்து (இன்றைய வங்காளம்) தன் தம்பி மகன் பாண்டுகபாயனை வரவழைத்து ஆட்சியைப் பாரமளித்திருந்தான். அதுமுதல் பல்வேறுபட்ட வங்கக் குடியேற்றங்கள் உள்ளூர்வாசிகளுக்குத் தெரியாத வகையில் தருவிக்கப்பட்ட பின், இனவாத அரசியலை உருவாக்கி, தமிழர் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் வழியில் முயன்றார்கள். இந்நிலையிலேயே தமிழ்நாட்டு அரசுகள் விழிப்படைந்து தமதாட்சிகளை மீண்டும் அமைக்க முன்வந்தன. இவற்றில் ஒன்றாகவே எல்லாளன் ஆட்சி நீதி நிறைந்த ஆட்சியாக, சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளும்வகையில் அமைந்திருந்தது. ஆனால் ஆக்கிரமிப்புக் குணமுடைய துட்டகைமுணு பண்ணையாட்சியுடைய தமிழ் அரசுகள் 32இனை தன் தலைமைத்துவத்தினை ஏற்கச் செய்து எல்லாளனை வென்றான் என மகாவம்சமே குறிப்பிடும்.

இவ்வாறு காலந்தோறும் தமிழக அரசுகள் தம் பூர்வீக மண்ணிற்காகத் தலையீடுகள் செய்து தற்காலிக அரசுகளை ஏற்படுத்தியிருந்தாலும், முழுமையாக ஈழத்தை மீட்டெடுக்க முன்வரவில்லை. அதனால் சிங்கள அரசுகளுக்குத் தமிழ்மண்ணை உண்டு ஏப்பமிட, தமிழினமே வழிவகுத்துக் கொடுத்திருந்தது என்பதே உண்மை வரலாறு. நமது வாழ்நாளில் அம்பாறை மாவட்டம், புத்தளம், குருநாகல் மாவட்டங்கள் எவ்வாறு சிங்கள மயமாக்கப்பட்டன என்பதனையும், இன்று வவனியா மாவட்டம் முதலாக மேலே நகரமுனைகின்ற சிங்கள இனக் குடியேற்றங்களும் கண்கண்ட ஆதாரங்கள் ஆவன. எனவே, தமிழ்மக்களே நீங்கள் தான் தென் பாண்டியர் வழிவந்த பாரம்பரியத் தமிழ்க் குடிகள். ஏழ்பனை நாட்டின் கடற்கோள்களிலிருந்து தப்பிய பகுதியே உங்கள் ஈழம். தற்பொழுது சிங்களம் உங்களை உண்டு ஏப்பம் விடாமல் நீங்கள் கவனமாகத் தொழிற்பட்டு வருகின்றீர்கள். ஆனால் உங்கள் உயிர்ப்பாதுகாப்பு என்பது ஒரு கேள்விக்குறியாகத் தொடராமல் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது வழமையான சவாலே. ஆனாலும் முயலுவோம். அவற்றுள் எம் கருத்திற் தோன்றிய வழிமுறைகள் சிலவற்றை நோக்குவோம்.

- 1) ஊர்தோறும் சிங்கள இராணு ஆதிக்கம் நீக்கப்பட வேண்டும். பதிலாகத் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கூடிய ஊர்க்காவலர் பிரிவு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருத்தல் அவசியம்.
- 2) பன்னாட்டு மக்கள் செறிந்து வாழும் லண்டனில் பட்சபாதமற்ற முறையில் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ஆங்கிலேயர் ஊர் காவற்பிரிவு போல் இன, மொழி காய்ப்பின்றி ஒரு ஊர்க்காவற் பிரிவு இருக்குமானால் வரவேற்கத்தக்கது. கடந்தகால அனுபவங்கள் சிங்கள இராணுவத்தின் குற்றச் செயற்பாடுகளைப் பாதுகாக்கும் வகையிலேயே ஊர் காவற்படையின் பணி சிறப்பானதொன்றாக அமைந்திருந்ததனால், இவர்கள் மக்களுக்குப் பாதுகாப்பளிக்கமாட்டார்கள் என்பது உறுதியாம். எனவே CCTV கமராக்கள் முக்கிய பகுதிகளில் அமைப்பது மேலானதெனலாம்.
- 3) பௌத்தம் கடவுளைப் பற்றிய பேசாத மதம். ஆகையினால் கோவிற்கு சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் சிங்கள ராணுவத்திற்கு நன்னடைத்தைகளைப் போதிக்கவல்ல அறநெறிச் சபை ஒன்று அமைத்தல் அவசியம். மேலை நாடுகளில் பறவைகள், வன விலங்குகள், காடுகள் பாதுகாப்பிற்கெனச் சட்டங்கள் பெயரளவில் இல்லாமல், நடைமுறைப்

படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டு மிருகங்கள் நலனுக்கென மருத்துவசாலைகள், மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்கான சட்டங்களும் உள. ஆனால் மனிதனாகப் பிறந்த ஈழத்தமிழனுக்கு இவையனைத்தும் கனாக்காணும் காலங்களாகவே இருந்து வருகின்றன. எனவே, மனித நேயத்தை வளர்க்கவல்ல அறிவுரைகளே சிங்கள ராணுவத்திற்கு அவசியமானது.

4) உலக நாடுகளில் சிறப்பாக ரஷ்யாவில் இரத்தம் சிந்தாமல் இனங்களின் உரிமைகளை மதித்து மாநிலங்களைத் தனியாகப் பிரிந்துபோய் சுதந்திர அரசுகளை ஏற்படுத்தி வைத்தவரும், அணுவாயுதக் குறைப்பினை அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொண்டவருமான மிகைல் கொர்ப்சேவ் (Mikhail Gorbachev) போன்ற மனிதநேயத் தலைவர்களால் மனிதநேயம் எவ்வாறு வளர்க்கப்பட்டது போன்ற வரலாறுகளை முன்னுதாரணமாகக் காட்டுதல் பயன் தரும். மேலும் அமெரிக்காவில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஆப்பிரிக்க மக்களை விடுவிக்க ஆப்ரகாம் லிங்கன் வெள்ளையினத்தவருடன் போர் தொடுத்து விடுவித்தமை, இன்று எவ்வாறு இனக்கலப்புடைய ஒபாமாவை அமெரிக்க அரசியற் தலைவராக வெள்ளையின மக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறுகள் மனிதநேயத்தின் பெறுபேறுகளேயாம்.

5) ஓர் இனம் தன் பாரம்பரிய மதம், மொழி, பண்பாடுகளைப் பேண எடுக்கும் முயற்சி இனவாதமன்று. இது காலவரை தமிழினம் சிங்களமயமாக்கப்பட்ட வரலாறுகள் என்ன கூறுகின்றன? சிங்கள இனம் பௌத்தத்தை அறிமுகம் செய்து தமிழினத்தின் இறைச் சிந்தனையை முற்றாக அழித்து விட்டதனால், அவர்களும் கொடுமை வாதிடக்கூடிய இனவாத அரசியற் தலைவர்களாக மாறிவிட்டுள்ளனர். இந்நிலையிலிருந்து எஞ்சிய மக்கள் தெளிவான இறைச் சிந்தனையும் அறிவாற்றல் மிக்கவர்களும் ஆவர். அக அழகு நிறைந்தவர்கள். எனவே கற்றுக்கொண்ட பாடங்களே இவர்களைச் சிங்கள இனத்தினை அச்சத்துடன் பார்க்க வைக்கின்றது. எனவே, இதுவரை காலமும் சான்றுகளைக் காட்சிப் படங்களாக எடுத்த Channel 4, மற்றும் அல் அஜீஸ்ரா (Al Jazeera) முதலான ஊடகங்களின் பணி தொடர்ந்தும், இத்துறையில் ஆற்றுவது அவசியம். இவர்களின் மனிதநேய நடவடிக்கைகளினாலே சிங்கள அரசு கொண்டு குவித்த அப்பாவித் தமிழ் மக்களின் துயரம் உலகத்தின் கண்களைத் திறக்க வைத்துள்ளது.

- 6) மாகாண சபை நிருவாகத்தை ஏற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, காலம் சென்ற ஜி.ஜி.பொன்னம்பலம் எனும் சட்டவாளர் தூர நோக்கில்லாமல் தனது அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டதனால் அவரது இரு தலைமுறைகளையே அழித்துக்கட்டிவிட்டு, கறள் படிந்த ஆளுமையையும் பதிவு செய்துவிட்டுப் போயிருந்தமையை எடுத்துக்காட்டாகக் கொண்டு, தமிழ் மக்கள் நலனுக்காகப் பணியாற்றலையே தலையாய பணியாகக் கொண்டு, அவர்களது பாதுகாப்பிற்கு உலக நாடுகளைக் கூட அசைய வைக்க முடியும். தமிழரின் உரிமைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினையன்று. அது உலகமயப்படுத்தப்பட்ட மனித உரிமைப் போராட்டமாகும்.
- 7) 'உங்களுக்கென்ன தமிழ்த் தேசியம்' எனச் சிங்கள இராணுவம் கேட்டுத் தாக்குவது அவனுக்குப் படிப்பறிவுமில்லை, சுய அறிவுமில்லை. அதனாலே முட்டாளாகி மற்ற மனிதர்களின் உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்கின்றான் என்பதோடு, இதற்கு அவனது தலைமைத் துவமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றே கூறவேண்டும். தென்னிலங்கையில் வாழ்கிறீர்கள். அங்கு உங்கள் தேசியம் பற்றி பேசுகிறாயா? என்கிறான். ஆங்கிலேயர் ஆட்சியில் ஒற்றையாட்சி கொண்டுவரப்பட்ட நிலையிலேயே தமிழ் மக்கள் ஆங்கிலேயரால் அரசு உத்தியோகங்களுக்கு நியமிக்கப்பட்ட நிலையில் தென்னிலங்கைக்குத் தமிழ் மக்கள் குடிபெயர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து வர்த்தக அபிவிருத்திக்காக சிங்கள அரசுகளே தமிழர் வருகையை விரும்பின. இன்று இச் சிங்களவர்கள் இத்துறைகளில் முன்னேற்றப்பட்டு விட்டார்கள். அதனால் தமிழர்களைப் போட்டியாளர்களாகக் கருதித் துவேசிக்கிறார்கள். தொடர்ந்தும் இனப் பிரச்சினைகளுக்குத் தூபமிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அதனால் 1956, 1977, 1983களில் பெரும் இனக் கலவரங்களை ஏற்படுத்திக், காதையர்கள் மூலம் இனப் படுகொலைகள், கொள்ளைகள் என்பன ஏற்படுத்தப் பட்டன. அப்பொழுது தமிழ் மக்கள் பாதுகாப்பிற்காக வட - கிழக்கு மாகாணங்களுக்கே தப்பிச் செல்ல முடிந்தது. பின் சிங்கள அரசு இராணுவத்தினை உயர் பாதுகாப்பு வலையம் என இப்பகுதிகளில் அமைத்து மக்கள் அன்றாட வாழ்வில் தலையிட்டதனால் பொதுமக்கள் வேறுவழியின்றி தமிழகத்தில் தஞ்சம் கோரினார்கள். கல்விமான்கள், திறமையுடைய வர்த்தகர்கள் முதலானோர் உலகளாவிய புலம் பெயர்ந்து

(84 நாடுகளில்) தம் வாழ்க்கையை மீண்டும் கட்டி எழுப்பினார்கள். அதனால் அங்கு எஞ்சியுள்ள மக்களின் நிலங்கள் சிங்கள குடியேற்றங்கள் மூலம் பறிபோனால், இவர்கள் தம் மண்ணிலேயே முற்றாகப் பாதுகாப்பற்றவர்களாகி விடுவார்கள். இவர்கள் இறைநம்பிக்கைகளும், அறவாழ்வும் சீரழிக்கப்பட்டு, கடவுள் அனுபவத்தைப் பெற்றிராத புத்தரின் எலும்புகளையே, இவர்களும் மண்டியிட்டுக் கொடுமைவாதிகளாக மாற்றமடையக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாகலாம். இத்தகைய சமூகச் சீர்கேடுகள் தமிழ்மக்கள் மத்தியில் எழாமல் முளையிலே கிள்ளியெறிய வேண்டுமானால், அங்கு சிங்களக் குடியேற்றங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். 'சிங்களம்' எனும் அடையாளம் மட்டுமே அங்கு அடாவடித்தனம் பண்ணும் சிறப்புத் தகையதாகும். எனவே, மக்களின் பாதுகாப்பும், அடிப்படை உரிமைகளும் தாமாகவே துளிர்விட சிங்களக்குடியேற்றங்கள், சிங்கள இராணுவம், சிங்கள ஊர்க்காவலர் என்பன அடியோடு நிறுத்தப்பட வேண்டும். இது ஒவ்வொரு தமிழனின் அனுபவத்தினால் பெறப்பட்ட சமூக உண்மையாகும்.

அன்பான ஈழத்தமிழ் மக்களே!

உங்கள் அரசியல் ஞானம் அளப்பரியது. கடந்த நூலைந்து வருடங்களாக உலகத்தமிழர் அனைவரும், நீங்கள் இழந்த அனைத்திற்காகவும், குறிப்பாக உங்கள் உயிருக்குரியான உறவுகளின் உயிரிழப்பினைத் தமதாகக் கருதித் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். உங்களுக்காக உயிரிழந்த மாவீரர்களை நினைந்து பாராட்ட உங்களுக்கு உரிமைகள் மறுபட்ட நிலையில், புலம்பெயர் தேசங்களில் நினைவாலயங்கள் எழுப்பி நினைவுகூர்ந்து வருகின்றார்கள். இந்நாட்களில் பல்கலைக்கழகங்களை மூடி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புவதனால், அவர்கள் உணர்வுகள் மேலோங்குகின்றனவே என்பதனைச் சிங்கள அரசு புரிந்து கொள்ளக்கூடிய நேயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. இதுமட்டுமா? கார்த்திகை 2013 இல் தமிழ் மக்களின் பரந்துபட்ட கல்விக்கு அச்சாணியாக 1901 ஆம் ஆண்டு முதலாகப் பணியாற்றி வந்த நடேஸ்வராக் கல்லூரி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அதனுடன் இப்பகுதி மக்களின் இறைவழிபாட்டுத் தலங்களான மூன்று கோவில்களும் அழிக்கப்பட்டன. அனைத்து மதங்களுக்கும் அப்பாற்பட்டவரே கடவுள். மனிதனைப் பண்படுத்தும் பயிற்சிக் களங்களே மத நிறுவனங்கள்.

இதனையுணராதவர்களே இலங்கைப் பௌத்தர்கள். அதனால் பௌத்தத்தின் அறபோதனைகள் கூட இவர்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது. பௌத்த அறக் கோட்பாடுகளை உணர்ந்தே அசோகச் சக்கரவர்த்தி, "பல்லாயிரம் மனிதர்களைக் கொன்று நான் சக்கரவர்த்தி ஆகவேண்டுமா?" என்று சிந்தித்து, ஆட்சியைத் தூக்கி எறிந்தான். உலகெங்கும் அமைதி வேண்டி பௌத்த மதத்தைப் பரப்பினான். ஆனால் இன்று சிங்கள பௌத்த பேரினவாதிகளினால் ஒவ்வொரு தமிழனது உயிரும் அச்சுறுத்தப்படுகின்றது. முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் முதல் பாடசாலை செல்லும் சிறார் வரை உயிர்ப்பிச்சை போடும்படி இறைவனிடம் கேட்டுக் கொண்டே வாழ வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்நிலை முற்றாக நீக்கப்பட்டு, உங்கள் தலைமுறைகள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் ஒன்றுபட்டு, உங்கள் உரிமைகளை வென்றெடுக்க உறுதியூறுங்கள். வெற்றி நிச்சயம். இத்தாலி நீதிமன்றம் உங்களுக்காகக் குரல் கொடுத்துள்ளது. அதுபோன்று பண்பட்ட, மனிதநேயத்தை நேசிக்கின்ற மேற்குலக நாடுகள் உங்கள் பக்கம் சாய்ந்துள்ளன. அறம் ஒருபோதும் தவறியதில்லை. மீண்டும் தமிழ், உங்கள் மண்ணில் வளர்ந்து கொடிகட்டிப் பறக்கும். வாழ்க தமிழ்! வாழ்க ஈழம்!.

□□□



## தோழர் தியாகு அவர்களே! எழுத்தாளர் திருமதி. தாமரை தியாகு அவர்களே!

தோழர் தியாகு அவர்களே!

அழிக்கப்பட்டுக் கிடக்கின்ற தமிழினத்தின் உயிரே! ஊற்றே! தமிழினம் தலைநிமிர ஒங்கி ஒலிக்கும் குரலே! அறம் நலிந்துபோன உலகின் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாது உயிரைத் தன்மானத்துடன் உலகிலிருந்து வெளியேற்ற உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றீர்கள். இந்த உங்கள் முடிவு, சிங்கள அரசின் கொடுமைகளுக்கு முகம் கொடுக்க முடியாது உலகளாவிப் பரந்து வாழும் ஈழத்தமிழர்களையும், எம் மண்ணே எம்முயிரெனப் போரின் மத்தியில் பெரும் இழப்புக்களை அனுபவித்த பின்னரும் அங்கு வாழும் ஈழத்தமிழர்களையும், எஞ்சிய உறவுகளையும் ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை அறவழிப் போராட்டத்தில் தமிழ்நாட்டு உணர்வாளர்கள் இருபதிற்கு (20) மேற்பட்டோர் தம்மைத் தீக்கிரையாக்கியிருந்தார்கள். அவர்களது வீரச்சாவினை நாமனைவரும் நெஞ்சங்களில் வைத்துப்

போற்றினாலும், இந்திய மத்திய அரசு வழமைபோல் மாற்றாந்தாய் முறையில், இந்த உயிரிழப்புகளைக் கண்டுகொள்ளவில்லை. கண்களில் படும் தூசியெனத் துடைத்துவிட்டு, இலங்கையரசினை மேலும் ஊக்குவிக்கும் முறையில் கை கொடுத்து, மேலும் இண்படுகொலைகளை ஊக்கப்படுத்தியே வந்திருந்தது. அதனால் ஓடித் தப்ப முடியாத குழந்தைகள், முதியோர், பெண்கள் அனைவருமே பலியானார்கள். தொடர்ந்து அங்கு வாழ் மக்கள் சிங்கள இராணுவத்தின் முறைகேடுகளுக்குப் பலியாகிக் கொண்டே இருக்கின்றார்கள். மாறாக, உலகநாடுகளோ, இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டினை மேற்கொண்டு, போரின் வடுக்களை ஏந்தி நிற்கும் தமிழினத்தைத் துயர்ப்படுத்தும் வகையில் பொதுநலவாய மாநாட்டினை இலங்கையில் வைக்க உடன்பட்டிருப்பது என்பது கவலைக்குரியதாகும். இவ்வாறு கேட்பாரில்லாத தமிழினத்திற்காக அறப்போராட்டத்தினை மேற்கொண்டிருக்கிறீர்கள். இது வெறும் கல்லுடன் பேசுவது போலாகும். வெறும் கற்களைக் கூடத் தெய்வத் திருமேனிகளாக வடித்து, அவற்றைக் கடவுளாகப் பாவனை பண்ணி கடவுளை அனுபவித்தோர் பலர் உளர். ஆனால் இந்த மனிதக் கற்களோ என்றுமே வெறும் சடக்கற்களே. அதனால் வெற்றி அல்லது வீரச்சாவு என இரு துருவங்களை வைத்து அறக்கள வேள்வியில் இறங்கியுள்ளீர்கள். எதுவானாலும் ஈழத்துத் தமிழர் அனைவரும், ஒட்டுமொத்த தமிழக நெஞ்சங்கள் அனைத்தும் தங்களை வரலாற்றில் பதியவைத்து நினைவு கூர்வார்கள் என்பதனைத் தாழ்மையுடன் தெரிவிக்கின்றோம். இம்மடல் உலகில் வாழும் அனைத்துத் தமிழ்மக்கள் சார்பாகவும் எழுதப்படுகின்றது. தங்களுக்கு இறைவன் அருள்புரிவானாக.






எழுத்தாளர் திருமதி. தாமரை தியாகு அவர்களுக்கு எம் பணிவான வணக்கங்கள்.

தங்கள் கணவர் மாண்புமிகு தோழர். தியாகு அவர்கள் ஈழத்தமிழினம் அடிப்படை மனித உரிமைகளைப் பெற்று மனிதர்களாக வாழவேண்டுமென்ற துடிப்புடன், தன் உயிரையே ஆயுதமாக, ஏந்தி அறப்போர்க்களத்தில் இறங்கியுள்ளமை, ஈழத்தமிழர் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1956, 1977, 1983, 1990, 2009 ஆம் ஆண்டுகளில் சிங்கள இனவாத அரசுகள் ஈவு இரக்கமின்றித் தொடர்ந்து நடத்திய தமிழ் இன அழிப்புக் களினால் நாம் மரக்கட்டைகளாக முடங்கிக்கிடக்கையில், தோழர் தியாகு அவர்கள் தனிமனிதனாக முன்னெடுத்திருக்கும் இந்தத் தமிழின பாதுகாப்பு உயிர்ப் போராட்டம், குடும்ப நலன்களைப் பாதிக்காது வெற்றியீட்ட வேண்டுமென்று இறைவனை வேண்டுகின்றோம். பிரயோசனமற்றுக் கிடக்கும் எம்மனைவரது உயிர்களிலும் கலந்துவிட்ட இவருக்கு நாம் நன்றி செலுத்திடத் தகுதியுடையவர்களா? எனச் சிந்திக்கின்றோம். பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்ட எங்கள் உணர்வுகளை உங்களிடமும், பிள்ளைகளிடமும் பகிர்ந்து, ஆலுதல் கூற வேண்டுமென்ற துடிப்பினாலே இம்மடல் எழுதப்படுகின்றது. மல்லாண்டுகள் வாழ்ந்து தோழர். தியாகு தமிழினம் தலைநிமிரப் போராடி வெற்றியீட்ட இறைவனை வேண்டுகின்றோம். நன்றிகள். (ஈழத்தமிழர் சார்பில் இம்மடலை என் கணவர் கார்த்திகை 2013ஆம் ஆண்டு, இவரது வீட்டிற்கு நேரில் சென்று கையளித்திருந்தார். தோழர்.தியாகு நலனுடன் கணினியில் தொழிற்பட்டிருந்தமையைக் கண்டு, மகிழ்வுடன் லண்டன் திரும்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

□□□



## மாண்புமிகு சட்டவாளர் வை.கோ. அவர்களே!

**மாண்புமிகு** சட்டவாளரும், நீதிமானாய் திகழ்ந்துவரும் வை.கோ. அவர்களே! பலகோடி வணக்கங்கள்.


தங்கள் தன்னலமற்ற மனிதநேயப் பணிகளுக்கு நன்றி கூறி வாழ்த்த என்னிடம் சொற்கள் இல்லை. எனினும் பின்வரும் குறிப்பினை எழுதி என்னை ஆறுதல்படுத்திக் கொள்ள முன்வந்துள்ளேன்.

தமிழக அரசியலில் தங்கள் பங்கினை நான் உற்றுநோக்கத் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தாங்கள் ஒட்டுமொத்த தமிழினத்தின் அடிமைத்தளையைக் களைவதற்காகவும், குறிப்பாக ஈழத்துத் தமிழ்மக்கள் முற்றாக இழந்துபோயிருக்கின்ற மனித உரிமைகளை மீட்டுப்பதற்காகவும் பல்வேறு வழிகளில் அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றீர்கள். இந்திய நீதிமன்றங்கள் முதல் ஜெனீவா ஐக்கிய நாட்டு சபை வரை சென்று நீதியை நிலைநாட்ட வாதாடி வந்துள்ளீர்கள். அறிவுபூர்வமான செயற்பாடுகளுக்கப்பால், நேரடியாகக் களத்திலே பங்கேற்று உடல் துன்பங்களையும் அனுபவித்து வந்துள்ளீர்கள். குறிப்பாகச் சென்ற ஆண்டில் பௌத்த சிங்கள

இனவாதியான அதிபர் ராஜபக்ச மத்திய அரசின் ஆதரவுடன் சாஞ்சிக்குப் பயணித்த பொழுது, தமிழினத்தின் போர்க்குற்றவாளியான இவர் இரத்தக்கறைகளுடன் இந்தியாவிற்குள் வருவது பெரும்பாவம் என்று கருதிக் கட்சித் தொண்டர்களுடன், வடமாநிலம் நோக்கிப் பயணித்து அறவழிப் போராட்டத்தினை முன்னெடுத்த பொழுது, வடமாநில எல்லையில் பாதிவழியில் அரசினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தீர்கள். அப்பொழுது நீங்கள் அனைவரும் பாதையோரங்களில் படுத்து அனுபவித்த வாழ்க்கைத் துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் ஒரு கட்டுரையை எழுதி "ஒரு பேப்பர்" எனும் வார இதழுக்கு பிரசுரிக்க அனுப்பினேன். அதன் தலைப்பு "சீனாவின் கனவை நனவாக்கும் இந்தியா" என்பதாகும். இக்கட்டுரை எவ்வாறு வந்தேறு குடிகளால் காலந்தோறும் தமிழர்களும், பிற பூர்வீக குடிகளும் தம்மண்ணில் சுதந்திரமான தன்னாட்சிகளையிழந்தார்கள் என்பது வரலாற்றடிப்படையில் எழுதப்பட்ட ஒன்றாகும். ஆனால், 'ஒரு பேப்பர்' இக்கட்டுரையைப் பிரசுரிக்காமல், இதே சாயலில் இன்னோர் கட்டுரையைப் பிரசுரித்து தங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தது. இது எனக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுத்தது. பின் நான் தொகுத்த வரலாற்றுத் தகவல்களை தமிழ் வலையக் குழுவினர் (Tamil Net) அறிந்து கொள்ளல் நன்மைதரும் என்று கருதி திரு.ஜெயச்சந்திரனிடம் கையளித்திருந்தேன்.

இனி, இலங்கையில் பொதுநலவாய நாடு இடம்பெறக் கூடாது என்றும், இடம்பெறின் இந்திய அரசின் பிரதமர் மன்மோகனோ அல்லது வேறு எவராவது பங்குபற்றக் கூடாதென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகமெங்கும் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப் பட்டிருந்தன. ஆனால் வழமை போல் தமிழகத்தின் அனைத்துக் குரல்களும் செவிடன் காதில் ஊதிய சங்கென செயலற்றுப்போக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார்.

இந்நிலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டினை விட அதிகம் மீறிவிட்ட நிலையில் தமிழக அரசே தமிழினத்தின் உணர்வுகளைக் காற்றில் பறக்க விட்டிருந்தது. அதாவது ஈழத்தில் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் துயிலும் இல்லங்களை சிங்கள அரசு காட்டுமிராண்டித்தனமாக அழித்தொழித்தது போல், தமிழகத்தில் தஞ்சாவூரில் அரசு அனுமதி பெற்று அமைத்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை 13.11.2013 அன்று




காலை தமிழக அரசின் கட்டளைப்படி அழிக்கப்படலாயிற்று. இது தமிழின உணர்வாளர்களை மிகுந்த வருத்தத்திற்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. அதேசமயம் ஐயா. பழ.நெடுமாறனும் தாங்களும்

இன உணர்வினால் ஆட்டியசைக்கப்பட்டு செய்வதறியாது குரல் தழுதழுக்க நீதியைக் கோரும் காட்சிகள் எங்கள் அனைவரதும் கண்களிலும் கண்ணீரமல்க வைத்துள்ளன. நீங்கள் குறிப்பிட்டது போல் எல்லார் உள்ளங்களிலும் இம்மக்கள் அனைவரும் பதிந்துள்ளார்கள் என்பது உண்மையே. இவை இன்று காணொளிகளாகக் காட்சிப்படுத்திப் பேணப்பட்ட நிலையில் இவை காலத்தை வென்று பல தலைமுறையினருக்கு இக்கொடுமைகளை எடுத்துச் சொல்லவல்லன.

இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளில் நேரடியாகப் பங்கு பற்றி உடல், உளத் துன்பங்களையும் கணக்கெடுக்காது, தன்னலமற்று அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் உங்களுடன் எம் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதனை பணிவுடன் அறியத் தருகின்றோம். உங்கள் துயரங்களைப் பகிர்ந்து, ஆறுதல் கூறுவதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. உங்களனைவரது நற்பணிகளையும் வரலாறு காவிச் செல்லும். மீண்டும் பணிவான வணக்கங்கள்.

□□□



## மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களே!

திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களே!

தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

நான் நன்கு அறிந்து உணர்ந்துகொண்ட சச்சிதானந்தன் அவர்களே! உங்கள் வாழ்நாளிலே என் உணர்வுபூர்வமான, அறிவுபூர்வமான அனுபவங்களை எழுத்தில் வடித்துத் தங்களைப் பாராட்டி மகிழ விரும்புகின்றேன். சட்டவாளர் வை.கோ அவர்களைச் செவிசாய்க்க வைக்கும் உங்கள் உரையாடல்தான் என்னே? நாமும் அறியலாமா?

ஈழத்தமிழர்களின் மிகச்சிறந்த பண்பு என்னவெனில் வேதனைகளிலும் சாதனைகளைப் படைத்து தமிழைக் காப்பதாகும். வெட்ட வெட்ட தளிர்விட்டுக் கிளைவிட்டு பெருஆலமரமாகப் பரந்து நிற்கும் இந்த இனத்திற்குக் கிடைத்த சாதனையாளர்களில் ஒருவராகத் திகழும் உங்களைப் பாராட்டி நாம் மகிழாவிடில், நாம் தமிழர்கள் ஆகமாட்டோம்.

இனி தங்கள் நூல்களில் ஒன்றான 'சிங்களவர் கொள்ளையடித்த தமிழர் நிலம்' காலத்திற்கு மிக மிக அவசியமானது. எம் வரலாறுகளை நாம் பதிவுசெய்யத் தவறினால் மீண்டும் ஏதிலிகளாகி விடுவோம். தங்கள் பணிகள் இதுவரை பதிவு செய்யப்படாத பலவற்றினைப் பதிவுசெய்து எங்களுக்குச் சில செய்திகளை அறிவறுத்தியுள்ளன. தங்கள் பல்வேறுபட்ட கல்வித்துறைகள், தொழிற்துறைகள், எழுத்துத்துறைகள், தமிழ்மொழி பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகிய அனைத்துப் பணிகளையும் பதிவு செய்து, எம்மையும் நேரிய பாதையில் வழிநடத்தியுள்ளீர்கள். ஒருவர் தனது சமூகப்பணிகள் பற்றி தத்தமது நூல்களில் பதிவு செய்து பாதுகாத்திடின் அது பல தலைமுறையினருக்கு அறிமுகமாகி அவர்களையும் நெறிப்படுத்தவல்லதாகும். இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் எமக்கு மிக அவசியமானவை. இதனை அனைத்துச் சாதனையாளரும் பொறுப்புடன் செய்தல் அவசியமாகும். அன்றேல் கடந்த காலங்கள் போல் மீண்டும் வரலாறு அற்ற மனிதர்களாகவே தொடர்ந்து செல்வோம்.

தாங்கள் சமய, சமூக, அரசியல் துறைகளில் எழுத்துப் பணிகளை மேற்கொண்டவராயினும், தங்கள் பள்ளி மாணவர்களுக்கான நிலவரை படத்தினைப் பல புவியியலாளர்களின் நுண்திறன்களைக் கையாண்டு எம் சமூக நலனுக்காகப் பகிப்பித்துள்ளமை மாபெரும் பணியாகும். இதனைத் தொடர்ந்து உலக நாடுகளின் வரைபடம், குறிப்பாக ஐ.நா. உறுப்புரிமை பெற்ற 191 நாடுகள் தொகுப்பு நூலில் உங்கள் தமிழ் உணர்வு கட்டுப்பாட்டிற்கு மீறிச் சென்று விட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இவ்வரைபடத்தில் தமிழர்கள் பயணித்துக் குடியமர்ந்த பூர்வீக வரலாறுகளை நினைவு கூரவைக்கும் தங்கள் ஆய்வுகள் அளப்பரியனவாம்.


இவ்வாறு தங்களது ஒவ்வொரு முயற்சியும், பணியும் இறைமொழியான தமிழைத் தூய்மையாகக் காக்க வழிவகுக்கட்டும். தங்களுக்கு அகவை 72 ஆகின்றது. ஆனாலும் இறுதி மூச்சுள்ளவரை தமிழ்ப்பணியே, எனத் தங்கள் காந்தளக நூல் வெளியீடுகளும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. பலப்பல நாடுகளுக்குப் பயணித்துச் சேகரிக்கும் சான்றுகள், தமிழின் பரவலை ஊடுருவிப் பார்க்கும் ஒரு உளவுத்தொழில் எனவும் என்னால் கருதமுடிகின்றது.

தமிழைத் தூய்மையாகக் காத்துப் பெருமைப்படுத்திடத் தங்களுக்கு இறைவன் சகல நலன்களையும் வழங்கித் துணைநிற்பாராக!

இறுதியாக மறவன்புலவு பெற்ற தவச்செல்வனே! உங்கள் பணிகளால் தமிழும், தமிழ்மக்களும் தலைநிமிர்ந்து உலகெங்கும் வாழ்வதோடு, தங்களை என்றென்றும் நினைவு கூர்ந்து தமிழுக்கு மேலும் அணி சேர்ப்போமாக!

(என் கணவர் ஊடாக என் பாராட்டுகள்  
இவருக்கு அனுப்பப்பட்டிருந்தது.)

□□□



## பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே!

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு, வணக்கம்.

திருமதி. தாமரை குணாளன் ஆகிய நான் இரு பல்கலைக்கழக பட்டப்படிப்புகளில் முதலாம் பிரிவில் சித்தி பெற்றவள். குறிப்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதற்பிரிவு சித்தியுடன், பொற்பதக்கமும் பெற்றுக் கொண்டவள். பின் இலங்கையில் மூன்று பல்கலைக்கழகங்களில் பதினேழு வருடங்கள் விரிவுரையாளராகப் பணிபுரிந்த பின்னரே வேலையைக் கைவிட்டிருந்தேன். தற்பொழுது வயது 72 ஆகின்றது. ஆனால் தற்பொழுதுதான் தங்கள் திருக்குறள் வகுப்புகளுக்குச் சமூகமளிக்கும் மாணவியாக, காலைக்கடன்களை அவசர, அவசரமாக முடித்துக் கொண்டு உலகத் தமிழ் ஒளி தொலைக்காட்சி (GTV) முன் காலை 7.30 மணிக்கு (லண்டன் நேரம்) உட்கார்ந்து கொள்வேன். ஏனெனில் திருக்குறள் பற்றி ஆழமான அறிவு எனக்கில்லை. ஆனாலும் மேலோட்டமான பார்வை கொண்டு திருவள்ளுவரைப் பாராட்டி எழுதுவதுண்டு. இன்றோ உங்கள் குறள் வானம் வகுப்புகள் மாபெரும் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்துள்ளன. இதனை



நான் தற்பொழுது தவறவிடின் கற்ற கல்விகள், எழுத்துக்கள் அனைத்தும் தூசிற்சூச் சமமானவை என்றுணரத் தலைப்பட்டுள்ளேன்.

ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழின் ஆழ, அகலத்தைத் துழாவி நூல் திருக்குறளாகும். அப்பொழுது மூன்றாம் சங்ககால ஓளவையாரும், இடைக்காடனாரும் திருக்குறளை அணுவைத் துளைத்த நூலெனவும், கடுகைத் துளைத்த நூலெனவும் முறையே பாராட்டியிருந்தார்கள். திருவள்ளுவர் தமிழின் அணுநிலையைத் திருக்குறள் மூலம் நிலைநாட்டியிருந்தமைக்காக, நாம் அவரைக் காலத்தை வென்ற மனிதராகப் போற்றிப் பாராட்டி வருகின்றோம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

ஆனால் இன்று திருவள்ளுவரைப் பாராட்டுவதா? அல்லது அவரது அணுக்கூறுகளைச் சிதறடிக்காமல் பல்வேறு தர அகப்பைகள் துணைகொண்டு துழாவி அதன் மெய்ப்பொருள் காணும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களைப் பாராட்டுவதா? என்று சிந்திக்க வேண்டியவர்களாகின்றோம். பேராசிரியர் அவர்களே! தங்கள் உரை விளக்கங்கள் மிக மிக நுண்ணிய வாழ்க்கைத் தத்துவத்தினைக் கொண்டவை. அதனால் திருவள்ளுவருக்கு ஈடான ஒருவரை நாம் பெற்றிருப்பது தமிழினத்திற்குக் கிடைத்த பெருங்கொடையாகும். இரண்டாயிரம் வருடங்களாகத் திருவள்ளுவரைத் தொடர்ந்து நாம் பாராட்டி வருவது போல் தங்களுக்கும் பாராட்டுகள் தொடரத்தான் போகின்றன. அதனோடு திருவள்ளுவர் சிலையருகில் தங்களுக்கும் சிலையொன்று எழ வாய்ப்புண்டு.

வாழ்த்துகின்றோம்,  
தங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும்.

12.11.2013





## தொல்லியல் ஆய்வாளர் இனியன் அவர்களுக்கு

தொல்லியல் ஆய்வாளர் இனியன் அவர்களுக்கு, வணக்கம்.

உங்கள் தலைமையில் புதிய தலைமுறையொன்று மறைந்துபோன தமிழர் வரலாற்றினைத் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள விருப்பதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நான் வடமொழி, தொல்லியல் இரண்டினையும் கற்கை நெறியாகக் கொண்டிருந்ததனால் பிறரால் மறைக்கப்பட்ட அல்லது வரலாற்றுணர்வற்ற எம்மவரால் கைவிடப்பட்ட வரலாற்றுத் துண்டங்களைத் தேடி ஆராய்ந்து சில உண்மைகளை வெளிக்கொணர முடிந்தது. தற்பொழுது தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பெருங்கற்பண்பாடு (Megalithic or Stonehenge) ஆய்வானது மிகப் பரந்ததொன்றாகும். இதற்காகிய எச்சங்கள் உலகளாவிய அளவிற்கிடைக்கப்பெற்றுள்ளன. எனது கைவசம் 'Stonehenge and Neighbouring Monuments' எனும் நூல் இருக்கின்றது. அது இங்கிலாந்து பெருங்கற்பண்பாடு பற்றியது. உங்களுக்குத் தேவைப்படின அதனை அனுப்பி வைக்க முடியும்.


ஒரு தொல்லியலாளன் உலக இனங்களின் வரலாற்றுண்மைகளைத் தேடுபவன். எனவே அவன் நடுநிலைமை வகிக்கக் கடமைப்பட்டுள்ளான். ஆரம்பத்தில் மேலை நாட்டாய்வாளர் இக்கோட்பாட்டுடன் தொழிற்பட்டு, பல

மறைந்துபோன வரலாறுகளை மீளக் கட்டி எழுப்பினார்கள். ஆனால் ஹிட்லரின் ஆரியக் கோட்பாட்டின் பின் இவர்களும் வளைந்து போனார்கள்.

ஆனால் நாம் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், மத்திய தரைக் கடற் பகுதிகள், பலூசிஸ்தான், அரப்பா, தமிழ்நாடு, ஈழம் முதலான உலகின் பல பாகங்களிலும், மனித வரலாற்றுச் சின்னங்களான இவற்றை ஆய்வு செய்து உண்மைகளை வெளிக்கொணருதல் என்பது, ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனத்தின் ஆளுமைகளை அடையாளப்படுத்த உதவலாம். இவை அன்றைய மனிதனின் சாதனைகளாவன.

நன்றி.





## மணிமேகலைப் பதிப்பகமே! உனக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

மணிமேகலைப் பதிப்பகத்தின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் திரு. ரவி தமிழ்வாணன் அவர்களே! உங்கள் தந்தையாரின் கற்கண்டினை அனைத்துத் தமிழ் மக்களும் சுவைத்தின்புற வேண்டி உறுதியாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்து நிருவகித்துவரும் திரு. மோகன் அவர்களே! மற்ற உங்கள் பணியில்லாவிடில் மணிமேகலைப் பதிப்பகம் எங்கே? எனும் வகையில் அதற்கு உறுதுணையாக நின்று பணியாற்றிவரும் அன்பர்களே! கோடி வணக்கங்கள்.

முதற்கண் இன்றைய அறிவுலகின் படிக்கற்களாக ஒரு பதிப்பகத்தினை வெற்றிகரமாக இயக்கிவரும் உங்களனைவரையும் தலைசாய்த்து வாழ்த்துகின்றேன். என் எழுத்துப் பணிக்கு உதவிடும் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள், திரு. மோகன் அவர்கள், திரு. வீரப்பன் அவர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களையும் (திரு. நாராயணசுவாமி, திரு. முருகேசன், திரு. துரை, திரு. சொக்கலிங்கம், திருமதி. ஞானம், திருமதி. அமுதா) ஆழமாக

நினைவுகூர்ந்து, என் அனுபவங்களை எழுத்தில் வடிக்க முன்வந்துள்ளமை ஒரு புதிய விடயமன்று. இந்நூலில் நான் இதனைச் செய்யத் தவறின, குறிப்பாக என் நன்றியுடன் கூடிய அனுபவங்களை வெளிப்படுத்த வேறு வழிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், கடற்கோள்களினூடாகப் பயணித்து உங்களையடைந்த ஈழமும் தமிழும் உங்களுடன் பேசச் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்ததெனலாம். இருப்பினும் இது எனக்குப் புதிய விடயமன்று. இக்குணம் என் இயல்புகளிலொன்றாகும். யாரிடமிருந்தாவது கிடைக்கின்ற ஒவ்வொரு உதவிக்கும், நாயைப் போல் வாலை ஆட்டித் தெரிவிக்க முடியாவிடினும், மனதின் ஒரு மூலையில் அந்த நன்றியுணர்வுகள் பதுங்கிக் கிடப்பதுண்டு. மேலும், மற்றவர்களின் ஆற்றல்களைக் கண்ணூற்று, வியப்புற்று மகிழ்வதோடு நின்றுவிடாமல், பாராட்டி, ஊக்கமளித்து மகிழும் என் இயல்பினை இந்நூலினைப் படிப்போர் உணர்வர். இந்த என் இயல்பினைத் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள் 'தாய்மை உள்ளம்' என இனங்கண்டு பலருக்கும் எடுத்துக் கூறுவார். அப்படியும் எடுத்துக் கொள்ளலாம். மனிதநேயம் என்பது எந்த வடிவிலும் வெளிப்படலாம். அதற்கு விதிமுறைகளோ, தங்கு தடைகளோ இல்லை என்பதே உண்மை.

மேலும், என் பதினான்கு வருட அனுபவத்தில் திரு. யோகன் அவர்களை எளிமையுடன் கூடிய, சிறந்த நிர்வாகி என்றே எடைபோட முடிந்தது. ஒவ்வொரு நூற் படிவங்களையும் இவரிடம் கையளிக்கையில், நூலின் அட்டைப்படம் முதல் இறுதி மட்டை வரை ஆசிரியரைப் பெருமைப்படுத்தும் வகையில் திட்டமிட்டிருப்பார். மக்கள் உள்ளங்களை நன்கு புரிந்துகொண்டு சிலசமயம் நான் கொடுத்த தலைப்பினைக்கூட மாற்றி அமைத்து, மக்கள் மனங்களை வென்றிருக்கின்றார்கள். இவ்வாறு இவர் நிருவாகத்திறன் ஒருபுறமிருக்கையில், நான் அண்மையில் மாசி 2014இல் இவருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவரது வரலாற்று அறிவு மேலோங்கியிருந்தமையைக் கண்ணூற்று நான் உள்ளூர மகிழ்ந்து, ஆச்சரியத்திற்கு உள்ளாகினேன். மற்றும் திரு. வீரப்பன் அவர்கள் மீது எனக்கு அளவிற்கு மீறிய மதிப்புண்டு. இவர் எழுத்தாளர் விடும் தவறுகளை இனம் கண்டு, அவற்றை நீக்கி, நூல்களைக் குற்றமற வெளியிடும் பணியில் தன்னை அர்ப்பணித்த ஒருவராவார். அதிகம் பேசமாட்டார். அவர் முகத்தின் புன்முறுவல் மட்டுமே பேசிக்கொள்ளும். இம்முறை அந்தப் புன்முறுவலைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் நான் சென்ற சமயம் என் நூல்கள் எதனையும் அவர் பார்த்துக் கருத்துக்களை

முன்வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் ஈழமும், தமிழும் அவரது கைகளிற் தவழும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு.

மணிமேகலைப் பதிப்பகமே! தமிழக அனைத்து அச்சுப் பதிப்பகங்களே! நீங்கள் அனைவரும் தமிழுக்குத் தொண்டு புரியும் பணியில் இடையறாது தொழிற்பட்டு வருகின்றீர்கள். இன்று ஏறக்குறைய மூவாயிரத்திற்கு மேற்பட்ட அச்சுப் பதிப்பகங்கள் மின்வெளி மூலம் சாதனை படைத்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும். இவையனைத்தும் பல்வேறு துறைகளில் தயாரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை நூல் வடிவம் கொடுத்து பாதுகாப்பதோடு, அவற்றினைப் பலரும் படித்துப் பயனடைய வைக்கும் சமூக நலப்பணிகளைச் செய்து வருகின்றன. அதனோடு அனைத்து அச்சுப் பதிப்பகங்களும் ஒன்றுகூடி நூற்கண்காட்சிகளை பெருவிழாவாக எடுத்து வருகின்றன. இவையனைத்தும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் பெருமைப்படுத்திவரும் அறிவுசார் நிகழ்ச்சிகளாகின்றன.

ஆனால் இவர்கள் அனைவரும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதும் மறுபக்க உண்மையாகும். ஆங்கிலேயர் ஏறக்குறைய அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் சில துறைகளில் முன்னேற்றிவிட்டு, ஆங்கிலத்தையும் கைவிட்டுவிட்டு வெளியேறிருந்தார்கள். ஆனால் எம் மொழியையும், பொருளாதாரத்தையும், தம் மொழியிலும், பொருளாதாரத்திலும் தக்கவைத்துவிட்டே வெளியிருந்தார்கள். ஆனால் நாமோ அதன் பலாபலன்களைத் தொடர்ந்தும் அனுபவித்து வருகின்றோம். எம் மொழியாகிய தமிழ் இன்று உலகளாவிப் பரந்துவிட்ட நிலையில், அதன் தாயகமான தமிழ்நாட்டில் நிலைகுலைந்து கிடக்கின்றது. ஆங்கிலம் எனும் பகட்டுத் திரை இன்னமும் தமிழை மூடி மறைத்து வருகின்றது. முதலில் பேச்சுவழக்கில் ஊடுருவிய ஆங்கிலம், சமூக நாவல், சிறுகதை இலக்கியங்களிலும் நிலையாக இடம்பிடித்து, தமிழைச் சிதைத்து வருவது வருந்தத்தக்கது. இந்நிலை சமூகத்தில் இடம்பிடித்துக்கொண்ட நிலையில் பொது நிலையங்களான விற்பனை நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனை போன்றவைகளும் தம் விளம்பரங்களை ஆங்கிலச் சொற்களை தமிழ் மயப்படுத்தி, இருமொழிகளின் தனித்துவத்தையும் இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளார்கள். இது நகைப்பிற்குரிய விடயமாகிவிட்டது.

எனவே தமிழ்நாட்டு மக்களே! தமிழைத் தமிழாகவும், ஆங்கிலத்தை முறையான ஒலி அமைதி கொண்ட ஆங்கிலமாகவும் எழுத உறுதிபூணுங்கள். எடுத்துக்காட்டாக Wine Shop என்பதனை 'ஓயின்ஷாப்' எனத் தமிழில் எழுதி, இருமொழிகளையும் கொச்சைப்படுத்தாமல் 'மென்மதுபான விற்பனையகம்' (Wine Shop) என விளம்பரப் பலகையை எழுதி, உங்கள் மொழியாற்றலை, பொதுமக்களுக்கும் அறிவுறுத்துங்கள்.

அன்பான தமிழ் மக்களே! எத்தனை மொழியானாலும் ஆவலுடன் கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களைப் பன்மொழி வல்லுநராகவும், மொழி பெயர்ப்பு வல்லுநராகவும் உயர்த்தவல்லது. அதனோடு சிறந்த பாதுகாப்பு ஆயுதமாகவும், உளவுத்தொழில் பார்ப்போரை உளவுபார்த்து வெற்றியீட்டவும் கைகொடுக்கும். ஆனால் உங்கள் தமிழே உங்கள் உயிர். அதுவே உங்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் இறைமொழியாகும். அதனை உங்கள் தாயின் வயிற்றிலிருந்தே இறைவன் உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார். எனவே, தாய் ஊட்டி வளர்த்த தமிழ் மொழிக்கும், வர்த்தகத்திற்காக உலக நாடுகளில் ஊடுருவி ஊடகமொழியாக வளர்ந்த ஆங்கிலத்திற்கும் வேறுபாடுகள் அதிகம். சுருங்கச் சொன்னால் தமிழ் உயிர், அதனை மூடி மறைக்கும் உடலே ஆங்கிலமாகும். எனவே, இந்த இரண்டின் இயல்புகளையும் உணர்ந்து கொண்டு உங்கள் உயிரான தமிழைக் காத்திட முயற்சியுங்கள். ரஷ்யாவும், சீனாவும், ஆங்கிலேயரிடமிருந்தே பலவற்றைக் கற்று இன்றைய வல்லரசுகளாக வளர்ந்தவை. ஆனால் இம்மொழித் தலைவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் நன்கு தெரிந்திருந்தாலும் அது தெரிந்ததாகவே காட்டிக்கொள்ள மாட்டார்கள். அதுவே இவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாகும். எனவே, நாமும் ஆங்கிலத்தை ஆழ், அகலமாகக் கற்று தேவைக்கேற்ற ஊடகமொழியாகப் பேச, எழுதக் கௌரவிக்க முன்வரவேண்டுமென்பது என் அன்பானதும், உருக்கமானதும் வேண்டுகோளாகும். சென்னையில் தமிழ்மொழிக் காப்பாளர் இளவழகனார் (தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு) இந்த உறுதியான கோட்பாட்டினை மேற்கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். சென்னையில் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் தனது அச்சுக்கூடத்திற்குத் தமிழ்ப் பெயரை வைத்தபொழுது, அவரைச் சூழ்ந்திருந்த இந்தி பேசும் வர்த்தகர்கள், அதனை எதிர்த்தார்கள். ஆனால் இவர் தன் மண்ணில் தனக்குள்ள உரிமையைப் போராடிப் பெற்று, தமிழைக் கௌரவித்தார் என்பது இன்னோர் பக்கக் கதையாகும்.

மணிமேகலைப் பதிப்பகமே! வயதால் மூத்த பதிப்பகமே! அன்பால் இதயங்களை வெல்லும் பதிப்பகமே!

'தமிழ் மொழிப் பாதுகாப்பு மையம்' ஒன்றினை அமைக்க அனைத்து அச்சப் பதிப்பகங்களையும் நாடுங்கள். ஒரு குடைக்கீழ் நின்று தமிழ் மொழியின் சீர்கேட்டினைத் தவிர்த்துக் கட்டிக்காக்க மக்களுக்கு அன்பாக அறிவுறுத்த முன்வாருங்கள். உங்கள் திட்டங்களை தொலைக்காட்சிகள், நாளேடுகள், துண்டுப் பிரசுரங்கள், பாடநூல்கள், தமிழ் விழாக்கள் மூலம் மக்களுக்குச் சென்றடையச் செய்யுங்கள். தமிழக எழுத்தாளர்கள், அறிஞர்கள், கல்விமான்கள், கலைஞர்கள், பாமர மக்கள் என அனைவரும் தமிழைப் பாதுகாக்க முன்வருவார்கள் எனக் கட்டியம் கூறமுடிகின்றது. உலகளாவிப் பரவியுள்ள தமிழும் உலகமொழியாய் எய்திட்டும். காலம் உங்களனைவருக்கும் நன்றி கூறும். தமிழும் கைகூப்பி வாழ்த்தி உயரப் பறந்து பெருமையடையட்டும்.





## இயல் II




### **The Rt. Hon. Prime Minister David Cameron**

10, Downing Street,  
London SW1A2AA.

Dear Prime Minister,

Now, you have showed yourself to the world as the wonderful youngest Prime Minister of the 21st Century. More than this, you excel with your speeches and debates which are informed by your excellent knowledge of every subject. We believe that everyone will agree and honour you without hesitation.





**You are an excellent human of our world**

Now (15-16, 11-2013) you have shown to the world your excellent human qualities while attending CHOGM 2013 Personally to a country well known for its genocide and mass atrocities and you took risk of meeting the desperate peasants of the North of Sri Lanka whose voice was not heard timely by the UN.

In Britain, there are rules and regulations to protect wildlife and many charity workers in the UK have devoted themselves to protect animals; sufferings from various causes.\* But in Sri Lanka killing a human by torture is a simple thing. Massacre is a joyful and something to be proud of. So, Tamils do not want to live with the Sinhala community only for reasons of safety but for nothing else.

**During the colonial rule of British, Tamils lost their sovereign states, the North and East**

When, we look back the British colonial rule in Sri Lanka (1801 - 1948), the independent Tamil states were united together with the Sinhala

\* *Mark Gold, Animal rights, Jon Carpenter Publishing.*

states for easy administration only. Before this time Tamils enjoyed their self-determination rule which provided them freedom of life in their own soil. The Ceylon's first Governor of Britain, Hugh Cleghorn refers to the geographical set up of the then Tamil states. So, from this time onwards, the seeds for the Tamils' human problems were planted. When British left in 1948 handing over the power of rule in the hands of Sinhala leaders, the seeds denying the human rights of Tamils were fully grown like an unattended jungle tree. Constitutionally there were no proper protection made to the Tamil community. Later Lord Soulbury seemed to have regretted for failing to make necessary protection for the Tamil ethnic group in his constitution.\*

### **Continuous Sinhala state terrorism against Tamils**

After British left, there were well planned killing fields of Tamils in 1956, 1977, 1983, 1990 and so on in different parts of Sri Lanka, but unfortunately they were not documented in detail. However, a book named, "The Unspeakable Truth" is herewith enclosed for your reference.

In Particular, for the writer, July 1983 mass killing and looting in the cosmopolitan city of Colombo were unforgettable. These riots were planned by the then President J.R.Jeyawardene. His steps were followed by President Chandrikaa Kumaarathunga (1999) and others. These genocides of Tamils were always behind an iron curtain. So, the blinded world always believed that it was an internal problem but failed to consider as a human problem. All these brutal massacres of Tamils were equal to that of Vanni killings of President Raajapaksa's regime in May 2009. Under a united rule by the British, Tamils were forced to settle in the capital city of Colombo for political reason.

---

\* Refer : W.Neil Ed 1927, *The Cleghorn Papers, A Footnote to History* (London : A & Black).

Refer : B.H.Farmer, *Ceylon, A Divided Nation, A Foreword given by Lord Soulbury for this book.*


## Tamils had to flee not only from Colombo but also from their native lands too

When Sinhala mobs were continuously supported by the Sinhala regimes, the Tamils who settled in the city of Colombo and its suburbs had to evacuate and look for safe places for survival. Some went back to their own soil, the North and East of Ceylon. Others managed to settle in foreign countries, in particular Britain. In course of time, as a continuous Sinhala settlements in the Tamil districts were made by the Sinhala regimes, Tamils lost their safe lands too. Eventually, this made them to flee from their home land too. As a result, since 1983 a fluctuation of Tamil refugees towards 84 countries in the world was an unavoidable one.

## The whole of Eelam (Ceylon) was the original land of Tamils

Generally Tamils are the peace loving people, also pay great respect to human values from time immemorial. A poet of an ancient Tamil literary work called Puranaanuuru (Poem 192) says "All the countries belong to all and the people of every country are your own kiths and kins." Further to peep through the long lost past history of the Tamils, the Kumari Kandam was the original home land of ancient Tamils before the deluges in B.C 9600 and in B.C 5200 took place in that continent.

The remnant land of this continent were the Eelam (Ceylon) and the Maldiv Islands. Another ancient literary work called Kalithogai Poem (104) refers to one of these deluges and the evacuation of people in the following manner. "When the cruel sea submerged the lands (49 cities) of Paandiyan Kingdoms of the South, they had to evacuate towards north and received lands from Chera kingdom and the Chola kingdom of the



North and resettled their people. Thus, again a powerful Paandiyam Kingdom was re-established in the North of Madurai." Another work called Silapathikaaram refers this in detail. Accordingly, along with a long stretch of mountains, the river Pahruli and the mountains of Kumari Kandam were plunged under the sea (Silapathikaaram II, 17-20).

However, until 2002, these past historical accounts were not proved by thorough sea researches. But luckily Graham Hancock, a sea researcher was funded by the Channel 4, made several diving researches of the flooded kingdoms of the Past. His work named "Underwater flooded kingdoms of the Ice Age" 2002, Michael Joseph, Penguin Books, identifies one of the submerged Tamil kingdom in Poompuhar (P.245-268). According to the evidences this kingdom was submerged 11,000 years ago.




### **Abraham, the father of the Jews community's original Home was Kumari Kandam**

During these deluges, some of the Cheliam or Chaldeans of Tamil population travelled by boats towards the Middle East countries like Southern Iraq and the surroundings. The authenticity of these sudden settlements ethnically negroid were proved by archaeological evidences as well as the references made in the old Testimony of the Holy Bible.

According to the old Testimony of the Holy Bible, the Ur of the Chaldians (Chaldian or Chelihan a special title of the Pandiyan kings of the south) were settled down in the land allocated for hunters by the Assyrians (Esaiah 23;13). Besides, Vague references like “the Chaldeans in the ships with whining cries on their part”, “Do not remember the first things and to the former things, I will destroy them” (Esaiah 43, 14 - 18) also conclude that the Ur of the Chaldeans were forced to flee due to the deluges of Kumari Kandam. Also Solomon’s song 1:5 confirms that the Ladies of the Solomon’s palace were dark in complexion.

However, when the Jews settled in their promised land, the Israel they again faced another catastrophe during the invasion of Romans in 70 A.D. Eventually they were forced to leave their cherished land Israel and settled in different parts of the world and intermingled with different ethnic groups. As a result their genetic traits were biologically changed and their present genetic marker is M 170, but formerly M20 at Tell Break, an archaeological site in Israel. So, the world believe it or not, Abraham, the father of Jews who hailed from Ur of the Chaldean was originally from Kumari Kandam, a true fact without doubt.\*

### **The whole of Eelam, a remnant part of Kumari Kandam is the Homeland of Eelam Tamils**



*World Map showing Kumari Kandam connecting Australia, Madagascar, India and Taprobane (Ceylon) in 30,000 BC. according to ancient Greek Geographers.*

\* For further details refer to: *The Appendix, Dr. Ma.So.Victor (India), Tamil and Hebrew, A Collection of articles published by the World Tamil Research Academy, London, 2013.*

After the deluges, Eelam, the fragment part of the Kumari Kadam was left unattended by the Pandiyan kings who moved towards the North (the Present Tamilnadu) and re-established their kingdom. However after some centuries gone, Kuperan and his brother Raavana had ruled the Eelam for sometime. At the end of the Raavana's rule again a great deluge swallowed the borders of the Island. Hence again it was left unattended by rulers. Then in the 6th century B.C. a king called Kaalasena came from North India and ruled the South - East of the Island, mainly populated by the Yakka aborigines (Yakka means a worshipper of sprits). During his rule a turning point in the history of Eelam occurred.

### **The Prince Vijaya of Bengal (Present Bangladesh) and his 700 hundred friends' ship landed at Ealam in B.C. 543\***

According to the Sinhala chronicle called Mahaavamsa (It means "The great Lineage") the People of Bengal demanded their king to put his son Vijaya instant death as he and his 700 hundred friends of evil men inflicting crimes on them. But the king had deported them in a ship and ordered to sail to unknown land of their destiny. Their wives and children were also deported in two other boats separately to accompany them. But the ship carrying the women landed at Maldives Island (Due to this woman settlement the Island was named as Mahalirdeevu (மகலிரீர் தீவு). This meant a land of women. But, when the Arab traders settled in, Mahalirdeevu changed as Maalaideevu (due to their faulty accent) and the one carrying the children at present Nicobar Island. When the men's ship landed at the North of Eelam, the friendly Tamils of that area welcomed them and directed to go to the kingdom of Kaalasena in the South - East of Eelam. Firstly, with the help of Kaalasena Vijaya and his friends settled down, then with the help of Kuveni (a woman of spirit worshipper) they killed Kaalasena and established a kingdom of their own. This was the first victory to conquer the other parts of Eelam gradually.



\* Another record says Vijaya's ship landed at Eelam in 483 BC.

This stamp was issued in 1956 by the govt. of Ceylon to celebrate and remember the completion of 2500 years of Vijaya's arrival to Ceylon. Thus, they are proud of their colonisation of the Island.

### **How Vijaya and 700 hundred men were able to become the Majority of this Island**

The banished prince Vijaya and his 700 hundred friends were always aggressive in nature. This trend was constantly followed by their generations too. Also, when they capture the lands of Tamils, they force the Tamils to intermingle with them. Thus, Tamils lost their identity and changed their character too. Another factor is, with the introduction of Buddhism during the region of Devanampiya Tissa (C. 300 B.C) settlers from North - East part of India was in great number. All these settlers were also aggressive in nature. This is still reflecting in present Buddhist monks too, many of them are taking part in political struggle or demolishing the religious places of the other religions. Buddhist monks shaven heads and yellow garments are the symbolic meaning of renunciation and kindness towards other living beings. But, one cannot find these qualities in them as they are active participants in politics and hartred to fellow human beings.

### **Suppressed Tamil people wanted to free their land from state terrorism**

Since independence in 1948, the exploitation of Tamil territories started under the Sinhala regimes. Sinhala leaders like D.S.Senanaayake, Dudley Senanaayake and Sir John Kotalawela had shrewdly planned many Sinhala colonisation schemes in the Tamil territories. Thus, they betrayed the Tamil minorities to put their voice unheard. Then, S.W.R.D. Bandaaranaayake introduced the Sinhala only Bill in 1956. Consquently Tamil employees in the government jobs were made to loose their jobs due to lack of proficiency in Sinhala language. Thus, the growing anti-Tamil acts introduced by the Sinhala leaders awoken the Tamils to take



precaution about their future survival in the Island. Therefore, Tamil leaders tried to show their protest in passive manner and staged a sit-in-protest in front of the Parliament. On the contrary the passive protestors were assaulted by Sinhala thugs setup by S.W.R.D Bandaaranaayake. Besides, there were widespread communal riots in Colombo and some other parts of Ceylon. Then, during the reign of Mrs.Srimovo Bandaaranaayake, Standardization Act was introduced in 1970, in relation to the admissions to the universities. Accordingly a Tamil student had to secure a higher aggregate of marks than a Sinhala to enter into a university.

Besides, when the 4th International Tamil Conference was held in Jaffna in 1974, this was dispersed by the Sinhala army by killing the participants. In May 1981, the Jaffna Public Library was burnt by Sinhala soldiers. Also they set fire to the office of Eelanadu, a news paper published in Jaffna and more than 1000 commercial buildings in the town.

The worst anti-Tamil riots caused by J.R.Jeyawardene were in 1977 and in 1983. The writer had personal experiences of these two riots. During the riots in July 1983, more than 2000 defenceless Tamils were killed in the cosmopolitan city of Colombo. Besides, their houses and the commercial establishments were looted and then burnt. At the end of the riot a 100,000 Tamils became homeless and this made them to seek refuge in various countries of the world. Also, during this riot, 18 Tamil prisoners at Welikada Prison were massacred using Sinhala prisoners.

The above mentioned cruel incidents were some of the special attributes of the Sinhala state terrorism against innocent Tamils since 1948. All these inhuman behaviours accelerated the Tamil youths come forward leaving their studies to free the people from the Sinhala state oppression. Specially the killing field of the 1983 riots in Colombo incited them to dedicate themselves by joining the LTTE, and their main goal was to protect the Tamil people from the Sinhala state terrorism.

**The LTTE members had high morals in principle while fighting against the state terrorism**

1. They never infiltrated the Sinhala land and did not want any inch of land beyond their boundaries of the inherited Tamil lands.
2. They always had humanitarian feelings towards Sinhala rural population.
3. They never attacked an innocent Sinhala person or raped any Sinhala woman.
4. Never looted or burnt any properties of Sinhala community.
5. They never demolished the Buddhist stupas of the Sinhalese.
6. They only fought with the Sinhala army directed by Sinhala regimes who were main threat for the peaceful life as well as the survival of the Tamil people in their soil.
7. They only wanted the Muslims of Jaffna to evacuate, because some of them were used to spy for the Sinhala regime.

**The cosmopolitan city of London provides equal opportunities to everyone who legally resides in.**

Considering our lives in the city of London is astonishingly a peaceful one. We, Tamils who are deprived of human rights in our own soil enjoy again human rights freely. In Britain more than hundred of ethnic groups from various parts of the world are living side by side with human dignity. On the contrary in every parts of Sri Lanka, living with a Sinhala is always a life threatening one as he belongs to the Sinhala majority.

## Our gratitude to Mr. Tim Martin

I take this opportunity to pay our heart felt gratitude to Mr. Tim Martin, who joined our peaceful protest of fasting to give pressure to the civilized world to stop the air bombing on the innocent people of Vanni by the regime of President Raajapaksa. His immeasurable human feelings towards the innocent Tamils of Vanni made him to avoid food for 17 days in the West Minister Garden. It seems that not a single member of the British Parliament bothered to show his or her kindness to stop the fasting of Mr. Tim Martin by giving pressure to the Sinhala regime to stop the killing fields without NGO's to witness it; Instead, a news paper of Britain rediculed Mr. Parameswaran's 23 days fasting as a bogus one.

To

Mr. Tim Martin



I humbly dedicate this book to you with immense gratitude for your immeasurable kindness. Your actions embody your unbiased compassion for humanity and in particular for the sufferings of the innocent Tamil civilians 6,000 miles away from your own homeland. As someone who can't even go without one meal a day, your 17 days of fasting to bring to attention and then to put an end to the suffering of the Tamil civilians is one of the noblest examples of Godliness amongst men. We bow down to your unerring compassion, courage and wisdom. May you be blessed in everyway.

**Channel 4 is a media which worked right throughout without bias to find out the real nature of the killing fields of Vanni war in May 2009**

In advance, many of the international humanitarian activists warned the UN to take action to stop the killing fields immediately. Karen Parker

(President, Association of Humanitarian Lawyers), Robert Evans (Chairman of the European Parliament Delegation for Relations with South Asia) and John Holmes (Under Secretary - General for Humanitarian Affairs and Emergency Relief Co-ordinator) were some of them who had great concern about 350,000 civilians trapped in it. Besides, the members of the Canadian Parliament and the UK Parliament expressed grave concern about the disastrous situation of the civilians and sincerely felt that immediate action should be taken by the UN. But alas, UN didn't bother to take any action to prevent the brutal act of genocide that was going on in Vanni. Because the members of the UN never believed the killing fields of Vanni would be screened before the world very soon, to show the world, the failure of the prime duty of the UN concerned. However, it came to light that it is an institution infested with prejudiced members.

But, the contribution made by the Channel 4 Media of London shocked the world immensely. While not a single Tamil living in London knew what had happened to their relatives in the No Fire Zone area, the extraordinarily talented Journalists of Channel 4 managed to get the detailed accounts of the war scenes at various stages. After seeing these who will dare to live with the Sinhala community. So, we all the Tamils, pay homage to every member of the Channel 4 for their genuine service to the human society on the whole. But as usual Sri Lankan Media Watch (issue Nov. 2011), a state fed group criticized the Channel 4's programme as "Sri Lanka's killing fields were biased, un-professional, superficial and distorted." As the NGO's were not allowed to watch the war, the reasons behind it were obvious one. Hence, no one cares about their attack based on bundle of lies. Now, the whole world is fully aware of their pan demeaning activities towards everyone. The following comment made by Amnesty International is a good example. 7th Feb 2008 issue of the Amnesty International titled as "Sri Lanka, Silencing dissent", describes how human rights violations against journalists and other media workers in Sri Lanka. It is a good reliable source of record to understand the crooked ways of the Sri Lankan Media watch.

**We look forward you to find a solution for never ending human tragedy in Sri Lanka**

Sri Lankan regimes always without shame claim that the ethnic conflict in Sri Lanka is an internal one. This means that they have the solemn right to kill all the Tamils savegely and complete their grabbing the rest of the Tamil lands. In fact they still live in the past. Now, as the world at least partially humanised and civilized would not tolerate their claims. So, the civilized western world consider this as a humanitarian problem of the international society.

Rt. Hon. Prime Minister!





You had the courage to attend the CHOGM 2013 in Sri Lanka and then to witness the scars of mass killing along with several media of Britain. You talked to some of the suffering people while holding the hands of poverty stricken children of that area. A wonderful heart touching scene for every Tamil of the world. Also a highly esteemed T.V.presenter Jon Snow of Channel 4 was seated in the middle of the poorest survivors of the Jaffna and talked to them with great sympathy for their plight.



(All these photos are with courtesy of GTV, TV channel and of Puthinam, a Tamil news paper issue Dec, 2013.)

Besides, the reasons are obvious ones for having denied by the Sinhala regime to travel towards North of Sri Lanka to meet and console the crying people for Mr.Callum Macrea and his wonderful group of Journalist of Channel 4.

Further, a great number of Tamil activists along with christian priests and mostly mothers who had a very peaceful procession to meet you in the compound of Jaffna Library were pathetically stopped by Sinhala police officers. Besides, another group of crying mothers of Valligaamam North, as their cherished houses and lands were taken by the army, they are living in unhealthy huts for the last 22 years made a sit-in-protest expecting foreign media to carry their painful messages to the world, was not also very successful one. Still, beyond all these obstacles, a woman journalist of Al Ajeezra media was courageously seated among them and announced their problems. In fact, this event is a historical one for the woman of the world concern. Also it reminded me the services extended to the people behind iron curtains, and the untimely death of late Marie Colvin (1956 - 2012) in the middle of the Syrian war. A third group of crying mothers carrying their lost children or other relatives photos and requesting to find out there whereabouts.

### **Returned back with new experiences unknown before**


Dear Prime Minister


After returning back with heavy heart and unforgettable scenes of poor peasants of Jaffna, you answered effectively to all the questions of the Parliamentarians who covered not only the Tamils' question but also the nature's destruction of human lives in the Phillipines.


It's a simple human politics to solve when human hearts are duly functioning as designed by the almighty God, the creator. This planet of earth may one day disappear without traces of it. There are deluges, tornados, earthquakes, jungle fires and so on, warning us to behave as humane to share other humans problems. Hence, I strongly believe that under your strong leadership, all the members of the British Parliament





could work together to create an atmosphere for the Tamils to live with human dignity in their own land. As a human, I take this opportunity to suggest the following for consideration.











1. First of all, the Sri Lankan army and the Tamil thugs trained by them should be removed from the Tamil lands. Also, the dangerous Sinhala settlement in the Tamil lands should be removed for safety reason only. A carefully chosen Tamil police service to give protection for the Tamil leaders as well as the Tamil peasants should be found. So that, not only the humans but also the wildlife can sleep peacefully in their soil.
2. According to Joseph Raajappu, the Bishop of Mannaar (Jaffna) 146,679 were missing, no one knows what has happened to them. Besides, there are 900,000 widows in the Tamil districts without income support. In addition, nearly forty thousand of orphanage children and the disabled elderly persons are suffering without proper help. As these are the final result of the Vanni war, the man made tragedy for these innocent people should be taken into consideration to give necessary support to make their lives easier ones.
3. Sri Lankan state's another tricky act is evacuating the Tamils from their lands by using army personnels who promise prosperous life in Australia should be stopped. Also they demand a great amount of money to travel through the sea by boats of poor condition for an uncertain life.
4. The worst weapon of Sri Lankan regimes is using Buddhist monks as a propagandist against Tamils, should be stopped. Buddhism should be preserved immaculately to teach the noble things to improve the morality of the common mass as Buddha did.
5. There are very good humans among Sinhalese like Dr.Vikramabhaahu Karunaratne, Mrs.Sirani Bandaaranaayake (Former Chief Justice) and Dr.Brien Seneviratne, Australia and



*Survivors of Vanni War*

so on are honoured by all of us. These people's thoughts are very vast and broader on humanitarian grounds.

6. Therefore the countries like Russia, China, India and Cuba should be negotiated with, only on humanitarian grounds, leaving other interests of minor matters aside. It's an established fact that America's involvement in the First and the Second world wars was



an immense help to establish at least a possible peaceful world of the present era.

Hence, it would be possible when all the developed countries work together to raise the UN as the best institution for peace and prosperity for all the humans of the world.

May the Almighty God bless you all to work together without prejudice for a better peaceful world around all. We express our heart felt homage and well wishes to all.

With kind regards.

This is written by a 72 years old woman on behalf of Ealam Tamils.

Your sincerely

**Mr & Mrs.K.Kuna** (a short name of my husband).





P.S.

It's unusually a very long letter for a young outstanding political leader like you, but it throws light on the long lost past as well as on the present state of the Tamils in Sri Lanka. As such, I am certain that your highness would sacrifice your very precious time for a permanent settlement for future generations to live with human dignity.

□□□ ,



**Rt. Hon. Prime Minister Stephen Harper**

Office of the Prime Minister  
80, Wellington Street,  
Ottawa,  
Ontario  
K1A 0A2  
CANADA.

Dear Prime Minister,



On behalf of Eelam Tamils I humbly write this historic letter to thank you and your members of Parliament. Firstly in 2009, you had great concern for about 350,000 Tamil Civilians trapped in the war zone in the North of SriLanka. So your Parliament expressed that the U.N. should take action to prevent the killing fields beforehand. As the UN failed to do so, your government found another alternative measure to help the Tamils under your roof.

In fact your government's timely action was to assist the applications for Family Class Members and Dependants in Canada in

June 2009, was a greater concern about the Tamils under the protection of your government. Really, this action of yours was very positive, genuine and a humanitarian one. Hence, I consider you as an exemplar democratic leader of the 21st century.

In fact, the state terrorism against Tamils in Sri Lanka has been active from 1948 until today. Hence, when Prime Minister, Tony Blair was in power, Dr. Brian Seneviratne, a sinhala humanitarian with thorough knowledge of the causes of this ethnic conflict, wrote a letter to him to intervene to stop it. The Prime Minister of Mother of Parliament of the world, was also a Labour Party Member, ignored the killings simply because of Geopolitical interest. Thus no one dared to come forward to follow your suit. It is our moral obligation to pay our deep heartfelt feelings to you and all the members of Canadian Parliament. (For your kind perusal, a copy of Dr. Brian Seneviratne is attached herewith.)

Secondly your understanding and sympathy about the deterioration of the political and civil rights of Ealam Tamils is great in dimension. Also you were firm enough to boycott the CHOGM 2013 which was held in Sri Lanka under the leadership of the President Raajapaksa.

In fact, your foremost interest was establishing human rights of every single man all over the world, so you pushed every



other interest behind your agenda. Actually, we don't know how to express our unlimited feelings to you, please understand us.



Thirdly, Hon. Deepak Obhrai MP, Parliamentary Secretary to the Ministry of Foreign Affairs and International Human Rights reluctantly attended the

CHOGM 2013, but his great concern was to visit Jaffna to pay homage by offering bouquet to the dedicated Tamil Heroes who sacrificed their very precious lives for the sake of the desperate Tamil population of North-East Provinces of land, the Tamil Eelam. In fact, the President Raajapaksa regime doesn't allow the parents or other relatives to mourn the death of their loved ones in any form. Even visiting temples on these days to give food for the poor is prohibited. University of Jaffna is always remained closed in the second and third weeks of May, since 2009 onwards. So, Mr. Deepak offered bunches of flowers to the deceased Heroes at the Elephant Pass on behalf of the underprivileged Tamils.

This year (18 May 2014) is a turning point, I understand that the Canadian human rights group is determined to pay homage to the Heroes in the Canadian Parliament itself on the 14th of May. It's a historic mission of a civilized man, which could teach the uncivilized world to learn the deepness of human feelings.

Fourthly, Hon. Deepak Obhrai again attended the United Nations Human Rights Commissioner's Meeting (25th session) held in Geneva in March 2014, expressed the Canadian government's deep concern to launch an International Investigation into the Credible Allegations of war Crimes against Humanity in Srilanka.

Fifthly, your foreign affairs Minister John Beird announced the decision of the Canadian Foreign Office that it had stopped the donation of 20 Million fund to Commonwealth Affairs in Sri Lanka.

These are the gentle ways and steps your government has been taking to stop the ongoing genocide which targets to




de-Tamilisation in the remnant part of their native land, the North and East of the Tamil Eelam.

Sixthly, the New Democratic Party of Canada has expressed recently (28.4.2014) it's grave concern against the ban of worldwide democratically functioning 16 Tamil organisations by President Raajapaksa regime.

Again, we survivors enjoying the democratic principles of the western countries, want to express our gratitude for the bold, firm and decisive steps at a different phase taken by your government, according to the democratic principles regardless colour, race, religion etc.

Further, I would like to take this opportunity to tell you our sad stories too. As President Raajapaksa has been crowned as the king of the world by the majority of the countries of the world, he uses his powers to blind the real democratic countries too.

Recently, a wave of myths have been fabricated and transmitted through media about the revival of LTTE leaders namely Gopi, Appan, Devikan and so on. Their appearance itself indicates that they cannot re-organise such a grandeur organisation to administrate the Tamil Eelam. In fact these men had been used as cooks and servants of the Kokavil Army Camp in the North. Then they were chosen in the name of LTTE with baseless fictions and fabrications to kill. For this simple killing, three army officers were honoured recently. This is one method of invention of



LTTE. I can speculate two reasons for this bundles of fabrications, one is to divert the attention of the world to justify the President Raajapaksa's killing fields and another is to keep the army barracks permanently in

every Tamil village, so that their new Sinhala settlements to destroy the remnant Tamil land could be possible without protest. It's a heartbreaking message to us. But the international leaders childishly pay attention to that as they have failed to watch the killing fields of Channel 4 and justify it.



*G TV. Dineskumar discussing with the Director of Killing fields, Callum Macrea.*



*Channel 4 TV Presenter Jon Snow*

As usual Sinhala colonization among the Tamil population means a constant threat of an organised massacre. For an example when President J.R.Jeyawardene escalated two riots against Tamils in Colombo, one in 1977 and other one in 1983, the writer of this letter had narrowly escaped from these killing fields. In 1977, I was a single woman, but in 1983, a married woman with a 3 year old daughter. So, we decided to leave Colombo for good and moved to the Eastern part of Tamil land for survival. On the contrary, our survival was again threatened in 1990, when Sinhala army invaded from Polonaruwa to the Eastern Part of the Tamil Eelam. As usual, Sinhala army's killing and looting of Tamils' wealth were taking place unceasingly. As there was no proper police service for Tamils, people left behind everything and took refuge in Batticaloa university. We too followed them. When we were in the camp, Sinhala army came in and ordered us to be present in the courtyard. Then they captured 250 men, young and old, but these men never came back. So, again for our survival, we moved to Maldive Islands. We stayed there peacefully for 2 years, but there was no sufficient standard of education for our daughter. Finally we decided to take her to Britain as she was a British citizen by birth. We took this decision, not only with regard to her education but also for our survival. This is our poignant story to tell the world.

In fact birds migrate periodically from one area to another freely only to look for better life. But, the Tamils move from one place to another only to escape from the Sinhala state terrorism, in their own cherished soil. Our story would reflect many other Tamils who were forced to leave their properties, land and the kinsmen for survival. Now, I came to know that Tamils took refuge in nearly 84 countries around the world.

While the final victory in May 18, 2009 over the Tamil Eelam by the Raajapaksa regime is celebrated by the Sinhala community, the Tamil survivors of this killing fields are still leading a miserable life. I can refer a case with this regard. When our Hon. Prime Minister David Cameron



attended the CHOGM 2013 in Sri Lanka, he also decided to travel to Jaffna, the Northern City of Eelam of Tamils to discover the present condition of the war stricken people along with British Media. When the affected people came to know about his visit, there were gathering of people with



*This was telecasted by BBCI in April 2014. (These two different scenes are enough to explore the different aspects of human nature.)*

different types of problems to tell the media, believing these media would carry at least their painful messages to the international communities. One among the gathering was 13 years old Vipusikaa and her mother Jeyakumaari, both were desparately crying to find




*Falcon Bird and Owner*



*Vipuusikaa is crying to find out the whereabouts of her brother.*

out the whereabouts of Vipuusikaa's brother who was arrested by the Sinhala army. Now the result of their cry is, Mother Jayakumaari was arrested accusing that she was a LTTE supporter and sent to Pusa prison and the little girl was sent to children's camp. At this stage the separation of mother and the child, one may feel is more torturous than death itself. How lucky is this falcon to be seated on the shoulder of its owner.



*The pet cat of Jeremy which rescued him from serious danger.*



*Jeremy is thanking the heroic cat for saving his life.*

Generally Buddhist monks are expected to live apart from the secular world, so that they can teach sacred matters to the rural population. But, in Sri Lanka Buddhist monks are deviated from the monastic way of life and active participants of politics and also escalators of wars against Tamils which cause unending suffering to them. In fact, this is deadly against the teachings of Buddha.

So, I look forward to learn morals from the animal world. Now I realize that the animal world is far better than the Buddhist monks of Sri Lanka, in showing love towards humans. I can quote 2 incidents with this regard. Firstly, in California, a great pious action of an animal was recorded in detail on the 16th May 2014. (BBC, Channel 4 of Britain.) While five year old Jeremy was trying to ride on his bicycle, the next door dog unexpectedly came that way and attacked him violently. Luckily Jeremy's pet cat happened to see this cruelty and dashed to the place to chase the dog away with great power. Thus Jeremy was rescued from serious danger.

Now the question is who is great the man or animal? If this cat can teach some moral principles (love, kind and gratitude) to the human beyond religious teachings, why can't the humans follow the suit at least within the human circle.

Secondly, I had a chance to watch another incident about a pet dog which was filmed in China in 1999, which also teaches some lessons to all the human societies of the 21st Century. According to the theme of this film, when a distressed visitor leaving the house, the dog of the house followed him halfway to send him off, then reluctantly it came back to it's owner. As the owner of the house also felt sorry for his departure in an unkindly manner, however he wanted the dog to accompany him, so, the dog ran fastly and joined him happily. Beyond acting, this dog showed its loving heart for an unknown person who was in distress. So, human can also learn to love each other from these animals than religious preaching.

Besides, President Raajapaksa regime has already set up a committee to record the final victory of Tamils in Mahaavamsa, a Sinhala chronological book. Mahavamsa means a great lineage which throws light on their colonisation of Eelam which took place in 543 B.C. (Some other record says in B.C. 483).

In fact, the supporters for this May 2009 victory namely India, China, Russia, Pakistan and other western democratic countries would be blacked out as usual. Therefore I have decided to include this letter into my book called "The Voyages of Tamils and Eelam through the Flooded kingdoms of the Paandiyans of Kumari Kandanam."

Further, I would like to comment on the Buddhism of Sri Lanka too. As far as my knowledge goes that all the religious institutions are preaching only soft paths to love each other to realize the existence of the Almighty God, the Creator of the whole universe which is incomprehensible to humans. However, some great saints who with the great power preached that God is omnipresent, omnipotent and omniscient. Still all the religions also teach us that the Almighty God comes down in

various forms when and where needed to lead and guide the humans as the whole.

However, Lord Buddha didn't have any experiences of God, but through constant meditation and penance he achieved extraordinary powers to do miracles. Beyond these miracles, he taught some ethical principles to overcome miseries of human life. He also preached attachment of worldly things are the main sources of miseries. For an example, King Asoka of North-East of India (B.C. 273-236) invaded Kalinga country (present Orisa state) and killed a million of Kalinga soldiers only to capture the sovereignty of the land. Later, he repented for his killings and became the follower of Buddhism. He also sent Buddhist teachers to various countries to teach the morals of Buddhism. Thus, when Buddhism was introduced to Sri Lanka, Sinhalese and some Tamils, all became the followers of Buddhism.

But in Sri Lanka Sinhalese never followed the teachings of Buddha. They never showed love and kindness towards other human beings. Thus, there are no moral principles ever followed by them.

Consequently, there are no moral principles found among the political leaders or Buddhist monks. Now, with the support of President Raajapaksa regime, a new Buddhist monk group named as Pothupala Sena is said to have requested




the Govt. of Sri Lanka to provide arms and ammunitions, so that they would be able to protect the Sinhala Buddhist. Besides, this same Buddhist monk made a sudden visit to a deserted Muslim village called Marichchukkaddi, in Mannaar District, and stopped the re-settlement of




the poor Muslim citizens on the 8th April 2014, saying that the land belongs to the government's Villpaththu garden. It's a great lie.

After this incident, another pacified Monks group called Jaathikapala Sena and its leader



Watteraka Vijitha Therar was about to have a reconciliation meeting with the Muslim leaders along with media. But again the same Buddhist Monk of the Pothupala Sena (Kalakota atthe Jhaana Therar) violently pushed himself into the room and abused the Jaathika Pala Sena monks and the Muslim leaders, while Sinhala police service just watched. If it happens to another Buddhist monk of the Sinhala community what about Tamils who have no support of police service.

The Photographs of Lady Navaneetham Pillai, UN High Commissioner for Human Rights Council, and our Hon. Prime Minister David Cameron are taken as evidence to show the plight of Tamils in the North. When they stepped down into the colourful Colombo city, they were happy but when they visited to Jaffna city and spoke to some of the war survivors, they suddenly became sad, their facial expressions completely changed, as the painful sad stories would hurt deeply to any human being.






Besides, that the English woman tourist (Nayomi?) who had engraved Buddha on her shoulder is beleived to be a religious person. She doesn't seem to be discriminated any religion as she understands them well. Arresting and deporting this English Buddhist follower is due to ignorants, nothing else. Surprisingly my daughter is a Buddhist follower who attends seminars conducted by Buddhist associations, members of this association are mostly English patrons. It's a sad story that our world is also divided by religious beliefs, but in Sri Lanka it is an incurable disease.

### **UN Resolutions and the uncertainties**

Therefore, I want to quote Hon. Karen Parker's (Chief Delegate of International Educational Development (Roster) and President of US Association of Humanitarian Lawyers) comment on the Tamils issues of Sri Lanka. "The only way to save the Tamil people and ensure that their full rights are afforded and not trampled by Sinhala control, as they have been since independence, will be if the international community acts very strongly and immediately." This request was posted in Feb. 5th 2009, to Lady Navaneetham Pillai, UN High Commissioner for human rights.





*Parliament of Canada*

### All Human Rights For All

The violation of human rights is one of the root causes of war. These violations include the denial of economic, social and cultural rights, as well as political and civil rights. The artificial distinction between these two sets of rights can no longer be tolerated. We affirm the universality and indivisibility of human rights and call for stronger mechanisms to implement and enforce human rights treaties and to afford redress to victims for the violation of their rights.

(Refer. The Hague Agenda for Peace and Justice for the 21st Century, conference Edition 1999).

<http://www.haguepeace.org>.



*United Nations Special Rapporteur Chaloka Beyani, center, listens to a Sri Lankan ethnic Tamil war survivor during his visit to a former battle field in Mullaitivu, Sri Lanka in december. Pic: For survivors of war crimes and those confronted by the everyday brutality of the government forces however, the consequences of this resolution remain uncertain.*

*Therefore those working for justice and accountability in Sri Lanka have a great task ahead in bridging this dichotomy.*

*Courtesy: asiancorrespondent.com  
(Source: Oru Paper 4.4.2014.*

Finally, Rt. Hon. Prime Minister I thank you and bow my head to the members of the Canadian parliament for their timely action on humanitarian grounds and the democratic principles of the 21st century.

With best wishes and kind regards.

12.5.2014





**Rt. Hon. Prime Minister  
Navin Ramgoolam  
Mauritius**



Dear Prime Minister,

I am writing this significant letter on behalf of the citizens of Tamil Eelam, to you and the members of your parliament and also to the citizens of Mauritius. Through the grace of God, the small island of Mauritius is a home for a multicultural society. It is graceful to see how the Mauritians live a life of peace and prosperity. Besides, the simplicity and love that they have towards the other fellow humans are immense and much greater than anything else.

Hon. Prime Minister,

Yourself and the Mauritians, have amazingly thrived a wonderful human world, I consider yourself and the citizens are very great exemplars to the world of the 21<sup>st</sup> century, on how to maintain peace and harmony among different communities. We Tamils, who are a peace loving people observe it and pay our tribute to you all with our heads bowed down.

If peace prevails at home, peace would prevail in every society. But, this is never happened in our world, instead there is a continuous conflict among the different societies, which is the threat to our peaceful lives everywhere.

You were disturbed by our tragic situation of Tamils in Sri Lanka and provided your support as you had proved yourself to be the best stable democratic country to the world. A recent survey showed that Norway, New Zealand and Denmark are considered to be the most peaceful countries of the world ([www.visionofhumanity.com](http://www.visionofhumanity.com)). But I consider Mauritius as the first and far most of them in every respect of human values. Countries such as China, Russia, India, and Pakistan and so on, where the common population are suffering from inequalities and a lack of fundamental human rights. Besides, these countries encourage and support Sinhala regimes of Sri Lanka for the escalations of wars against the Tamils only to achieve their selfish motives. The present ongoing wars in Syria, Iran and Iraq are being supported by these countries only to sell their arms and ammunitions. The human sufferings of these countries are beyond words. Also, as Russia and China use their Veto power in the UN to protect these governments, there would not be any justification for the distressed. Therefore, the UN is powerless of its' goal.


The concept of love, peace and justice for humans is notoriously an illusion as certain sections of humans are violent in nature. It is the black mark in the history of humans. I hope that you would understand the heartache that the Tamil diaspora of Eelam going through.

Prime Minister, on behalf of the Tamils of Eelam I take this opportunity to thank you with deep and sincere feelings for having boycotted the CHOGM 2013 in Sri Lanka. Only you and the Canadian Prime Minister, Stephen Harper had taken this timely action and we are sincerely thankful.



Our Prime Minister, Hon. David Cameron revealed his resentment in a different manner. He attended the CHOGM 2013, in Sri Lanka and then witnessed the scars of mass killings along with several media of Britain.

Also, you have decided to extend your support to bring together all the Tamils who are scattered in more than sixty countries of the world. Thus, our identity will be maintained without malice through your selfless mission. You are our genuine friend helping us in time of our most needed. No other countries would have thought about it. You have chosen an easy path to help the desperate Tamils scattered all over.




*Dr. Vikramabaahu Karunaratne*

Though the Tamil diaspora of Eelam are well settled in nearly more than 60 countries, they are still longing for their motherland and its' greatness in every aspects of their daily life. The democratic countries of the world allow them to voice for their rights to live in their own soil. Whereas, the Sinhala regimes have been using a tricky method to identify them as the members of the LTTE, who fought against terrorist Sinhala regimes to protect the desperate Tamil population. According to

Dr. Vikramabaaahu Karunaratne, a best known human of the Sinhala community, said that the LTTE cannot be finished as it is a movement in the hearts and minds of the Tamil people. It represents the strongest commitment to the Tamils' unity and rights of self - determination and Tamils freedom (a press conference on the 13th May 2009).


I bow my head and wish you all a great success in your attempt, may the Almighty God shower his grace on you all.

With kind regards,  
Mrs. Kuna.



My husband also joins me to convey his deep feelings and wishes.

P.S. Mr. Callum Macrae, the director of killing fields in Sri Lanka, and the eminent TV presenter of Channel 4 Mr. Jon Snow are the great men of our 21<sup>st</sup> century, who boldly brought out the real nature of massacre of the Tamils in Sri Lanka in May 2009. The world would never forget them for their service extended only on the basis of humanitarian grounds.



Enclosures: - Vairavapillai Rajayogeswarn, Elimination of Racial Discrimination, Australia and Sri Lanka.

Veluppillai Thangavelu, an open letter to Sinhala President Mahinda.

Please continue to make the world a much brighter place than you could wish for. May the Almighty God bless you all for a very best future.

With lots of love.

□□□



03-12-2010

## **The UN Panel experts on Accountability in Sri Lanka**

U.N.O  
N.Y 100.17  
USA

Thank you for giving this opportunity for Tamils of Eelam to bring out to highlight the continuous human tragedies from 1956 to until now. I only witnessed the killings and lootings of the wealth of innocent Tamil people in 1977, 1983 who resided in Colombo, a cosmopolitan city of Sri Lanka and in 1990 in Eravur, a small Tamil town in the eastern part of Sri Lanka. Though I had witnessed these human tragedies, I don't have any documentary form of proof to produce to you because we moved from one place to another for our safety and survival and also there were no modern techniques to record them, then and there.

Besides, as pacific ways of our politicians and the civil societies of Tamils had failed to solve the humanitarian crisis of the Tamil race, the affected youths realized an armed struggle which was better than the polite form of the protest. In fact, this method was used in various countries and had succeeded to preserve their human rights through self-determination (e.g. the Israel wars to recapture their original land was a pathetic human struggle for more than 2000 years, the Kosovo war and south Sudan war etc.)

A charismatic man like Mikhail Gorbachev (1985-1989) is very rare to have someone like him on this earth to declare that every man is a creation of God and he has to live morally according to the principles

laid by the Almighty God. If not, God punishes them slowly and steadily. In fact this is taking place in Sri Lanka now.

As you all are humans with short span of life, please be fair to establish the truth and justice on this earth and free the future generations of Tamils from the aggressiveness of Sinhala race.

Finally, I am certain that you would receive authentic evidences from various source for the final massacre of Tamils by the Sri Lankan army on May 2009. I can put forward some of the deaths of my relatives caused by the air attacks on the 20<sup>th</sup> April 2009.

The following deaths were caused while sleeping under a temporary shed in Vanni area:

- 1) Name: Mr. Thambimuthu Markandu  
DOB: 19-08-1922  
Date of death: 20-04-09 (an old man who cannot walk)
- 2) Mrs. Kanthimalar Sivanesan  
DOB: 27-07-1965  
Date of death: 20-04-09 (daughter in law of the above mentioned man)
- 3) Mrs. Thadshanamoorthy Kavitha  
DOB: 22-05-1970  
Date of death: 20-04-09

No one knows what had happened to these dead bodies.

Thank you for taking these untimely deaths into your account to find solution for the Tamils crisis in Sri Lanka. May the Almighty God bless you all to succeed in your aim and goal.

With kind regards,  
**Mrs. G. Thamarai**







## To the Members of the T.N. Panel Addressed to Tamil Net

Dear Sir,

The articles written by your expert Panel are tireless task with a great passion to free their people from the prolonged slavery of the Sinhala regimes since 1948 onwards. (This was the great blunder made by the British in India as well as in Eelam. So called democrats of Britain failed to understand the ethnic origin of people and their cherished cultures of lands which should be preserved only by them.)

With regards to your articles, my words are very limited to value the high standard of presentation of each article written at various times. As a matter of fact, these are timely ones which urged the scholars to record in words without letting them fade away with time. Further more, Tamils on the whole, lost their patience to tolerate the cruel regimes of the Sinhala race.

When you think about the solution it's a matter of simple human politics. One only needs a minute or less than a minute, to change his heart to solve all of our human problems. But the present day world politics is a very much uncivilised one. It is pity to point out that the

leaders of the super powers are also in the same mud of water along with the Sinhala leaders, swimming all around without understanding the human problems. Though they are humans in form but they don't understand their problems. Great men like Abraham Lincoln, Mikhail Gorbachev are very rare in modern politics. I always pay homage to them for the services extended to the fellow citizens of different origins. I always feel that a third world war is persistent in the Indian Ocean using Eelam Tamils struggle for human rights as their Somerasult ball to kick around. We, Tamils always pity their piteous and ignorance motives against a peace loving people from time immemorial. The article "Post War Politics of Sri Lanka" sheds light of how the sufferings of the war were overlooked and the spoils were shared among the countries who took part of it. As the cruel sea swallowed the lands of southern Paandyan kingdoms, they moved towards north and re-established their kingdoms with the help of Chēraas, and Chōlaas in the present Madurai since. C.B.C. 1850 onwards. Since then the Kings of Chēranaadu (present Malaiyalam) Chōlanaadu and Paandyaanaadu were jointly celebrated as Moovendhar (மூவேந்தர்). These three friendly Tamil Kings ruled their respective lands with fair and just. Also, on special occasions like release of literary works, they seated together to listen, appreciate and congratulate the poets' achievements in the literary field. Thus, Moovendhar had mutual understandings and great respects among themselves in every manner. But, a turning point to destroy this situation had unexpectedly occurred.

As the Sarasvathi river in the north of India completely dried up, the Brahmins who lived along the sides of this river for ritualism were said to have moved towards south and other parts of India. During this catastrophe, Brahmin settlements in the Tamil land was unavoidable. Specially Moovendhar extended their support to settle them in the Tamil land all over and provided all the privileges that the land can offer.

The first thing these Brahmins did was, encouraged the Moovendhar to wage wars against other countries to capture their land to become supreme monarch of the earth. As for war victories brahmins guaranteed several religious practices such as yaagas of various types

(sacrifices) and continuous recital of Manthras in Sanskrit. Thus, the dark skinned kings of the Tamil land systematically deceived by the fair skinned and good looking brahmins. The foolish kings without realising the impact of wars, they decided to bring them down more to do yaagas and settled them on all sides of their kingdoms too. These settlements were provided with all the facilities they demanded. This was the starting point for the decline of Moovendhar rules in Tamil land.

However, some noble poets advised their kings that these brahmanical rituals won't bring any virtues for them or the land. The poet Siruventhēraiyaar (சிறுவெண்தேரையார்) addressed to brahmins themselves and discouraged them as these yaagas were a way of earning for their livelyhood. So, he suggested instead of doing yaagas, king should help the poor which would bring them immense virtues for them.

.... கேண்மின் அந்தணாளிர்  
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்  
அறம் குறித்து அன்று பொருள் ஆகுதலின்  
மருள் தீர்த்து மயக்கு ஓரீஇக்  
கைப் பெய்த நீர்கடல் பர்ப்ப

(புறநானூறு செய்யுள் 362)

மேலும், புறநானூற்றுச் செய்யுள்கள், 5, 27, 191, 192, 193, 194, 195, 257, 358, 360, 363, 364 குறிப்பிடும் செய்திகளையும் ஆராய்தல் அவசியமாம்.

Dark skinned Valluvar also condemned these yaagas as following

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்  
உயிர்செகுத் துண்ணாமை நன்று. (குறள் 259)

But, Moovendhars didn't pay any attention to these advisors but spent unlimited wealth in doing yaagas by brahmins and waged war even among themselves with the hope of great victory, to become a great mornarch. Thus, they lost their sixth sense to analyse the motives of the Brahmins.

Alas!!! The wars of killing fields didn't grant anything to the Moovendhar instead they lost their lives, lands, sovereigns, and fancy etc. Also, they left their entire people of the land to identify themselves as untouchable community by brahmins who over powered the communities. More and more Brahmin settlement means more and more untouchable communities in the Tamil land. Consequently, the untouchables were not allowed to enter the temples built by them. Previously freely enjoyed streets and lanes were not allowed them to use it. Sign post were erected to say how many feet away from they could move about. Ignorantly the symbolic statues of God carved by sculptors were kept only for the Brahmin families. This trend is still maintained in the Temples of Tamils. In truth the people who are able to realise the God's pervasivness of entire universe never bothered a temples or statues to control their fickle mind. But on the contrary, the common folk always want some form of divine symbols to concentrate on it, so that they will be able to understand the vastness of God's love around them and beyond everything. But this divine power is not understood by the Brahmins until now so, the Brahmins identification of themselves as the Gods of earth is a stupid myth. These gods in human forms say their language Sanskrit (சமஸ்கிருதம் - நன்கு செய்யப்பட்ட மொழி) also language of the gods. This is another creation of myth to deceive the people who do not have the knowledge of the development of the ancient languages. The origin of Sanskrit language reveal that it is appeared in inscriptions only after B.C. sencond century onwards. In fact scripts for Sanskrit were invented from the Naagari script of Naagas of Gujarat (நாகரது அரிச்சுவடி - நாகஅரி). The Prakrit language (பிராகிருத மொழி) of common people was put in brāhmi script only in Asokan's inscriptions. Hence, as the script for Sanskrit was borrowed one, how can one identify it as a divine origin.

In brief, the history of Indo-Aryans in India may trace back only from B.C. 2500 onwards. Rigveda is a ritual recital work to pay homage to 33 natural forces of earth, sky and the space between them. This is the first Veda composed by the Indo-Aryans. Among these recital, there were historical records to thank Indra for having killed the natives of the

Mahaavailastha city and the Vailasthanakam (Rigveda 1-133-1, 3). Sumeria seals(B.C.5000) refer to these Indus Valley cities as MaaElu or MaaEluha which means the land of letters. This specific name was ascribed to these people as they had the knowledge of writing skills. (எழு-எழுத்துடைய மக்கள்.) Besides, Rigveda states that these cities were destroyed and plundered (Rigveda - X.99.3). The conquered natives were referred to as Thaasar (தாசர்), Thasyus (தஸ்யுக்கள்) and Milechcher (மிலேச்சர்) meaning dark skinned or savage tribes. Their religion is said to be a Phallus worship, which means the sex form of Siva and Sakti (Linga and Yoni) the symbol of creation. Archaeological researches brought out plenty of Linga and Yoni in stones, and a dark skinned dancing girl too. In addition several influences of local language were also speculated in the Rigvedic language.

Hence, after settling down they established a caste system on the basis of skin colour. Thus, the far most excellent caste called brahmin said to be originated from Prajapathis mouth, the kings from shoulders, the traders from thighs, the chuudhiras (சூத்திரர்கள்) from his legs. Thus the caste system was introduced in India and strictly followed until now. As time goes caste were multiplied due to mixed marriages and various types of works, the people do. A Brahmanical work called Manusmruthi (மனுஸ்மிருதி - மனிதனுக்குரிய கடமைகள் கூறும் நூல்) describes the definition of each and every caste and their levels of lifestyle. In fact it's a bundle of Brahmanical hypocrisy. There is no sympathetic feelings of humans but it's a brutal attack on human morals.

When we look back the Tamils' ancient past, there were two things which caused to perish or decline of Tamil land and the Tamil race. There were glaciers melt (melting sheets of ice), earthquakes (when two plates collide, one is forced under the other, mountains are formed as the earth plates are pushed together, rift valleys are formed as the plates are pulled apart\*), deluges caused to expand the sea levels and

\* Source : WH Smith Edition, Rainbow, Prehistoric life, Encyclopaedia 1984, p.14.

drowned many parts of the earth into the oceans. Deluges occurred at various times which were said to have drowned the first two Tamil cities (தென்மதுரை, அலைவாயில் எனும் பாண்டிய அரசின் தலைநகரங்கள்) of Paandya kingdoms of the Kumari Kandam. When these two kingdoms drowned, The Elpanainadu (ஏழ்பனைநாடு) Tamil Eelam, Mahalir deevukal (மகளிர் தீவுகள்) (இன்றைய மாலத்தீவுகள்), Lachcha deevukal were left. According to the Tamil literary works, it is revealed that 49 Tamil lands in the Kumari Kandam were drowned. This made the people to travel far and wide. This is confirmed by archaeological researches done in the countries of Middle East such as Sumer (Kumariyar is misspelt as Sumeriyar), ur of the Chaldians (செழியர் அல்லது சாட்டியர் எனப்படும் பாண்டிய குடிமக்கள்) Elamiyar (ஏழ்பனை நாட்டினைச் சேர்ந்த மக்கள்) and the people of Indus cities. Archaeological evidences reveal that all these settlements were of highly sophisticated societies and they were brought down to these places due to some unexpected calamities of nature. All these sudden settlements were date back to B.C. 9600 onwards which correlate with the drowning of first Paandya Kingdom of the Kumari Kandam. The old testimony of the Bible says that the Chaldian settlement was a foreign one. In fact the land settled by the Chaldians were allocated for the desert hunters by the Assyrians (Isaiah-23-13).

If we go further deep into the history of ancient Tamils, we must speculate the geographic history of the Earth. Francis Bacon in 1620 first pointed out that the coast lines of South America and Africa were similar. Then in the early 1800's Alexander von Humboldt suggested that these continents could once have been fitted together. Then the other researches worked out and proved these continents were fitted together. In support of this view, fossils of the same plants and animals are still found on these continents. All these factors helped the German meteorologist Alfred Wegener to put his theory of continental drift in 1915 (Source : WH Smith's Edition, ibid, p.12). Now it is proved that before the continental rift, Kumari Kandam, Australia, Africa, South

America were fitted together as a one landmass. After the rift, there was no change in people or other lives on these separate continents. That is why aborigines of Australia, present day East African people, and the aboriginal people of Tamilnadu (இனக்கலப்பற்ற ஆதிவாசிகள்) still as the same and one stock with their genetic markers. However, due to intermingling with other races, Africans lost their originality. Therefore, while Africans identify themselves, with the new genetic marker M168, aborigines of Australia and the aborigines of Tamilnadu (பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடர் என்போர்) are being used genetic marker M130 to identify their ethnicity. But the Tamils who fled from their homeland and took refuge in the countries of middle east and Indus valley cities had a great mixing up with other races and developed a new ethnic stock called New Dravidian (புதிய தமிழினம் - புதிய திராவிடர்) and their ethnic marker is M20.

Now one can understand why Rigvedic Aryans as well as the Mahāvamsa of Sinhalese called the Indus people and the aboriginal Tamils of Eelam as anaasar (நீண்ட கூரிய மூக்கற்றவர்), Thasyus (கறுப்பர்) and amaanusar (அழகற்ற மனிதர்கள்), not beautiful humans like them. The real fact is that the Tamil ethnicity is an unattractive one in form and colour, but they only had the beautiful and kind hearts to declare during 3rd century B.C. that all the humans were their kiths and kins (Puranaanuuru Poem 192). No other people of the earth have this type of noble thoughts until today. Besides, what did the recent underwater expeditions throw light on the greatness of Tamil culture. The under water researches conducted by Graham Hancock and the marine archaeologist of India found U shaped man made structures in Poompuhaar 5 kilometres from the shore but 23 metres deep. So, S.R.Rao, founder of the marine archaeologist centre and Graham Hancock concluded that it might be 11,000 years old. Considering the rising sea level during the last 19,000 years due to large floods at the end of the ice age, but also the tradition of Tamilnadu say that there was a continent in the Indian ocean, more than 10,000 years ago that got submerged.

Then, they both wondered and connected “Where really was the origin of Indus civilization? Before connecting, they estimate the high standard of Indus culture findings as follows : “The Indus valley script itself is already a highly developed script when it appears in the third millennium B.C. The early architecture is already developed - you have got brick structures, you have got drains, everything is planned and all that - so there must be something before that. Where is the evolutionary phase? we don’t know..... May be the evidence of the evolutionary phase is under water. It’s underwater. Quite possible. If so, then this underwater structure at Poompuhar could be incredibly important simply because of its depth.... Rao pondered for a moment and said “you see, some people, some traditions, do say that there was a continent in the Indian Ocean, a very long time ago, more than 10,000 years ago, that got submerged. .... I (Graham Hancock) told Rao that I was familiar with the South Indian traditions to which he was referring. These describe extensive lands, submerged about 11,000 years ago, that had once existed in the Indian ocean to the south of the present Cape Comorin. The name of these lost lands was Kumari Kandam. At the time of their inundation, the traditions say, they had been the home of a high civilization, that had even boasted an “Academy of advanced learning where philosophy and literature was cultivated”. (Graham Hancock, Under world Flooded Kingdoms of the Ice Age, 2002, p.4-6, Michael Joseph an imprint of Penguin Books - also refer [www.grahamhancock.com](http://www.grahamhancock.com).)

Historically, two incidents were quoted in early literary works as to why these deluges and earthquakes occurred in the Tamil land. Firstly, Silappathikaaram quoted a deluge which occurred a long time ago as follows :

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி  
வடிவே லெறிந்த வான்பகை பொறாது  
பஹுனி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்  
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

(சிலம்பு 11, வரி 17-20)



This means that once upon a time Paandya king called Vadivel to show his fame to the kings, he thrust his feet on the earth and then he aimed his arrow to the sea. Hence, the sea got enraged and his Pahruliyaru along with the long stretch of mountains of the Kumari Kandam were submerged under water. Secondly, Manimekhalai states that when the Chōla King Killivalavan failed to do the Indra festival due to loss of his child in the sea, it was predicted that an earthquake would take place upto 400 yōsanaas (யோசனை தூரம்) distance to plunge his land under water. This indicates that whenever immoral paths prevail among kingdoms, they may disappear without leaving any trace of it. Thus natural forces warn humans to behave morally to solve man's problems. (மணி: காதை 9, வரி 17-22). But no one seems to be taking heed of it.

தீம்கனி நாவல் ஓங்கும் இத்தீவிடை  
 இன்று எம்நாளில் இருநில மாக்கள்  
 நின்று நடக்கு எய்தநீள் நிலவேந்த  
 பூமி நடுக்குறும் போழ்தத்து இந்நகர்  
 நாக நலநாட்டு நானூறு யோசனை  
 வியன் பாதலத்து வீழ்ந்துகேடு எய்தும்

The second problems for the Tamils caused by the brahmins were solved by the Christian missionaries in the 19th centuries. In fact, God sent them to redeem these people from the misery of life. The missionaries devotion towards God were unlimited. They saw the God in every creation of earth. First thing they did was to gather all the untouchables to sing together to praise God's love for all lives on the earth. Thus, for the first time in life untouchables were able to experience God's presence in the form of Missionary and then their enslavement removed. Now, they don't need a brahmin broker to experience the God's grace. They were provided clothes to cover their bodies and attend missionary schools freely. They were upgraded suddenly. The illiterate became literate to understand the meaning of human life. They didn't renounce the worldly life. But, they quickly became experts in every field of study except the study of brahmins behaviour which were

denied by the arrival of the brahmins to the Tamil land. Now they hate their views as rubbish in the dustbins.

Tamils naturally inherited this knowledge from their forefathers of Then (தென்) Madurai kingdom of the Kumari Kandam which dated back to B.C. 9600. The dark skinned Thiruvalluvar who lived in the BC second century wrote morals not only for the Tamils but also for the whole of human race of all the time. This is to say that his moral teachings are fresh as ever for all the generations to come.

Thiruvalluvar refers to many books of the past, which suggest that he was thorough with these books, and gained knowledge of them (Thirukkural 322, 401, 560, 543, 581, 636, 650, 683, 684, 727, 783). After **reading the articles of Tamil Net I consider every article is equal to that of Thirukkural and advising the world leaders to behave humanly to civilize them.** Otherwise the history of human societies would record them as immoral leaders of the 21st century. In fact humane is a missing point in the contemporary civilization. Therefore the Tamil writers reveal their inner feelings that are in great distress. Besides, all these documents express our rights to claim the land of ours to own it back.

As a matter of fact, these documents are of a recorded history of Tamils of the 21st century and should be preserved in different forms such as books, CD's, websites and so on to pass them to our future generations to handle their destiny with success. Besides, all the articles should be translated into Tamil to teach the proud history of the past and the reasons for the present enslavement. Every article is unique in their own narration and I am proud of their inherited literary ability from the time of B.C.9600.

Note to consider : As Dr.Indrapaalas views are biased and partial, be careful quoting him to support your views. Generally Tamils don't record or care of their past. But your Panel broke this trend not only by recording the present history but also looking back their history of the past.

The noble notion of the Tamils was that all men are my own kith and kin. Hence the countries belong to all (யாதும் ஊரே யாவரும் கேளிர்). But this noble notion never paid good result. Instead settlers destroyed their harmonious life and made them as a second class citizens in their own soil. Thus, the history has taught us several things to be aware of such human politics.

Thus, the protection of these learned works is the great responsibility of our Tamil community. For this purpose a specific fund should be established to move forward towards a bright future. We should stand on our feet. The begging bowls should be thrown away immediately.

With Best Wishes to you all.

6-5-2013.

திரு. ஜெயசந்திரன் அவர்களுக்கு,

என்னை எழுதத் தூண்டிவிட்ட தமிழ் வலைய எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் தலைசாய்ந்த வணக்கங்கள். இத்துறையில் இளையவர்கள் ஈடுபடவும், தலைமைத்துவத்தைத் தாங்கக்கூடிய சரியானதும் பரந்த நோக்கமுடையவருமான ஒருவரைக் கண்டுபிடித்தலும் அவசியம். அன்றேல் இதுவரை காலமும் செய்துவந்த முயற்சிகள் அனைத்தும் வீண்விரயமாகி விடும். வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் எங்கள் மூல வேர்களின் ஆற்றல், ஆற்றலின்மை, எதிர்காலத் தலைமுறையினரை நட்டாற்றில் விட்டமை போன்ற பலவற்றை நாம் உணரலாம்.

□□□



## The Tamil Community in Eastham and its nostalgia

### Introduction

In this research study, the focus of my interest is on the Tamil community living in London. In fact, when the Tamil community started to settle down in various parts of London since 1970's, their children were being taught in English. As a result they were able to study about the English people and their culture, but they were ignorant about their own. Therefore, some patriotic Tamils felt their language, religion and other cultural tradition were to be preserved and handed over to the next generation, so that their tradition will continue wherever they live. If not, those who are born and bred in a foreign land would not have chances to know their own origin and consequently lose every aspects of their cultural traits in course of time. Therefore, it is the prime duty of any parent of any race to find ways to teach their children mother tongue, religion etc which are inherited from the time immemorial. On the whole it is an effort of preserving the human culture, in which we see a unity in diversity.

In regard to the interest of preserving the Tamil culture in Eastham, a constituency of the East London, I contacted one Mr.X,

who is a Secretary of a Hindu and Tamil organisation in Eastham. I asked the following questions :

- I. What made them to establish a Hindu and Tamil organisation in a foreign land?
- II. How did they find financial assistance to establish it?
- III. How did the parents assist them to achieve their aims?
- IV. What is the students attitude about these facilities?
- V. What do you want to tell the world wide Tamil community of the present era?

He answered that as English is an international language, if our children are educated in English they would be well versed in English language that would help them freely move with the international societies, but they cannot be identified as Englishman. Therefore it is necessary for our children to learn Tamil to identify themselves as Tamils and promote their cultural life even in foreign countries. Besides, if any child says that he or she does not like his or her mother tongue, it implies that he or she does not like his or her mother from whom only the child's flesh and other aspects of a human develop. In addition a mother is the emotional centre of a family. She who teaches her language while a child is growing under her loving care. Therefore, a child should develop the interest to learn mother's language to express his or her thoughts clearly, otherwise the relationship between mother and child will be mechanical, but not spontaneous. So, we strongly felt that is necessary to provide facilities to teach Tamil for the Tamil children living in Eastham where a large number of Tamil families are residing.

In 1970's the Tamil children were growing without knowing to speak in Tamil. My friends and I felt very sorry for this state of our

children. To remedy this situation we united together to organise a Hindu and Tamil Union, so that we could provide Tamil and religious classes. At the begining we had only 6 children and on the following years number of students grudually increased. Now we are renting out class-rooms from the Little Ilford school. The classes are being conducted on Sundays from 10.00 - 12.00 A.M and every child pays £10.00 for a month as tuition fees. Besides, we receive funds from the Newham Council for our cultural activities. From these funds we are able to continue our programmes succesfully. Now the Tamil community in Eastham is proud of living with adequate facilities to develop its own cultural traits. There are also music and dance classes available in Eastham. With the Tamil knowledge gained from our Tamil classes, they are able to pursue their interest in these fields easily.

Finally, I would liike to say to Tamil community that it is our responsibility to preserve our cultural traits with nostalgia so that it is easy for our next generation to follow our suit.

Then I asked the following questions to a mother :

- I. Why do you want your children to learn Tamil?
- II. After attending the Tamil classes do you see any differences in your children?
- III. Do they teach Hinduism in the Tamil classes?
- IV. Do they say prayers in Tamil?
- V. What are the efforts you take at home to teach your culture to your children?

She is the opinion that her children should learn Tamil so that they would be able to speak fluently with elders and playmates.

In fact they have to maintain a double life, one is at school where they mix with different ethnic groups of children through the medium of English. But when they come home they feel homely and live as a mother's children. For anything they come to me speaking in Tamil, the language I taught them since their birth. So I am proud of my children who make me happy talking to me in Tamil. In fact, I do not know English very well. So, it is necessary for them to speak to me in Tamil. They also speak in fluent Tamil, with our relatives in Sri Lanka over the phone. I am happy that they do not let me down saying that they do not know Tamil as they study in English medium in London. On the other hand, my relatives who do not know English are also happy to speak to them without language difficulties. Also, I do not mind if a child learns many languages because the knowledge in different languages makes a person to understand different races of mankind. Besides, he begins to understand and value about his own culture too.

I take them to Tamil classes where they have the opportunities to mix with other Tamil children and learn different aspects of Tamil culture. Thus, I can see my children growing as a Tamil person. This is what I wanted at the end.

In these Tamil classes, prominent place is given to teach Hinduism. Because of the knowledge gained in Hinduism, they understand the importance of our religious life. They pray to God everyday and like to go to Hindu Temples with us. They also sing devotional songs in Tamil.

As I follow a great deal of Hindu ethics in my daily life, my children will follow my suit. Besides, I used to take them to Hindu or Tamil cultural centres where they have ample opportunities to get to know about the Tamil culture as well as the Tamil way of life. Besides, I encourage them to participate in cultural activities in our social circle. I believe every parent will expect the same thing. As a

result every Tamil household in London enjoys its nostalgic life with great respect and dignity.

Then I met a Tamil student who was well versed in Tamil by attending another Tamil school called Thiruvalluvar School at Eastham. The following questions were asked to find out about her views in this regard.

1. How long did you attend to the Tamil school?
2. Why did you want to learn Tamil?
3. Did you like your Tamil Teacher?
4. Did you learn anything about your religion?
5. What do you want to say anything about learning Tamil in a foreign country?

She answered very effectively in the following manner.

“I attended the Tamil school for about 12 years. I joined the school when I was 6 years old and ended with thorough knowledge in Tamil. I participated in every debates and speeches conducted by the Tamil school annually and received merit certificates too. I also got through an exam conducted by the Cambridge University. Then I was able to learn Vina (Musical Instrument) easily. Further, whenever I meet my Tamil friends I speak to them in Tamil because of my Tamil School where I learnt to value my language and traditions. Though I was born and bred at Eastham I can fluently speak in Tamil due to the extra curricular activities conducted by the school.

I am very grateful to my Tamil teacher who taught me to write and read the Tamil scripts. Because of her wider aspects of teaching, I was able to learn many other things too, otherwise I would



not have known them in my life time. Besides, she taught me about the significance of the Hindu temples and the Hindu view of statue worship. Accordingly when we concentrate our mind on the statue as a personal god, this experience gradually leads us to realize the Omnipresent, The Omnipotent, and the Omniscient Almighty God as all pervading one. This is the goal of human life.

Also, this knowledge leads us to know beyond every other religions that we all come from one family of human race and our God is one and the same Almighty God.

However, we have ethnic and cultural differences due to inseparable association with different settings of nature. Hence, it is our duty to preserve our culture wherever we live now, so that our next generation will be able to continue it. Also, I wish that all the other communities should preserve their cultural traits without perishing them in course of time.

## Conclusion

When everyone loves every living being created by the Almighty God, our earth becomes the most beautiful paradise of the universe. Then, we realize that there is one world and one God, mankind is the creation of the same Supreme God. Thus showing love towards every living being is immense pleasure which is the real purpose of the human life too. Therefore, the basic principles of the human race are also one and the same regardless to race, colour, speech, country etc. But as we live in different settings of the earth, people are confounded with their different speeches, different physical traits etc. It appears that the mankind as well as the other living beings are destined to live in among different geological, biological and ecological settings of the earth. Besides, differences are also determined by artificial local colouring and social adaptation etc.

As man is nobly designed with a mind of vast dimensions, he is naturally urged to seek the principles of love and peace. Also he realized that he could not live all alone and to live happily he needed to share many things with others. Consequently, when a community life started, in which every man becomes part and parcel of it. When a community grows unitedly which develops special attributes common only to it such religion, language and other cultural patterns by which one can identifies himself to which community he belongs to.

Hence, everyman of this earth has rights to preserve his cultural traits without harming another man or any other community. However, when a man settles down in a new community with different surroundings, he is being haunted by nostalgia and longing for his own community and its cultural traits. Because of this inherent aspect of man, some rights are specifically claimed as human rights. That is why U.N.O proclaimed to look after the human rights of everyman on the following words. "All men everywhere without regard to race, color, sex, religion or language have certain rights." Among these rights are freedom of movement, freedom of religion, and freedom of expression are vital to live peacefully in a multi-cultural society. This, finally, indicates the moral and ethical aspects of everyman to recognise and respect each other with due respect without any bias.

(This article was submitted to a research project conducted by an Eastham Community Group in 2001. The tuitors were Mrs.Prafula Vadgama and Jasbir Panesar.)



## APPENDIX I

The authentic evidences to establish the truth that the Jew's original homeland was Kumari Kandam, are as follows:

According to the First book of the Holy Bible, one can understand that the language, religion and other cultural aspects of the Jews were closely associated with the Tamil Culture. Surprisingly the words like Nisan, Aiyar, Sivan, Tammuz, Ur, Chaaldiyan, Cheran, Alvaan, Aiah, Unni, O'nam, Salem, Solaman and the names like Esaih, Esaac, Asaiah, Bealiah, Shemiah, Jeremiah, Uzzaiah, Messaiah, Benaiah, Zeruah, Uriah, Nathan, Jonathan, Morgan, Parra, Moylan, Aian are basically of Tamil origin. Besides, Pazazu, Targum, Adonai, Ann and Annas have the same meaning in Tamil.

In fact, Jews were strict saivaite and preferred to worship the Almighty God through forms of concentration until they were forced to follow the formless nature of the God. Besides, the other social aspects of Jews were also invariably similar to the Tamil culture.

Now, the Jews are not aware of their long lost past. However human history reveals various reasons not only for loosing their genetic characters but also other aspects of life concerned. First of all, the changes in all aspects of life was due to several fatal incidents that happened to them while escaping by boats from the deluge of Kumari Kandam, they were sent to Babylon by the Almighty God. As they were settled in the Assyrian land, their settlement was known as 'Ur of the Chaaldiyan' means, 'a village of Paandiyan people.' But,

later God had chosen Abram, a Chaaldiyan (later named as Abraham) to evacuate from this settlement and promised to give his generations, the best of lands. So, Abram left Ur alongwith his family towards west. The family was travelling through Harran, Paddanaram and Cannan, but not able to settle in one place. When they were at Cannan, they faced terrible poverty. Because of this, they had to travel towards Egypt and worked for living in quarrying and carrying stones to build Pyramids and other building works of the kings. This was recorded during the time of Remesses II (B.C. 1298-1235) which refers to them as 'apiru' which means refugees without land or state.

During these unsettled times they had contacts with different language speakers and lost their language originality. As such, the new form of mixed language of Jews was known as Hebrew.

However, God used Moses to free his chosen people from Egypt and blessed them with the promised land called Israel. When they permanently settled in Israel, they were able to write the first 39 sections of the first Book of the Holy Bible in Hebrew. But their settled life didn't last. They faced another fatal incident in A.D. 70 when Titu, the Roman king invaded Israel and made them evacuate from their cherished land, Israel, and forced to move again as refugees in various countries of the world for survival. Then they had to mix with various ethnic groups through matrimony. Thus, they lost their genetic characteristics due to intermingling when and where necessary.

But, finally Hitler's atrocities against them gave them extraordinary strength to get back to their deserted homeland, Israel in 1948. Now the Eelam Tamils plight is the same and comparable to the Jews in every aspect.



## APPENDIX II

### What the British Tamil Conservatives Say

Redbridge and Essex Branch

(BTC is affiliated with the Conservative party)

**Rt. Hon. David Cameron** is the first sitting Prime Minister to visit Jaffna since independence in 1948.

Before his visit he has met with and made a promise to the Tamil community in the UK, giving his personal assurance that he would not let us down - He has kept that promise.

The British Prime Minister has stated the following:

1. I will use my visit as a spotlight on the allegations of Human Rights violations in Sri Lanka.
2. I will give my voice for the voiceless!



### **What The Prime Minister did:**

1. He visited Jaffna.
2. He invited and accompanied international journalists.
3. He highlighted the suffering of our people for the world to see.
4. He unveiled the truth about the Government of Sri Lanka and the purpose of the Conference.
5. He explicitly refused the State welcome, the State Security Escort as well as the luxury hospitality offered by the Sri Lankan Government.
6. Despite the Government's opposition based on security reasons, he visited the suffering people from affected areas.
7. He gave Sri Lanka a clear ultimatum to carry out their own internal fair investigation by March 2014, which they did not do. Failure of compliance resulted in the Prime Minister securing the full-backing by the EU and other countries in favour of an UNHRC Resolution for an International Independent Investigation, which was passed through by the Council.



## APPENDIX III

**Our heartfelt thanks to the following humanitarians of our time.**




*Hon. Prime Minister David Cameron, U.K.  
Hon. Prime Minister Stephen Harper, Canada.*



*Memorable Jony Ben. It's very  
unfortunate who died on  
15.3.2014.*



*Hon. Hugo Swire. Secretary to the  
Ministry of Foreign affairs, U.K.*



*Hon. Lee Scott, MP, Ilford North UK.*



*Hon. Steeve, Director, Amnesty International*



*Hon. Brad Adam, South Asian Spokesman for  
Amnesty International*





*Hon. Madam Karen Parker, USA*



*Hon. Madam Jasmine Sooka, A Member of the UN Panel Experts*



*Hon. Madam Siobhain McDonagh, MP. Mitcham and Morden UK*



*Hon. Madam Navaneetham Pillai, Former UN High Commissioner for Human Rights Council*

PS.

Readers! Please try to understand me for not having included many of our humanitarians of our era due to some unavoidable circumstances.

□□□



## இவ்வரலாற்று நூலில்...

பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட பூமி அதிர்வுகளும், கடல்கோள்களும் குமரிக்கண்டத்தினையும், அதன் நாடுகளையும் முற்றாக அழித்ததோடு, அங்கு ஏற்பட்ட ஆழ்கடலில் (இன்றைய இந்தியப் பெருங்கடல்) பல குழிகளையும், பாறைகளையும், தீட்டுக்களையும் உருவாக்கியிருந்தன. இருப்பினும், இவற்றுள் தப்பிய பகுதிகளாகவே ஈழம், மாலைத்தீவு (மகளிர் தீவு), இலட்சத்தீவுகள், சாகைத் தீவுகள், மொரீஷியஸ், ரியூனியன், சிவெல்ஸ் முதலானவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இனி, கலித்தொகை, சிலப்பதிகாரம், இறையனாரகப்பொருள், செங்கோள் தரைச்செல்வு முதலான நூல்கள் குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட கடற்கோள்களின்போது தென்பாண்டியர் ஆண்டிருந்த நாடுகள் முற்றாக அழிந்துபோன நிலைமைகளைத் புதிவு செய்திருந்தன. அப்போது சேரர், சோழர் கொடுத்த நாடுகளில் பாண்டியர் வடமதுரையில் புதிய பாண்டிய அரசினை உருவாக்கியிருந்தாலும், பெருந்தொகையான மக்கள் மத்திய தரைக்கடல் பகுதியையண்டிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து தம் மொழி, கலை கலாசாரங்களை வளர்த்திருந்தனர் என்பது இன்னோர் பக்க வரலாறாகும். புனித விவிவிய வேதம் குறிப்பிடும் சாஸ்டியரின் ஊர் எனும் குடியேற்றமானது, கடற்கோள்களின்போது புலம்பெயர்ந்த பாண்டியர் குடிகளினால் ஏற்பட்டதாகும். இந்த இலக்கியக் குறிப்புகள் அனைத்தும் உண்மை வரலாற்றுச் செய்திகள் எனக் கடல் ஆய்வாளர் கிரகம் ஹன்கொக் 2002 ஆம் ஆண்டில் உறுதிபடுத்தியிருந்தார். பூம்புகார் கடலினுள் இவர் செய்த ஆய்வுகளின்போது கடலில் 21 அடி ஆழத்தில் கிடைக்கப்பெற்ற மனித நாகரிக எச்சங்கள் 11000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதனை அடையாளப்படுத்தியிருந்தார்.

அதனால் தென்பாண்டியரின் ஏழேழ் நாடுகளின் (49) எச்சமே ஈழம் என்பது உறுதியாம். கடற்கோள்களின் கொடுமையினால் வடக்கே புதிய அரசினை ஏற்படுத்திய பாண்டிய அரசுகள் ஈழத்தினை முற்றாகக் கைவிட்டிருந்தன. அதனால் கைவிடப்பட்ட ஈழத்தில் தொடர்ந்தும் வாழ்ந்துவந்த மக்கள் பழம்பாண்டியர் வழி வந்தவரே என்று அடையாளப்படுத்தும் நூலே 'தமிழும், ஈழமும் கடந்துவந்த வரலாற்றுச் சோதனைகள்' எனும் இந்நூலாகும். காலம் உங்களுக்கு கைகொடுத்துள்ளது. இப்புதிய வரலாற்றுப் புதைபறை உங்களுடையதாக ஆக்கிக் கொள்ளுங்கள். மனித வரலாற்றுக் கதைகளின் பல்வேறுபட்ட பக்கங்களையும் இந் நூல் உள்ளடக்கியுள்ளது, படித்துப் பயனடையுங்கள். இத்தகைய புதைபுண்ட வரலாறுகளை ஆழ்கடலிற் தேடுவதற்கப்பால், ஆசிரியர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழகத்தில் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் அறிஞர்களுக்கும், உலகத் தலைவர்களுக்கும் இவ் வரலாறுகளைத் தொகுத்து எழுதிய கடிதங்களே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட இவ்வரலாற்று நூலினைப் படிப்பதன் மூலம் நீங்களும் பயனடைய முடியும் என்பது இப்பிரகரத்தாரின் நம்பிக்கையாகும். தமிழும் ஈழமும் இணைபிரியாது பயணிக்கட்டும்.

- திருமதி.தாமரை குணாள்